

A GLOSSARY OF MUSEOLOGY

(English - Tamil)

அருங்காட்சியகவியல் கலைச்சொற்கள் களஞ்சியம்

(ஆங்கிலம் - தமிழ்)

முனைவர் சி. மகேசுவரன்

New Series - General Section, Vol. XVIII, No.3, 2007

©

சிறப்பு ஆணையர் மற்றும்
அருங்காட்சியகங்களின் ஆணையர்
அரசு அருங்காட்சியகம்
சென்னை - 600 008

A GLOSSARY OF MUSEOLOGY

(English - Tamil)

அருங்காட்சியகவியல் கலைச்சொற்கள் களஞ்சியம்
(ஆங்கிலம் - தமிழ்)

முனைவர் சி. மகேசுவரன்

காப்பாட்சியர்


அரசு அருங்காட்சியகம்

ஈரோடு - 638 001

New Series - General Section - Vol. XVIII - No.3, 2007

©

சிறப்பு ஆணையர் மற்றும் அருங்காட்சியகங்களின் ஆணையர்
அரசு அருங்காட்சியகம்
சென்னை - 600 008



பதிப்பு : 2007

எண்ணிக்கை : 500

பதிப்புரிமை

சிறப்பு ஆணையர் மற்றும் அருங்காட்சியகங்களின் ஆணையர்
அரசு அருங்காட்சியகம்
சென்னை-600 008.

விலை : ரூ. 100/-

அச்சிட்போர் :

ஸ்மார்ட் ஃபாண்ட்ஸ் (Smart Fonts)

(அனுக்ரஹா எஜுகேஷனல் & கன்ஸல்டன்சி ஸர்விஸஸ் பிரைவேட் லிட்)


17/8, 8வது கிழக்குத் தெரு

காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை-41

போன் : 24926712, 42177037

மின்னஞ்சல் : gpvc_2006@yahoo.com

முனைவர் **ரா. கண்ணன்**, இ.ஆ.ப.,
 சிறப்பு ஆணையர் மற்றும்
 அருங்காட்சியகங்களின் ஆணையர்
 அரசு அருங்காட்சியகம்,
 எழும்பூர், சென்னை-600 008.



தொ.பே. : 044-2819 3238, 3778
 தொ.பே. : 044 2819 3035
 மி. அஞ்சல் : govtmuse@md4.vsnl.net.in

அணிந்துரை

அருங்காட்சியகவியல் என்பது மேலைநாட்டிலிருந்து நமக்கு வரப்பெற்ற ஓர் அறிவுசார் துறையாகும். இது நாளும் வளர்ந்துவரும் துறையுமாகும். எனவே, இத்துறை தொடர்பான கலைச்சொற்கள் களஞ்சியம் நாள்தோறும் வளர்ந்துகொண்டே வருகிறது. இளம் அருங்காட்சியகவியலார்க்கு இத்துறைசார் கலைச்சொற்கள் களஞ்சியத்தை அறிமுகப்படுத்துவதுடன், அதில் அடங்கியுள்ள கலைச்சொற்களுக்கு இணையான கலைச்சொற்களைத் தமிழில் தரவேண்டியதும் முதுநிலை தமிழக அருங்காட்சியகவியலாளர்தம் கடமை. இக்கடமையை நன்குணர்ந்து, ஈரோடு அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் சி. மகேசுவரன் பெரிதும் முயன்று, தமது பல்லாண்டு உழைப்பின் விளைவாக, அருங்காட்சியகவியல் கலைச்சொற்கள் களஞ்சியம் எனும் நூலைப் படைத்து அளித்துள்ளார்.


அருங்காட்சியகவியலை அறிமுக நிலையாகக் கொண்டவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். எனவே, இந்நூலை அருங்காட்சியகத்துறையின் வெளியீடாகக் கொண்டுவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இடம் : சென்னை-600 008
 நாள் : 14.02.2007

ரா. கண்ணன்

{முனைவர் ரா. கண்ணன், இ.ஆ.ப.}

Dr. R. Kannan, Ph.D., I.A.S.,
Special Commissioner and
Commissioner of Museums,
Government Museum,
Egmore, Chennai-600 008.



Off: +91 44 2819 3778
Fax: +91 44 2819 3035
Email: govtmuse@md4.vsnl.net.in

FOREWORD

“Museology” is an academic-cum-professional field of study that has come to us from the Westerners; It is an upcoming field of study as well. Consequently, the “Glossary of Museology” is getting enriched day-by-day. It becomes not only the duty of the senior museologists to introduce it to the budding museologists but also to give Tamil equivalents to the technical jargons comprised in it as well. Dr. C.Maheswaran, Curator, Government Museum, Erode, having realised this has compiled a book entitled, “A Glossary of Museology” – with painstaking efforts for many years.

I hope that this book will be of use to those who are at the entry level of Museology. Hence, I am indeed very happy to bring out this book as one of the publications of our Department of Museums.

Station : Chennai – 600 008.

Date : 14-02-2007.


(Dr. R.KANNAN, I.A.S.)

என்னுரை

துறைசார் சொற்கோவைகள் அவை சார்ந்துள்ள துறையைப் புரிந்துகொள்ளப் பெரிதும் துணை புரிகின்றன. பிற மொழி மற்றும் பண்பாட்டுத் தளங்களைக் கொண்ட ஒரு துறையின் சொல்லாட்சிகளைப் புரிந்துகொள்ள அவற்றிற்கு இணையான சொற்களஞ்சியங்களை நமது மொழியில் கலைச்சொற்களாக நாம் உருவாக்க வேண்டியதாகிறது.

மேலை நாட்டினரிடமிருந்து நமக்கு அறிமுகமான ஒரு புதுத்துறை அருங்காட்சியகவியல்; இது நாளும் விரைந்து வளர்ந்து வரும் துடிப்பானதொரு துறையுமாகும். எனவே, அருங்காட்சியகங்கள் குறித்தும் அவற்றை உருவாக்குதல் குறித்தும் அறிந்துகொள்ள அருங்காட்சியகவியல் துறைசார்ந்த கலைச்சொற்கள் களஞ்சியம் ஒன்றைத் தமிழில் உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் என்னுள் கருக் கொண்டு, உருக் கொண்டது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்டவற்றின் தாக்கங்களால் இன்றைக்கு அருங்காட்சியகத்தைச் சந்தைப்படுத்துதல், காட்சிவரைவியல், குறியீடுகள்வழிக் காட்சிப்படுத்தும் உள்ளிட்ட புதிய கருத்துப் பரப்புகளும் இதற்கு எதிரிடைப் போக்காக, மண்ணின் மரபுகளுக்கான விழுமியங்களைக் காத்து வளர்த்திடும் முயற்சிகளான மரபுச்செல்வங்கள் மேலாண்மை, கருத்துணர் பண்பாட்டு மரபுச்செல்வங்களின் முகாமை உள்ளிட்ட மரபுசார் கருத்துப் பரப்புகளும் அருங்காட்சியகவியலுக்குள் இடம் பிடித்துள்ளன.

இத்தகைய முரணான இருவேறு போக்குகளுக்கிடையே அருங்காட்சியகவியல் குறித்த கலைச்சொற்கள் களஞ்சியத்தை உருவாக்கி வெளிக்கொணரும் முயற்சியானது மற்றவரை விட அத் துறையில் கற்றுத் துறை போகிய அருங்காட்சியகவியலாளர்க்கே எளிதில் இயலக்கூடியது. இந் நாளில் முதுநிலை அருங்காட்சியகவியலாளர் தாம் கற்றறிருந்து தேர்ந்த கலைச்சொற்கள் களஞ்சியத்தை தமிழில் தரவேண்டிய கடப்பாடும் உண்டு. கலைச்சொல் உருவாக்கத்தையும் கலைச்சொற்கள் களஞ்சிய உருவாக்கத்தையும் நான் பயின்ற மொழியியலின் முகாமையான இரு ஆய்வுப் பரப்புகளாகக் கண்ட முதுநிலை அருங்காட்சியகவியலாளனாகிய எனக்கு அந்தக் கடப்பாடு சற்றுக் கூடுதலாக உள்ளது என நன்குணர்ந்த நிலையிலேயே, அருங்காட்சியகவியல் கலைச்சொற்கள் களஞ்சியம் எனும் இந் நூலை எழுதி, அணியமாக்கி தங்கள் பார்வைக்குப் படையலாக்கி உள்ளேன்.

இன்றைய சூழலில், அருங்காட்சியகவியலானது பல்வேறு துறைகளைத் தன்னுள் அடக்கி உள்ள நிலையில், அதனுள்ளே மொழியியல், தொல்லியல், மாந்தரியல், நாட்டுப்புறவழக்காற்றியல், கலையியல் உள்ளிட்ட வாழ்வியல்சார் கலைச்சொற்களும் பயிரியல், விலங்கியல், நிலப்பொதியியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட அறிவியல்சார் கலைச்சொற்களும் ஒருசேரக் காணக் கிடைத்தலும் இயல்பானதே. எனவே, இக் கலைச்சொற்கள் களஞ்சியத்தில் அருங்காட்சியகவியல்சார் கலைச்சொற்களுடன் மேலே குறித்துள்ள பல்வேறு தொடர்புடைத் துறைகள் சார்ந்த கலைச்சொற்களும் விரவி வருதலைத் தவிர்க்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கலைப்பொருள் என்பதற்குரிய கலைச்சொல்லான Artefact என்பதன் எதிர்ச்சொல்லாக (மன வடிவங்கள் எனப் பொருள்படும்) Mentifact எனும் புதுக் கலைச்சொல்லை மேலை நாட்டுப் மாந்தரியலாளர் ஒருவர் உருவாக்கி அறிமுகப்படுத்தினார். கலைப்பொருளுக்குச் சற்று மாறுபட்ட கைவினைப் பொருள் என்பதற்கு ஆங்கிலத்தில் ஒரு சொல் இன்மையால் Artefact, Mentifact என்ற கலைச்சொற்கள் வரிசையில் Craftifact (Object of Craft) எனப் புதியதொரு கலைச்சொல்லும் என்னால் இந் நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போலவே Ophily, Zoolatry என்ற கலைச்சொற்கள் வரிசையில் Anthropolatry (Worship of Man), Phytolatry (Worship of Plant) எனும் கலைச்சொற்களும் பல்வேறு வழிப்பாட்டு உருவியங்களைப் குறிப்பிடும் Anthropomorphism (Concept of Human form) Theriomorphism (Concept of Human - Animal form) எனும் கலைச்சொற்கள் வரிசையில் Phytomorphism (Concept of Plant form) மற்றும் அவை சார்ந்த கலைச்சொற்கள் உருவாக்கமும் என் எண்ணத்தில் உருவாக்கப்பட்டன. சில கலைச்சொற்களுக்கு தமிழில் இணைக் கலைச்சொற்களை உருவாக்கிக்காட்டுதலைவிட, அப்படியே அவற்றை ஒலி பெயர்ப்பாக அளித்தால் சிறப்பானதாக அமையும் எனக் கருதியமையால், அவை ஒலிபெயர்ப்பாகவே இந் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இயன்றவரையில் தமிழ்க் கலைச்சொற்களை இரண்டாம் பகுதிக்காவது அமைக்கப்பட்டுள்ளது எனும் உளநிறைவு எனக்கு மிகவும் உண்டு.

காண்க : Abbevillian Culture.... அபிவிலியான் (கற்காலப்) பண்பாடு.

அருங்காட்சியகவியலில் தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் என்னைப் போலவே ஆர்வத்துடன் உழைத்து வரும் திருச்சி மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியரும் எனதருமைத் தோழருமான திருமிகு பா. இராசமோகன், எம்.ஏ., அவர்கள் Fossil என்பதற்கு “உருக்காப்பி” (உருவைத் தன்னுள்ளே காத்து வைத்துள்ள வடிவம்) என்றும் “Punch Marked Coin” என்பதற்குக் “குத்துக் குறிக் காசுகள்” என்றும் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறார். அருங்காட்சியகவியல் துறையில் எங்கள் மூத்தோரான (பணிநிறைவுற்ற உதவி இயக்குநர்) அமரர் திருமிகு. க. இலக்குமிநாராயணன், எம்.ஏ., எம்.எட்., பி.ஜி.டி.பார். மேனேஜ்மெண்ட் – அவர்கள் Artefact என்பதற்குச் “சுட்டுப்பொருள்” (இன்னது என்பதனை பார்வையாளர்க்குச் சுட்டி நிற்கும் பொருள்) என்றும் Iconography என்பதற்கு “உருவமைவியல்” என்றும் பயன்படுத்துவார். கலைச்சொல்லாக்கத்தில் ஒரு சொல்லுக்குப் பல கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டாலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சொல்லாட்சிகளே நிலைபெறு அடையும்; அவ்வாறு நிலைபெறு அடைந்து, நிலைத்து நிற்கும் கலைச்சொற்களைக் காலம் முடிவு செய்யட்டும்.

தமிழ்கூறு நல்லுலகம் என் பெரு முயற்சியில் விளைந்திட்ட இப் படைப்பினை வாழ்த்தி வரவேற்கும் எனும் நம்பிக்கையுடன் என் அன்னைத் தமிழுக்கு இதனைப் படைத்து மகிழ்கிறேன்.

இடம் : ஈரோடு
நாள்: 08-02-2006

சி. மகேசுவரன்

உள்ளுறை

அணிந்துரை
என்னுரை

கலைச்சொற்கள் களஞ்சியத்தைப் பயன்படுத்தும் முறை
கலைச்சொற்கள் அடைவு

A	3
B.....	10
C	13
D	26
E.....	30
F.....	35
G	38
H	42
I.....	46
J.....	50
K	50
L	51
M.....	53
N	66
O	68
P.....	70
Q	80
R.....	80
S	84
T.....	92
U	97
V	98
W	99
X.....	102
Y	102
Z	103

கலைச்சொற்கள் களஞ்சியத்தைப் பயன்படுத்தும் முறை

இக் கலைச்சொற்கள் களஞ்சியமானது ஆங்கில அகர வரிசைப்படி கலைச்சொற்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளை உடையதாக ஒரு கலைச்சொல் இருக்குமானால், அது பிரிதொரு விதமாக (இரண்டாம் பகுதி முதலாவதாக) உரிய இடத்தில் மீளச் சுட்டப்படும்.

காண்க :

Accession Register... காட்சிப்பொருள் பதிவேடு
(Register, Accession)

மேலே காட்டப்பட்டுள்ள சான்றில், Cf. (Confer “ ஒப்பு நோக்குக”) எனச் சுட்டப்படுவதால், அகர வரிசையில் R – இன் கீழ் வரும் Register, Accession எனும் கலைச்சொல் மட்டும் மீள ஒரு முறை காட்டப்படும்.

ஒரே பொருளைக் குறிக்கும் மாற்றுக் கலைச்சொல் (அல்லது கலைச்சொற்கள்) இருக்குமானால், அது (அல்லது அவை) Syn. (Synonym “ இணைச்சொல்”) எனும் கருத்துடன் குறிக்கப்படும்.

காண்க :

Circulating Exhibition.. பயணப்படு கண்காட்சி
(Cf.Exhibition, Circulating)
(Syn. Travelling Exhibition)

மாறாக, ஒரு கலைச்சொல்லுக்கான எதிர்ச் சொல்லைக் குறிக்க Ant. (Antonym “ எதிர்ச் சொல்”) எனும் சுருக்கம் கையாளப்படும்.

காண்க :

Acidification (Paper)... (தாள்) பழுப்பேறுதல்/
(தாள்) அமிலத்தன்மையுறுதல்
(Ant. De-Acidification (Paper))

துறையில் இருந்து வழக்கொழிந்து போன கலைச்சொல்லை குறித்திடுதற்கென Obsol.(Obsolete “ வழக்கொழிந்தது”) என்ற சுருக்கம் பயன்படுத்தப்படும்.

காண்க :

Racial Feature (Obsol.)... இனக்குழுப் பண்பு
(Syn. Ethnic Feature)

ஒன்றிற்கு மேற்பட்ட களங்களில் (Domains) ஒரு கலைச்சொல் அமையுமானால், அக் கலை சொல்லுக்குரிய களங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியாக அடைப்புக் குறிக்குள் அமைக்கப்படும்.

காண்க :

Ageing (Antiquity)... (பழம் பொருள்) காலவோட்டச் சிதிலம்

Ageing (Mankind)... (மாந்தர்குலம்) மூப்பறுதல்

Ageing (Paper)... (தாள்) பழுப்பேறுதல்

கலைச்சொற்களை விளக்கமுறப் புரிந்து கொள்ள, தேவைப்படும் இடங்களில் தொக்கி நிற்கும் கலைச்சொற்கள் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்படும்.

காண்க :

Acquisition... (காட்சிப்பொருள்) திரட்டுதல்/

(காட்சிப்பொருள்) திரட்டு /

(Syn. Collection) (காட்சிப்பொருள்) தொகுத்தல்/

(காட்சிப்பொருள்) தொகுப்பு

(காட்சிப்பொருள்) பெறுதல் /

(காட்சிப்பொருள்) பேறு

கலைச்சொல் உருவாக்கத்தின்போது பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைச் சரியாக புரிந்து கொள்வதற்கெனச் சில இடங்களில் தனித் தனியாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

காண்க:

Catalogue... தகவல் அட்டவணை

இக் கலைச்சொற்கள் களஞ்சியத்தைப் பயன்படுத்துவோர் கூட்டிணையாக இது போன்ற கலைச்சொற்களை ஒரே சொல்லாகப் பயன்கொள்ளலாம் (சான்றாக, தகவல் + அட்டவணை = தகவலட்டவணை).

A

Abbevillian Culture (Cf. Culture, Abbevillia)	...	அபிவிலியான் (கற்காலப்) பண்பாடு
Aboriginal Tribes (Cf. Tribes, Aboriginal) (Syn. Aborigines)	...	தொல்முது பழங்குடியினர்
Aborigines (Syn. Aboriginal Tribes)	...	தொல்முது பழங்குடியினர்
Abstract Art (Cf. Art, Abstract)	...	கருப்பொருள் கலை (ப்) படைப்பு
Abstract Design (Cf. Design, Abstract)	...	கருப்பொருள் வடிவமைப்பு
Accession	...	காட்சிப்பொருள் வரிசை
Accessioning (Ant. De-accessioning)	...	காட்சிப்பொருள் வரிசையிடுதல்
Accession Number (Cf. Number, Accession)	...	காட்சிப்பொருள் வரிசை எண்
Accession Register (Cf. Register, Accession)	...	காட்சிப்பொருள் வரிசைப் பதிவேடு
Accessory Material (Cf. Material, Accessory) (Syn. Audio-Visual Aid / Audio-Visual Equipment / Secondary Exhibit / Visual Aid)	...	துணை (காட்சிப்பொருள்)
Accidental Find (Cf. Find, Accidental)	...	தற்செயல் கண்டுபிடிப்பு (ப்) பொருள்
Achevillian Culture (Cf Culture, Achevillian)	...	அச்சவிலியான் (கற்காலப்) பண்பாடு
Acidification (Paper) (Ant. De-acidification)	...	(தாள்) பழுப்பேறுதல் (தாள்) அமிலத்தன்மையுறுதல்
Acidity (Paper)	...	(தாள்) பழுப்பு/ (தாள்) அமிலத்தன்மை
Acquisition (Syn. Collection)	...	(காட்சிப்பொருள்) திரட்டுதல் / (காட்சிப்பொருள்) திரட்டு / (காட்சிப்பொருள்) தொகுத்தல் / (காட்சிப்பொருள்) தொகுப்பு / (காட்சிப்பொருள்) பெறுதல் / (காட்சிப்பொருள்) பேறு
Acquisition, Art	...	கலைப்படைப்பு பெறுதல்
Acquisition through Collection	...	திரட்டுதல்வழி (காட்சிப்பொருள்) பெறுதல்/ தொகுத்தல்வழி (காட்சிப்பொருள்) பெறுதல்/
Acquisition through Confiscation	...	பறிமுதல்வழி (காட்சிப்பொருள்) பெறுதல்/
Acquisition through Exchange	...	பண்டமாற்றுவழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Acquisition through (Field) Exploration	...	(கள) ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Acquisition through Gift	...	கொடைவழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Acquisition through Loan	...	இரவல்வழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Acquisition through Purchase	...	விலை கொள்வழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Acquisition through Treasure Trove	...	புதையல் பொருள்வழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Acquisition Policy	...	(காட்சிப்பொருள்) பெறுதல் கொள்கை
Act, Ancient Monuments	...	தொன்மரபுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்

Act. Antiquities & Art Treasure	...	பழம் பொருள்கள் மற்றும் அருங்கலை/ பொருள்கள் சட்டம்/ தொல்பொருள்கள் மற்றும் அருங்கலைப் பொருள்கள் சட்டம்/ அரும்பொருள்கள் மற்றும் அருங்கலைப் பொருள்கள் சட்டம்/
Act, Indian Treasure Trove	...	இந்தியப் புதையல் பொருள்கள் சட்டம்
Activity Room	...	(பார்வையாளர் பங்கேற்றுச்) செயல்படு அறை
(Cf. Room Activity)	...	புதையல் பொருள் சட்டம்
Act, Treasure Trove	...	
Administrative Section	...	நிருவாகப் பிரிவு
(Cf. Section, Administrative)	...	
Administrative Staff	...	நிருவாகப் பணியாளர்
(Cf. Staff, Administrative)	...	
Adze	...	வாய்ச்சி/ பிளக்கும் கோடரி
(Syn. Cleaver)	...	காற்றிரைக் கருவி
Aerophone	...	
(Syn. Wind Musical Instrument)	...	
Affective Learning	...	தாக்கமுறு கற்றல்
(Cf. Learning, Affective)	...	
Age, Chalcolithic	...	செம்பு - கற் காலம்
Age, Copper-Stone	...	செம்பு - கற் காலம்
Age, Iron	...	இரும்புக் காலம்
Age, Megalithic	...	பெருங் கற் காலம்
Age, Metal	...	உலோக காலம்
Age, Mesolithic	...	இடைக் கற்காலம்
Age, Microlithic	...	நுண் கற்(கருவி) காலம்/ குறுங் கல்(கருவி) காலம்/ குறுணிக் - கற்(கருவி) காலம்
Age, Neolithic	...	புதுக்கற் காலம்
Age, New Stone	...	புதுக்கற் காலம்
Age, Old Stone	...	பழங்கற் காலம்
Age, Palaeolithic	...	பழங்கற் காலம்
Age, Prehistoric	...	வரலாற்றுமுன்நிலைக் காலம்/ தொல்வரலாற்றுக் காலம்
Age, Stone	...	கற் காலம்
Ageing (Antiquity)	...	(பழம் பொருள்) காலவோட்டச் சிதிலம்
Ageing (Mankind)	...	(மாந்தர்குலம்) மூப்புறுதல்
Ageing (Paper)	...	(தாள்) பழுப்பேறுதல்
Agency	...	காரணி
Agency, Biological	...	உயிரியல் காரணி
Agency, Chemical	...	வேதியியல் காரணி
Agency, Human	...	மாந்தரியல் காரணி
Agriculture Implement	...	வேளாண் கருவி
(Cf. Implement, Agriculture)	...	
(Syn. Agricultural Tool)	...	
Agricultural Tool	...	வேளாண் கருவி
(Cf. Tool, Agricultural)	...	
(Syn. Agricultural implement)	...	
Agricultural Tribes	...	வேளாண் பழங்குடியினர்
(Cf Tribes, Agricultural)	...	
Aid, Audio-Visual	...	ஒலி - காட்சித் துணைப் பொருள்

Aid. Display	...	காட்சிப்படுத்தத் துணைப் பொருள்
Aid. Visual	...	காட்சித் துணைப் பொருள்
Amulet.	...	தாயத்து
(Syn. Talisman)		
Analysis	...	பகுப்பாய்வு
Analysis, Chemical	...	(அரும்பொருள்) வேதியியல் பகுப்பாய்வு
Analysis, Destructive	...	(அரும்பொருள்) அழிப்பகுப்பாய்வு
Analysis, Instrumental	...	கருவிப் பகுப்பாய்வு
Analysis, Non-Destructive	...	(அரும்பொருள்) அழிக்காப் பகுப்பாய்வு
Analysis, Wet	...	ஈரநிலை பகுப்பாய்வு
Ancestor Worship	...	முன்னோர் வழிபாடு
(Cf. Worship, Ancestor)		
Ancestral Deity	...	முன்னோர் இயல்தெய்வம்/
(Cf. Deity, Ancestral)		முன்னோர் இயல்மரபுத் தெய்வம்
Ancestry	...	முதுமரபு
Ancestry, Human	...	மாந்தர் முதுமரபு
Ancient Historian	...	பண்டைய வரலாற்றாளர்
(Cf. Historian, Ancient)		
Ancient History	...	பண்டைய வரலாறு
(Cf. History, Ancient)		
Ancient Monuments Preservation Act	...	தொன்மரபுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்
(Cf. Act, Ancient Monuments Preservation,)		
Animal	...	ஆவி
(Syn. Spirit)		
Animal Design	...	விலங்கு வடிவமைப்பு
(Cf. Design, Animal)		
Animal. Game	...	சிறு வனவிலங்கு
Animal Motif	...	விலங்குருவக் குறியீடு
(Cf. Motif, Animal)		
Animal Sacrifice	...	விலங்குப் பலி(யிடல்)
(Cf. Sacrifice, Animal)		
Animal Worship	...	விலங்கு வழிபாடு
(Cf. Worship, Animal)		
(Syn. Zoolatry)		
Animata	...	ஆவியேறு பொருள்
(Syn. Bonga/Fetish/Mana)		
Animatism	...	ஆவியேறு பொருளியம்
(Syn. Bongaism/Fetishism/Manatism)		
Animism	...	ஆவியியம்
Antenna Sword	...	உணர்கொம்புடை உடைவாளி
(Cf.Sword, Antenna)		
Anthropolatry	...	மாந்தர் வழிபாடு
Anthropology	...	மாந்தரியல்
Anthropology Gallery	...	மாந்தரியல் காட்சிக்கூடம்
(Cf.Gallery, Anthropology)		
Anthropology Museum	...	மாந்தரியல் அருங்காட்சியகம்
(Cf.Museum , Anthropology)		
(Syn.Enthnographic Museum/ Man Museum/ Museum of Anthropology/ Museum of Ethnography/ Museum of Man)		
Anthropology, Physical	...	உடற்கூறுசார் மாந்தரியல்

Anthropology, Symbolic	...	குறியீட்டு மாந்தரியல்
Anthropometry	...	மாந்தர் அளவீட்டியல்
Anthropomorph (Cf.Morph.Anthropo)	...	மாந்தர் வடிவம்
Anthropomorphic (Cf.morphic,Anthropo)	...	மாந்தர் வடிவிய
Anthropomorphism	...	மாந்தர் வடிவியம்
Anthropo-Theriomorph (Cf.Morph, Anthropotherio)	...	மாந்தர் - பாலூட்டி விலங்கு கலப்பு வடிவம்
Anthropo- Theriomorphism (Cf.Morphism, Anthropotherio)	...	மாந்தர் - பாலூட்டி விலங்கு கலப்பு வடிவிய
Anthropo-Zoomorph (Cf.Morph, Anthropo -Zoo)	...	மாந்தர் - விலங்கு கலப்பு வடிவம்
Anthropo - Zoomorphic (Cf.Morphic, Anthropo -Zoo)	...	மாந்தர் - விலங்கு கலப்பு வடிவிய
Anthropo-Zoomorphism (Cf. Morphism, Anthropo-Zoo)	...	மாந்தர் - விலங்கு கலப்பு வடிவியம்
Antique	...	பழமை/ தொன்மை/ அருமை
Antiquities & Art Treasures Act (Cf. Act, Antiquities & Art Treasures)	...	பழம்பொருள்கள் மற்றும் அருங்கலைப் பொருள்கள் சட்டம்/ தொல்பொருள் மற்றும் அருங்கலைப் பொருள்கள் சட்டம்/ அரும்பொருள்கள் மற்றும் அருங்கலைப் பொருள்கள் சட்டம்
Antiquity	...	பழம்பொருள் / தொல்பொருள்/ அரும்பொருள்
Antiquity, Fake	...	போலிப் பழம்பொருள் / போலித் தொல்பொருள் / போலி அரும்பொருள்
Antiquity, Major	...	பெரும் பழம்பொருள்/ பெரும் தொல்பொருள்/ பெரும் அரும்பொருள்/
Antiquity, Minor	...	சிறு பழம்பொருள்/ சிறு தொல்பொருள்/ சிறு அரும்பொருள்
Ape	...	மாந்தக்குரங்கு
Ape, Arboreal	...	மரம்மீது வாழ் மாந்தக்குரங்கு
Ape, Non-Arboreal	...	மரம்மீது வாழா மாந்தக்குரங்கு
Arboratum	...	மரபியல் பூங்கா
Arboreal (Anti. Non Arboreal)	...	மரம்மீது வாழ்(தல்)
Arboreal Ape (Cf.Ape, Arboreal) (Ant.Non - Arboreal ape)	...	மரம்மீது வாழ் மாந்தக்குரங்கு
Archaeological Heritage (Cf.Heritage, Archaeological)	...	தொல்லியல் மரபுச்செல்வம்
Archaeological Museum (Cf.Museum, Archaeological) (Syn. Site Museum)	...	தொல்லியல் அருங்காட்சியகம்

Archaeological Remain (Cf. Remain, Archaeological)	...	தொல்பொருள் எச்சம்
Archaeology Gallery (Cf. Gallery, Archaeology)	...	தொல்லியல் காட்சிக்கூடம்
Arm (Syn. Weapon)	...	ஆயுதம்/ படைக்கலன்/ போர்க்கருவி
Arm, Inscribed	...	எழுத்துப் பொறிப்புடை ஆயுதம்/ எழுத்து பொறிப்புடைப் படைக்கலன்/ எழுத்துப் பொறிப்புடைப் போர்க்கருவி
Armoury (Syn. Weaponry)	...	ஆயுதத் தொகுப்பு/ படைக்கலத் தொகுப்பு/ போர்க்கருவித் தொகுப்பு
Arrow Head (Syn. Shaft)	...	அம்பு முனை
Art, Abstract	...	கருப்பொருள் கலை(ப் படைப்பு)
Art, Acquisition (Cf. Acquisition, Art) (Syn. Art Purchase/ Object Purchase)	...	கலைப்படைப்பு திரட்டுதல்/ கலைப்படைப்பு பெறுதல்
Art Acquisition Committee (Cf. Committee, Art Acquisition) (Syn. Art Purchase Committee/ Object Purchase Committee)	...	கலைப்படைப்பு திரட்டு(ம்) (வல்லுநர்) குழு
Art, Batik	...	பத்திக் கலை (ப் படைப்பு)
Art Connoisseur (Cf. Connoisseur, Art) (Syn. Connoisseur) (Ant. Vandal / Art Vandal)	...	கலை(ப் படைப்பு)ப் புரவலர்
Art, Ceremonial	...	(பெருஞ்) சடங்குக் கலை(ப் படைப்பு)
Art, Child	...	சிறுவர் கலை(ப் படைப்பு)
Art, Classical	...	செவ்வியல் கலை(ப் படைப்பு)
Art Club (Cf. Club, Art)	...	கலை மன்றம்
Art, Contemporary	...	தற்காலக் கலை(ப் படைப்பு)
Art Critic	...	கலைத் திறனாய்வாளர்
Art, Decorative	...	கவின் கலை(ப் படைப்பு)
Artefact (Also spelt Artifact) (Syn. Art Object)	...	கலைப்பொருள்
Artefact, Fake,	...	போலிக் கலைப்பொருள்
Artefact, Ivory	...	தந்தக் கலைப்பொருள்
Art, Folk	...	நாட்டுப்புறக் கலை(ப் படைப்பு)
Art Gallery (Cf. Gallery, Art)	...	கலை(ப்படைப்பு காட்சி)க் கூடம்
Art, Gandhara	...	காந்தாரக் கலை(ப் படைப்பு)
Art, Graphic	...	வரை கலைப்படைப்பு
Art Heritage (Cf. Heritage, Art)	...	கலை மரபுச்செல்வம்
Art Historian (Cf. Historian, Art)	..	கலை வரலாற்றாளர்
Art History (Cf. History, Art)	...	கலை வரலாறு

Articulated Burial (Cf. Burial, Articulated) (Syn. Secondary Burial) (Ant. disarticulated Skeleton)	...	ஒருங்குதிரட்டப்பெற்ற ஈமப்புதைப்பு
Articulated Skeleton (Cf. Skeleton, Articulated) (Ant. Disarticulated Skeleton)	...	ஒருங்குதிரட்டப்பெற்ற எலும்புக்கூடு
Artificial Illumination (Cf. Illumination, Artificial) (Syn. Artificial Lighting) (Ant. Natural Illumination)	...	செயற்கை ஒளிர்ப்பு
Artificial Lighting (Cf. Lighting, Artificial) (Syn. Artificial Illumination) (Ant. Natural Lighting)	...	செயற்கை ஒளியமைப்பு
Art, Indigenous	...	மரபார்ந்த கலை(ப் படைப்பு)
Art, Industrial	...	தொழிற் கலை(ப் படைப்பு)
Artisan (Syn. Craftsman)	...	கைவினைஞர்
Artisan Tribes (Cf. Tribes, Artisan)	...	கைவினைப் பழங்குடியினர்
Artist Camp (Cf. Camp, Artist)	...	கலைஞர் முகாம்
Artist Modeller (Cf. Modeller, Artist) (Syn. Modeller)	...	மாதிரியுரு ஆக்கு(ம்) கலைஞர்
Art, Major	...	பெருங் கலை(ப் படைப்பு)
Art, Minor	...	சிறு கலைப் (ப் படைப்பு)
Art, Modern	...	புனிற்றுக் கலை(ப் படைப்பு)/ நவீனக் கலை(ப் படைப்பு)
Art, Numismatic	...	காசியல் கலை/
Art Object (Cf. Object, Art) (Syn. Artefact)	...	நாணயவியல் கலை கலைப்பொருள்
Art Patronage (Cf. Patronage, Art) (Syn. Patronage)	...	கலை பேணுதல்
Art, Plastic	...	கூழ்மக் கலை(ப் படைப்பு)
Art, Prehistoric	...	வரலாற்றுமுன்நிலைக் கலை(ப் படைப்பு)/ தொல்வரலாற்றுக் கலை(ப் படைப்பு)
Art, Primitive	...	தொடக்கநிலைக் கலை(ப் படைப்பு)
Art, Purchase (Syn. Art Acquisition/ Object Purchase)	...	கலைப்படைப்பு விலை கொள்ளல்
Art Purchase Committee (Cf. committee, Art Purchase) (Syn. Art Acquisition Committee/ Object Purchase Committee)	...	கலைப்படைப்பு விலை கொள் (வல்லுநர்)குழு
Art, Ritual	...	(சிறு)சடங்குக் கலை(ப் படைப்பு)
Art, Rock	...	பாறைக் கலை(ப் படைப்பு)
Art, Performing	...	நிகழ்த்துக் கலை(ப் படைப்பு)
Art, Fine	...	நுண் கலை(ப் படைப்பு)
Art, Terracotta	...	சுடுமண் கலை(ப் படைப்பு)

Art, Traditional	...	மரபார்ந்த கலை(ப் படைப்பு)
Art, Treasure	...	கலைப் பெட்டகம்
Art, Tribal	...	பழங்குடிக் கலை(ப் படைப்பு)
Art,Utilitarian	...	பயன்பாட்டுக் கலை(ப் படைப்பு)
Art Vandal	...	கலை(ப் படைப்பு) அழிப்பாளர்
(Cf. Vandal, Art)		
(Syn. Vandal)		
(Ant. Art Connoisseur)		
Art Vandalism	...	கலை(ப் படைப்பு) அழிப்பியம்
(Cf. Vandalism, Art)		
(Syn. Vandalism)		
(Ant. Art Patronage)		
Art, Visual	...	கட்புலக் கலை(ப் படைப்பு)
Asokan-Brahmi Inscription	...	அசோகன்-பிராமிக் கல்வெட்டு
(Cf.Inscription, Asokan-Brahmi)		
Asokan-Brahmi Script	...	அசோகன்-பிராமி வரியெழுத்து
(Cf. Script, Asokan-Brahmi)		
Assistant Curator	...	உதவிக் காப்பாட்சியர்
(Cf. Curator, Assistant)		
(Syn. Assistant Keeper)		
Assistant Director of Museums	...	அருங்காட்சியகங்களின் உதவி இயக்குநர்
Assistant, Gallery	...	காட்சிக்கூட உதவியாளர்
Assistant Keeper	...	உதவிக் காப்பாளர்
(Cf.Keeper, Assistant)		
(Syn. Assistant Curator)		
Assistant, Museum	...	அருங்காட்சியக உதவியாளர்
Assistant,Technical	...	தொழில்நுட்ப உதவியாளர்
Associated Find	...	(அகழ்வாராய்ச்சி) தொடர்புடைக் கண்டுபிடிப்பு
(Cf. Find, Associated)	...	(அகழ்வாராய்ச்சி) தொடர்புடை மண்
Associated Soil	...	அருங்காட்சியகத் தொடர்பாளர்
Associate, Museum	...	
Attractive Specimen	...	கவர்ச்சியிசு (காட்சிப்) பொருள்
(Cf. Specimen, Attractive)		
(Ant. Drab specimen)		
Audio -Visual Aid	...	ஒலி-காட்சி துணை(ப் பொருள்)
(Cf.Aid, Audio -Visual)		
(Syn. Accessory Material/ Audio Visual Equipment/ Secondary Exhibit/ Visual Aid)		
Audio Visual Equipment	...	ஒலி-காட்சி துணை(க் கருவி)
(Syn. Accessory Material/ Audio Visual Aid/ Secondary Exhibit/ Visual Aid)		
Australopithecus	...	தென்மாந்தக் குரங்கு
Autothones	...	மண்ணின் மைந்தர்
(Syn.Autothonous People/ Indigenous People)		
Autothonous People	...	மண்ணின் மைந்தர்
(Cf. People, Autothonous)		
(Syn.Autothones/ Indigenous people)		

B

Bahamani Coin (Cf. Coin, Bahamani)	...	பாமினி (சுல்தான்) காசு / பாமினி (சுல்தான்) நாணயம்
Bamboo Document (Cf. Document, Bamboo)	...	மூங்கில் ஆவணம்
Bamboo Vessel (Cf. Vessel, Bamboo)	...	மூங்கில் பாண்டம்
Bamboo Work (Cf. Work, Bamboo)	...	மூங்கில் வேலைப்பாடு
Barbed Harpoon	...	முள்முனை எரியீட்டி
Bark Cloth	...	மரவாரி ஆடை
Bas-Relief (Cf. Relief, Bas)	...	அரைப் புடைப்பு
Bas-Relief Model (Cf. Model, Bas-Relief)	...	அரைப்புடைப்பு மாதிரியுரு
Bas-Relief Sculpture (Cf. Sculpture, Bas-Relief)	...	அரைப்புடைப்புச் சிற்பம்
Bath, Ceremonial	...	(பெருஞ்) சடங்குக் குளியல்
Bath, Ritual	...	(சிறு) சடங்குக் குளியல்
Batik Art (Cf. Art, Batik)	...	பத்திக் கலை(ப் படைப்பு)
Batik Painting (Cf. Painting, Batik)	...	பத்திக் ஓவியம்
Bead	...	மணி
Bead, Cornelian	...	சூது பவள மணி
Bead, Glass	..	கண்ணாடி மணி
Beating Stick (Cf. Stick, Beating)	...	அடி கோல்
Bell Metal Ware (Cf. Ware, Bell Metal) (Syn. Bronze Ware)	..	வெண்கலப் பாண்டம்
Bench, Ceremonial	...	(பெருஞ்)சடங்குப் பலகை இருக்கை
Bench, Ritual	...	(சிறு)சடங்குப் பலகை இருக்கை
Benevolent Magic (Cf. Magic, Benevolent) (Ant. Malevolent Magic; Black Magic)	..	நன்மைசெய் மந்திரம்
Benevolent Spirit (Cf. Spirit, Benevolent) (Ant. Evil Spirit / Malevolent Spirit)	...	நன்மைசெய் ஆவி/ தூய ஆவி
Bengal Coin (Cf. Coin, Bengal)	...	வங்கக் காசு/ வங்க நாணயம்
Bengal School (Cf. School, Bengal)	...	வங்க(க் கலை) ப் பாங்கு
Bent-Knee Gait	...	வளை முழங்கால் உடல் நிமிர்வு
Bidri Ware (Cf. Ware, Bidri)	...	பித்திரிப் பாண்டம்
Bidri Ware, Imitation	...	போலி பித்திரிப் பாண்டம்
Bidri Work (Cf. Work, Bidri)	...	பித்திரி வேலைப்பாடு
Bidri Work, Imitation	...	போலி பித்திரி வேலைப்பாடு

Bifacial Stone Tool (Cf. Stone Tool, Bifacial) (Ant. Unifacial Stone Blade)	...	இரட்டைமுனைக் கற்கருவி
Bimarginal Blade (Cf. Blade, Bimarginal) (Ant. Unimarginal Blade)	...	இரட்டைவிளிம்புக் கிழிப்பான் (கற்கருவி)
Biodeterioration	...	உயிரியல் சீர்குலைவு
Biodeterioration, Microbial	...	நுண்ணுயிரி உயிரியல் சீர்குலைவு
Biological Agency (Cf. Agency, Biological)	...	உயிரியல் காரணி
Biological Evolution (Cf. Evolution, Biological)	...	உயிரியல் படிமலர்ச்சி
Bipartite Number (Cf. Number, Bipartite)	...	இருபகுதி எண்
Bipedalism	...	இருகால் நடையியம்
Black Magic (Cf. Magic, Black) (Syn. Evil Magic / Malevolent Magic) (Ant. Benevolent Magic / White Magic)	...	தீய மந்திரம்
Black and red Ware (Cf. Ware, Black and red)	...	கறுப்பு - சிவப்பு (மண்)பாண்டம்
Black Pottery (Cf. Pottery, Black) (Syn. Black Ware)	...	கறுப்பு (மண்)பாண்டம்
Black Ware (Cf. Ware, Black) (Syn. Black Pottery)	...	கறுப்பு (மண்)பாண்டம்
Blade	...	கிழிப்பான் (கற்கருவி)
Blade, Bimarginal	...	இரட்டைவிளிம்புக் கிழிப்பான் (கற்கருவி)
Blade, Unimarginal	...	ஒற்றைவிளிம்புக் கிழிப்பான் (கற்கருவி)
Blade, lake	...	கிழிப்பான்- செதில் வில்லை (கற்கருவி)
Block (Gallery)	...	(காட்சிக்கூடம்) பிரிவு/ (காட்சிக் கூடம்) பகுதி
Block (Textile)	...	(துகில்) அச்சு
Block Printing (Textile)	...	(துகில்) அச்சுப் பதித்தல்
Body Deformity	...	உடல் சிதைவு
Body Painting (Cf. Painting, Body)	...	உடல்மீது தீட்டபெறு(ம்) ஓவியம்
Bone Ware (Cf. Ware, Bone)	...	எலும்புப் பாண்டம்
Bone Work (Cf. Work, Bone)	...	எலும்பு வேலைப்பாடு
Bonga (Syn. Animata / Fetish / Mana)	...	ஆவியேறு பொருள்
Bongaism (Syn. Animatism / Fetishism / Manatism)	...	ஆவியேறு பொருளியம்
Book, Day	...	(காட்சிப் பொருள்) இடையீட்டுப் பதிவேடு / (காட்சிப் பொருள்) தற்காலிகப் பதிவேடு

Book, Guide	...	வழிகாட்டி ஏடு/ நெறிப்படுத்து(ம்) ஏடு
Book, Hand	...	கை ஏடு
Book, Picture	...	பட ஏடு
Boomerang	..	வளரி/ வளைதடி/ வளைதடிக்க கம்பு
Borer	...	துளைப்பான் (கற்கருவி)
Borer, Pointed	...	கூர்முனைத் துளைப்பான் (கற்கருவி)
Botany, Economic	...	பொருளியல்சார் பயிரியல் / பொருளியல்சார் தாவரவியல்
Botany Gallery	...	பயிரியல் காட்சிக்கூடம் / தாவரவியல் காட்சிக் கூடம்
(Cf. Gallery, Botany)		
Bow, Cross	...	குறுக்கு வில்
Bowl, Ceremonial	...	(பெருஞ்) சடங்குக் கிண்ணம்
Bowl, Ritual	...	(சிறு) சடங்குக் கிண்ணம்
Bowl, Pellet	...	உருண்டை வில் / உண்டை வில் / உண்டி வில் / சுண்டு வில்
Brahmi Inscription	...	பிராமிக்க கல்வெட்டு
(Cf. Inscription, Brahmi)		
(Syn. Thamizhi Inscription)		
Brahmi Script	...	பிராமி வரியெழுத்து
(Cf. Script, Brahmi)		
(Syn. Thamizhi Script)		
British East India Company Coin	...	ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக் காசு / ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி நாணயம்
(Cf. Coin, British East India Company)		
British India Coin	...	ஆங்கிலேய இந்தியக் காசு / ஆங்கிலேய இந்திய நாணயம்
(Cf. Coin, British India)		
Broad Cutting Edge	...	(கற்கருவியின்) அகன்ற வெட்டு முனை
(Cf. Cutting Edge, Broad)		
Broad Sheet	...	விரிவான தகவல் தாள்
(Cf. Sheet, Broad)		
Brocade	...	(சூணியில்) உலோக வேலைப்பாடமை பகுதி
Brochure	...	விளக்க ஏடு
Bronze (Metallurgy)	...	வெண்கலம் (உலோகவியல்)
Bronze (Iconography)	...	வெண்கலப் படிமம் (படிமவரைவியல்)
Bronze, Buddhist	...	புத்த(சமய) வெண்கலப் படிமம்
Bronze Casting	...	வெண்கலப் படிமம் வார்த்தல்
(Cf. Casting, Bronze)		
Bronze, Chola	...	சோழர் (கால) வெண்கலப் படிமம்
Bronze Disease	...	வெண்கல (படிம) நோய்
Bronze, Fake	...	போலி வெண்கலப் படிமம்
Bronze, Folk	...	நாட்டுப்புற வெண்கலப் படிமம்
Bronze Gallery	...	வெண்கலப்படிமக் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Bronze)		
Bronze, Jain	...	சமண (சமய) வெண்கலப் படிமம்
Bronze, Miniature	...	சிறு வெண்கலப் படிமம்
Bronze, Naick	...	நாயக்கர் (கால) வெண்கலப் படிமம்
Bronze, Pallava	...	பல்லவர்(கால) வெண்கலப் படிமம்
Bronze, Pandya	...	பாண்டியர் (கால) வெண்கலப் படிமம்
Bronze, Saivite	...	சைவ (சமய) வெண்கல படிமம்

Bronze, South Indian	...	தென்னிந்திய வெண்கலப் படிமம்
Bronze, Tribal	...	பழங்குடி வெண்கலப் படிமம்
Bronze, Vaishnavite	...	வைணவ (சமய) வெண்கலப் படிமம்
Bronze Ware	...	வெண்கலப் பாண்டம்
(Cf. Ware, Bronze)		
(Syn. Bell Metal Ware)		
Buddhist Antiquities Gallery	...	புத்த (சமய) அரும்பொருள்கள் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Buddhist Antiquities)		
Buddhist Iconography	...	புத்த (சமய) படிமவரைவியல்
(Cf. Iconography, Buddhist)		
Buddhist Bronze	...	புத்த (சமய) வெண்கலப் படிமம்
(Cf. Bronze, Buddhist)		
Buddhist Sculpture	...	புத்த (சமய) சிற்பம்
(Cf. Sculpture, Buddhist)		
Buff Ware Painted Pottery	...	வெளிர் செஞ்சாய(ம்) பூசப்பெற்ற
(Cf. Painted Pottery, Buff Ware)		(மண்)பாண்டம்
Built-in Showcase	...	உள் பதிப்புக் காட்சிப்பெட்டி
(Cf. Showcase, Built-in)		
Bulb of Percussion	...	(கற்கருவியின்) புடைப்பு முனை
Bull Roarer	...	ஏற்புச் சடங்குக் கருவி
(Syn. Tjurunga)		
Burial	...	ஈமப்புதைப்பு
Burial, Articulated	...	ஒருங்குதிரட்டப்பெற்ற ஈமப்புதைப்பு
Burial, Cist	...	துளையுடை ஈமப்புதைப்பு
Burial, Disarticulated	...	ஒருங்குதிரட்டப்பெறா ஈமப்புதைப்பு
Burial, Megalithic	...	பெருங்கற்கால ஈமப்புதைப்பு
Burial Pottery	...	ஈம (மண்)பாண்டம்
(Cf. Pottery, Burial)		
Burial Practice	...	ஈமப்புதைப்பு நடைமுறை
(Cf. Practice, Burial)		
Burial, Primary	...	முதன்நிலை ஈமப்புதைப்பு
Burial, Secondary	...	இரண்டாம்நிலை ஈமப்புதைப்பு
Burial Urn	...	ஈமத் தாழி
(Cf. Urn, Burial)		
(Syn. Urn)		
Burial, Urn	..	ஈமத்தாழிப் புதைப்பு
Business Organizations, Museum	...	வணிக அமைப்புகளின் அருங்காட்சியகம்
(Cf. Museum, Business Organizations,)		
Butt End (Stone Tool)	...	(கற்கருவியின்) பிடி முனை
(Cf. End, Butt)		
(Ant. Cut End)		

C

Cabinet	...	பேழை/ பெட்டி
Cabinet, Coin	...	காசுப்பேழை / காசுப் பெட்டி/ நாணயப் பேழை/ நாணயப் பெட்டி
Cabinet Maker	...	பேழை அமைப்பவர்/ பெட்டி அமைப்பவர்

Cage Gallow	...	தூக்குக் கூண்டு
Cairn	..	(பெருங்கற்காலக்) கல் வரிசை
Cairn Circle	...	(பெருங்கற்காலக்) கல் வட்டம்
(Syn Stone Circle)		
Cairn, Draw Well	...	(பெருங் கற்காலக்) கிணறு வடிவக் கல்லறை
Calendar System	...	ஆண்டுக்குறியீட்டு முறை
Calico Museum	...	கெட்டித் துணி அருங்காட்சியகம்
(Cf. Museum, Calico)		
Calligraphy	...	எழுத்துவரைவியல்
Calligraphy, Persian	...	பாரசீக எழுத்துவரைவியல்
Cambrian Epoch	...	கேம்பிரியான் ஊழிக்காலம்
(Cf. Epoch, Cambrian)		
Cameo	...	பருவெட்டுப் பொறிப்பு
Camp, Artist	...	கலைஞர் முகாம்
Camp, Museum	...	அருங்காட்சியக முகாம்
Camp, Museum Awareness	...	அருங்காட்சியக விழிப்புணர்வு முகாம்
Camp, Nature	...	இயற்கை முகாம்
Cam, Nature Study	...	இயற்கையறி முகாம்
Camphor Crystals	...	கற்பூரப் படிகங்கள்
Camphor Oil	...	கற்பூர எண்ணெய்
(Cf. Oil, Camphor)		
Cane Work	...	பிரம்பு வேலைப்பாடு
(Cf. Work, Cane)		
Cane Leg Guard	...	பிரம்புக் கால் கவசம்
Canoe	...	குடைவுத்தோணி
Canoe, Out-rigger	...	செலுத்துக் குடைவுத் தோணி
Canopic Jar	...	(எகிப்திய மம்மியின்) உள்ளூறுப்புகளிடும் சாடி
Cannibal	...	தன்னின உண்ணுநர்
Cannibalism	...	தன்னின உண்ணியம்
Cannon	...	பீரங்கி
Cannon Ball	...	பீரங்கிக் குண்டு
Cap Stone (a Kind of Megalithic Tomb)	...	தொப்பி (வடிவ)க் கல்(லறை)
(Cf. Stone, Cap)		
(Syn. Hat Stone)		
Cap Stone (a Part of Megalithic Tomb)	...	மூடு கல்
(Cf Stone, Cap)		
Carbon 14 Dating Method	...	கரிமம் 14 காலக் கணக்கீட்டு முறை
(Cf. Dating Method, Carbon 14)		
Carboniferous Period	...	கார்போனிஃபெரஸ்(நிலப்பொதியியல்) காலம்
(Cf. Period, Carboniferous)		
Card	...	அட்டவணைச் சீட்டு
Card, Catalogue	...	தகவல் அட்டவணைச் சீட்டு
Card - Index	...	சுட்டு அட்டவணைச் சீட்டு
Card - Indexing	...	சுட்டு அட்டவணைச் சீட்டு அணியமாக்குதல்
Cornelian	...	சூது பவளம்
Cornelian Bead	...	சூது பவள மணி/
(Cf. Bead, Cornelian)		கார்னீலியன் மணி

Carver	...	குடைவாளர்/ செதுக்குநர்
Carver, Ivory	...	தந்தக் குடைவாளர்/ தந்தச் செதுக்குநர்
Carver, Stone	...	கல் குடைவாளர் / கல் செதுக்குநர்
Carver, Wood	...	மரக் குடைவாளர்/ மரச் செதுக்குநர்
Carving	...	குடைவு (ப் பொருள்)/ செதுக்கு(ப் பொருள்)
Carving, Ivory	...	தந்தக் குடைவு (ப் பொருள்)/ தந்தச் செதுக்கு(ப் பொருள்)
Carving, Stone	...	கல்குடைவு(ப் பொருள்)/ கல்செதுக்கு(ப் பொருள்)
Carving, Wood	...	மரகுடைவு(ப் பொருள்)/ மரச் செதுக்குப் பொருள்
Cast (Model)	...	அச்சு
Cast (Metal)	...	வார்ப்பு
Cast, Cranial	...	மண்டையோட்டு அச்சு
Caste, Group (Cf. Group, Caste)	...	சாதிக் குழு
Casting, Bronze	...	வெண்கலப் படிமம் வார்த்தல்
Casting (Cranium)	...	(மண்டையோட்டு) அச்சுப் பதித்தல்
Casting (Metal)	...	(உலோகம்) வார்த்தல்
Casting, Cranial	...	மண்டையோட்டு அச்சுப் பதித்தல்
Casting, Metal	...	உலோகம் வார்த்தல்
Cast. Metal	...	உலோக வார்ப்பு
Cast.Plaster	...	சுதை அச்சு
Catalogue	...	தகவல் அட்டவணை
Catalogue Card (Cf. Card, Catalogue)	...	தகவல் அட்டவணைச் சீட்டு
Catalogue, Descriptive	...	விளக்கக் தகவல் அட்டவணை
Catalogue, Museum	...	அருங்காட்சியகத் தகவல் அட்டவணை
Catalogue, Popular	...	எளிய தகவல் அட்டவணை
Catalogue, Scholarly	...	பாமரர்க்கான தகவல் அட்டவணை செரிவான தகவல் அட்டவணை/ அறிஞர்க்கான தகவல் அட்டவணை
Cataloguing	...	தகவல் அட்டவணையாக்கம்
Cataloguing, Centralized	...	மையப்படு(த்தப்பெற்ற) தகவல் அட்டவணையாக்கம்
Cataloguing, Systematic	...	முறைப்படு (த்தப்பெற்ற) தகவல் அட்டவணையாக்கம்
Caucasoid	..	வெள்ளைப் பேரினம்
Caution / Ratio Dating Method (Cf. Dating Method, Caution- Ratio)	...	எச்சரிக்கை/விகிதக் காலக் கணக்கீட்டு முறை
Cave Painting (Cf. Painting, Cave) (Syn. Rock Painting)/ Petrograph)	...	குகை ஓவியம்
Celt (Syn. Neolithic Celt)	...	புதுக்கற்காலக் கோடரி
Celt, Neolithic	...	புதுக்கற்காலக் கோடரி

Centralized Cataloguing (Cf. Cataloguing, Centralized)	...	மையப்படு(த்தப்பெற்ற) தகவல் அட்டவணையாக்கம்
Cephalic Index (Cf. Index, Cephalic)	..	தலை அளவீடு / தலைக் குறியீடு
Ceramic Pottery (Cf. Pottery, Ceramic) (Syn. Ceramic Ware/ Porcelain Ware/ Pocelain Pottery)	...	பீங்கான் பாண்டம்
Ceremonial Art (Cf. Art, Ceremonial) (Syn. Ritual Art)	...	(பெருஞ்) சடங்குக் கலை(ப் படைப்பு)
Ceremonial Bath (Syn. Ritual Bath)	...	(பெருஞ்) சடங்குக் குளியல்
Ceremonial Bench (Syn. Ritual Bench)	...	(பெருஞ்) சடங்குப் பலகை இருக்கை
Ceremonial Bowl (Syn. Ritual Bowl)	...	(பெருஞ்) சடங்குக் கிண்ணம்
Ceremonial Dance (Cf. Dance, Ceremonial)	...	(பெருஞ்) சடங்கு ஆட்டம்/ (பெருஞ்) சடங்குக் கூத்து
Ceremonial Feast (Syn. Ritual Feast)	...	(பெருஞ்) சடங்கு விருந்து
Ceremonial Hunting (Cf. Ritual Hunting)	...	(பெருஞ்) சடங்கு வேட்டை
Ceremonial Oblation (Cf. Oblation, Ceremonial) (Syn. Ceremonial Offering/ Ritual Oblation)	...	(பெருஞ்) சடங்குப் படையல்
Ceremonial Offering (Cf. Offering, Ceremonial) (Syn. Ceremonial Oblation/ Ritual Offering/ Ritual Oblation)	...	(பெருஞ்) சடங்குப் படையல்
Ceremonial Stool (Cf. Stool, Ceremonial)	...	(பெருஞ்) சடங்கு நாற்காலி
Ceremonial Vessel (Cf. Vessel, Ceremonial) (Syn. Ritual Vessel)	...	(பெருஞ்) சடங்குப் பாண்டம்
Ceremony (Syn. Rite/ Ritual)	...	(பெருஞ்) சடங்கு
Ceremony, Ear Boring	..	காது குத்தும்) (பெருஞ்) சடங்கு
Ceremony, Funeral	..	சாவு (ப் பெருஞ்) சடங்கு
Ceremony, Hunting	..	வேட்டை (ப் பெருஞ்) சடங்கு
Ceremony, Initiation	...	ஏற்பு(ப் பெருஞ்) சடங்கு
Ceremony, Marriage	...	மண (ப் பெருஞ்) சடங்கு
Ceremony, Mourning	...	(சாவு)த் துக்க (ப் பெருஞ்) சடங்கு
Ceremony, Naming	...	பெயரிடு(ம்) (பெருஞ்) சடங்கு
Ceremony, Pollution Breaking	...	தீட்டுக் கழி(க்கும்) (பெருஞ்) சடங்கு
Ceremony, Post - Funeral	...	பின் சாவு (ப் பெருஞ்) சடங்கு
Ceremony, Pre-Puberty	...	பூப்புமுன்(பெருஞ்) சடங்கு
Ceremony, Puberty	...	பூப்பு (ப் பெருஞ்) சடங்கு
Ceremony, Tonsuring	...	தலை முடி மழி(க்கும்) (பெருஞ்) சடங்கு

Chalcolith	...	செம்புகற் கருவி
Chalcolithic Age (Cf. Age, Chalcolithic) (Syn. Copper - Stone Age)	...	செம்புகற் காலம்
Chalcolithic Tool (Cf. Tool, Chalcolithic)	...	செம்புகற் கருவி
Chalukya Coin (Cf. Coin, Chalukya)	...	சாளுக்கியர் காசு / சாளுக்கியர் நாணயம்
Chemical Agency (Cf. Agency, Chemical)	...	வேதியியல் காரணி
Chemical Analysis (Cf. Analysis, Chemical)	...	வேதியியல் பகுப்பாய்வு
Chemical Conservation (Cf. Conservation, Chemical)	...	வேதியியல் காப்பு
Chemical Conservation Course (Cf. Course, Chemical Conservation)	...	வேதியியல் காப்புப் படிப்பு
Chemical Conservation Laboratory (Cf. Laboratory, Chemical Conservation)	...	வேதியியல் காப்பு ஆய்வகம்
Chemical Conservator (Cf. Conservator, Chemical)	...	வேதியியல் காப்பாளர்
Chemical Process (Cf. Process, Chemical)	...	வேதியியல் முறைமை
Chemical Process, Micro	...	நுண்வேதியியல் முறைமை
Chemical Treatment	...	(காட்சிப்பொருள்) வேதியியல் சீரமைப்பு
Chief Mourner (Cf. Mourner, Chief)	...	(சாவு) துக்கம் கொண்டாடு(ம்) முதன்மையர்
Child Art (Cf. Art, Child)	...	சிறுவர் கலை(ப் படைப்பு)
Children Museum (Cf. Museum, Children)	...	சிறார் அருங்காட்சியகம்
Chipping (in Stone Tool-makng)	...	(கற்கருவியாக்கத்தின்போது) (கல்லைச்) சில்லாக்குதல்
Chocolate Brown Pottery (Cf. Pottery, Chocolate Brown) (Syn. Chocolate Brown Ware (Cf. Ware, Chocolate Brown) (Syn. Chocolate Brown Pottery)	...	சாக்கலேட்டுப் பழுப்பு (மண்) பாண்டம்
Chola Bronze (Cf. Bronze, Chola)	...	சோழர் (கால) வெண்கலப் படிமம்
Chola Coin (Cf. Coin, Chola)	...	சோழர் (கால)க் காசு / சோழர் (கால) நாணயம்
Chopper Chopper - chopping Tool (Cf. Tool, Chopper - chopping) (Syn. Pebble Tool/ Pebble Stone Tool)	...	வெட்டுக் (கற்) கருவி
Cirulating Exhibition (Cf. Exhibition, Cirulating) (Syn. Travelling Exhibition)	...	பயணப்படு(ம்) கண்காட்சி
Cist	...	கல்லறைத்துளை
Cist Burial (Cf. Burial, Cist)	...	துளையுடை ஈமப்புதைப்பு
Cistern	...	கல்லறை

Civic Sense Gallery (Cf. Gallery, Civic Sense)	...	குடிமையுணர்வுக் காட்சிக்கூடம்
Civilization	...	நாகரிகம்
Clan	...	குலம்
Clan Deity (Cf. Deity, Clan)	...	குல தெய்வம் / குல இயல்மரபுத் தெய்வம்
Classical Art (Cf. Art, Classical)	...	செவ்வியல் கலை(ப் படைப்பு)
Classical Dance (Cf. Dance, Classical)	...	செவ்வியல் ஆட்டம் / செவ்வியல் கூத்து
Classical Musical Instrument (Cf. Musical Instrument, Classical)	...	செவ்வியல் இசைக் கருவி
Clay Model (Cf. Model, Clay)	...	களிமண் மாதிரியுரு
Clay Mould (Cf. Mould, Clay)	...	களிமண் அச்சு
Cleaning (in Chemical Conservation)	...	(அரும்பொருளைத்) தூய்மைப்படுத்துதல்
Cleaver (Syn. Adze)	...	வாய்ச்சி / பிளக்கும் கோடரி
Climatology	...	தட்பவெப்பவியல் எறிபடைக் கோல் / குண்டாந்தடி
Club (Tool)	...	மன்றம்
Club (Association)	...	கலை மன்றம்
Club, Art	...	சுற்றுச்சூழல் மன்றம்
Club, Eco	...	அருங்காட்சியக மன்றம்
Club, Museo	...	அருங்காட்சியக மன்றம்
Club, Museum	...	இயற்கையறி மன்றம்
Club, Nature Study	...	காசியல் மன்றம் / நாணயவியல் மன்றம்
Club, Numismatic	...	அஞ்சல்விலையியல் மன்றம்
Club, Philatelic	...	ஒளிப்படவரைவியல் மன்றம்
Club, Photographic	...	உடற் கவசம்
Coat of Arms (Syn. Suit of Armour)	...	அறிதல்
Cognition	...	அறிதல்சார் மாந்தரியல்
Cognitive Anthropology	...	அறிதல் புலன்
Cognitive Faculty	...	அறிதலுறு கற்றல்
Cognitive Learning (Cf Learning, Cognitive)	...	அறிதல்சார் அறிவியல்
Cognitive Science	...	அறிதல்சார் குழுகாயவியல்
Cognitive Sociology	...	காசு / நாணயம்
Coin	...	காசுப் புழக்கம் / நாணயப் புழக்கம்
Coinage	...	பாமினி (சுல்தான்) காசு / பாமினி (சுல்தான்) நாணயம்
Coin, Bahamani	...	வங்கக் காசு / வங்க நாணயம்
Coin, Bengal	...	ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக் காசு / ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி நாணயம்
Coin, British East India Company	...	

Coin, British India	...	ஆங்கிலேய - இந்தியக் காசு / ஆங்கிலேய - இந்திய நாணயம் /
Coin, Cabinet	...	காசுப் பேழை / காசுப் பெட்டி நாணயப் பேழை/ நாணயப் பெட்டி
(Cf. Cabinet, Coin)		
Coin, Chalukya	...	சாளுக்கியர் காசு / சாளுக்கியர் நாணயம்
Coin, Chola	...	சோழர் காசு / சோழர் நாணயம்
Coin, Delhi Sultan	...	தில்லி சுல்தான் காசு / தில்லி சுல்தான் நாணயம்
Coin, Dutch	...	டச்சுக் காசு / டச்சு நாணயம்
Coin, British East India Company	...	ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினிக் காசு / ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி நாணயம்
Coin, Fake	...	போலிக் காசு / போலி நாணயம்
Coin, French East India Company	...	பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பினிக் காசு / பிரெஞ்சு கிழக்கிந்தியக் கும்பினி நாணயம்
Coin, Greek	...	கிரேக்கக் காசு / கிரேக்க நாணயம்
Coin Hoard	...	காசுக் குவியல் / நாணயக் குவியல்
(Cf. Hoard, Coin)		
Coin, Kongu	...	கொங்குக் காசு / கொங்கு நாணயம்
Coin, Kongu Chera	...	கொங்குச் சேரர் காசு / கொங்குச் சேரர் நாணயம்
Coin, Kongu Chola	...	கொங்குச் சோழர் காசு / கொங்குச் சோழர் நாணயம்
Coin, Konga Pandya	...	கொங்குப் பாண்டியர் காசு / கொங்குப் பாண்டியர் நாணயம்
Coin, Kushana	...	குஷானர் காசு / குஷானர் நாணயம்
Coin, Madurai Sultan	...	மதுரை சுல்தான் காசு / மதுரை சுல்தான் நாணயம்
Coin, Maile	...	மயிலிக் காசு / மயிலி நாணயம்
Coin Mould	...	காசு அச்சு / நாணய அச்சு
(Cf. Mould, Coin)		
Coin, Mughal	...	முகலாயர் காசு / முகலாயர் நாணயம்
Coin, Mysore (Sultan)	...	மைசூர் (சுல்தான்) காசு / மைசூர் (சுல்தான்)நாணயம்
Coin, Pallava	...	பல்லவர் காசு / பல்லவர் நாணயம்
Coin, Pudukkottai (Amman)	...	புதுக்கோட்டை (அம்மன்) காசு / புதுக்கோட்டை (அம்மன்) நாணயம்
Coin, Punch-marked	...	முத்திரைக் காசு / முத்திரை நாணயம்
Coin, Purana	...	புராணக் காசு / புராண நாணயம்

Coin, Roman	...	உரோமானியர் காசு / உரோமானியர் நாணயம்
Coin, Sathavahana	...	சாதவாகனர் காசு / சாதவாகனர் நாணயம்
Coin, Travancore	...	திருவிதாங்கூர் காசு / திருவிதாங்கூர் நாணயம்
Coin, Vijayanagar	...	விஜயநகரத்தார் காசு/ விஜயநகரத்தார் நாணயம்
Collection (Syn. Acquisition)	...	(காட்சிப்பொருள்) திரட்டுதல் / (காட்சிப்பொருள்) திரட்டு / (காட்சிப்பொருள்) தொகுத்தல் / (காட்சிப்பொருள்) தொகுப்பு / (காட்சிப்பொருள்) பெறுதல் / (காட்சிப்பொருள்) பேறு
Collection, Exploratory	...	கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) திரட்டுதல் கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) திரட்டு / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) தொகுத்தல் கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) தொகுப்பு / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) பெறுதல் / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) பேறு
Collection, Field	...	களப்பணிவழி (காட்சிப்பொருள்) திரட்டுதல் களப்பணிவழி (காட்சிப்பொருள்) திரட்டு / களப்பணிவழி (காட்சிப்பொருள்) தொகுத்தல் களப்பணிவழி (காட்சிப்பொருள்) தொகுப்பு / களப்பணிவழி (காட்சிப்பொருள்) பெறுதல் / களப்பணிவழி (காட்சிப்பொருள்) பேறு
Collection, Museum	..	அருங்காட்சியகத் திரட்டு / அருங்காட்சியகத் தொகுப்பு
Collectin, Private	...	தனியார் (காட்சிப்பொருள்) திரட்டு / தனியார் (காட்சிப்பொருள்) தொகுப்பு
Collection, Reserve	...	காட்சிப்பொருள் இருப்புத் திரட்டு / (காட்சிப்பொருள்) இருப்புத் தொகுப்பு
Collection, Surface	...	(காட்சிப்பொருள்) மேற்பரப்புத் திரட்டு / (காட்சிப்பொருள்) மேற்பரப்புத் தொகுப்பு
College Museum (Cf. Museum, College)	...	கல்லூரி அருங்காட்சியகம்
Colour Scheme	...	நிறத் திட்டம்/ நிறப் பட்டி
Commisioner of Museum	...	அருங்காட்சியகங்களின் ஆணையர்
Committee, Art Acquisition	...	கலைப்பொருள் திரட்டும் (வல்லுநர்) குழு
Committee, Art Purchase	...	கலைப்பொருள் விலைகொள் (வல்லுநர்) குழு
Committee, Museum	..	அருங்காட்சியகக் குழு
Committee, Museum Advisory	...	அருங்காட்சியக அறிவுரைக் குழு
Committee, Museum Building	...	அருங்காட்சியகக் கட்டடக் குழு
Committee, Museum Development	...	அருங்காட்சியக மேம்பாட்டுக் குழு
Committee, Museum Publication	...	அருங்காட்சியக வெளியீட்டுக் குழு
Committee, Object Purchase	...	(கலைப்) பொருள் விலைகொள் (வல்லுநர்) குழு
Communal, Feasting	...	குழுகாய விருந்து/ குழு விருந்து
Communal, Harvesting	...	குழுகாய அறுவடை / குழு அறுவடை

Communal, Hunting	...	குழுகாய வேட்டை / குழு வேட்டை
Communal Hut (Cf. Hut, Communal)	...	குழுகாயக் குடில் / குழுகுக் குடில்
Comparative Ethnography (Cf. Ethnography, Comparative) (Syn. Ethnology) (Ant. Ethnography)	...	ஒப்பீட்டு இனக்குழுவரைவியல்
Complex, Culture	...	பண்பாட்டுக் கூட்டமைவு
Complex, Museum	...	அருங்காட்சியக் கூட்டுவளாகம்
Complex Village	...	சிறுநூர் கூட்டுவளாகம்
Composite Material (Cf. Material, Complex)	...	கூட்டுக் காட்சிப்பொருள்
Concealed Illumination (Cf. Illumination, Concealed) (Syn. Concealed Lighting)	...	மறைக்கப் பெற்ற ஒளிர்ப்பு
Concealed Lighting (Cf. Lighting, Concealed) (Syn. Concealed Illumination)	...	மறைக்கப்பெற்ற ஒளியமைப்பு
Concur	...	சுண்ணாம்புப் படிவம்
Concur Formation	...	சுண்ணாம்புப் படிவமாதல்
Connoisseur (Syn. Art Connoisseur) (Ant. Vandal / Art Vandal)	...	கலை(ப் படைப்பு)ப் புரவலர்
Connoisseur, Art	...	கலை(ப் படைப்பு)ப் புரவலர்
Conservation	...	காப்பு
Conservation, Chemical	...	வேதியியல் காப்பு
Conservation Chemist	...	காப்பு வேதியியலாளர்
Conservation Chemistry	...	காப்பு வேதியியல்
Conservation Technique (Cf. Technique, Conservation)	...	காப்பு உத்தி
Conservator	...	காப்பாளர்
Conservator, Chemical	...	வேதியியல் காப்பாளர்
Contagious Magic (Cf. Magic, Contagious) (Syn. Sympathetic Magic Ant. Homeopathic Magic/ Imitative Magic/ Mimatic Magic)	...	தொற்று(ம்) மந்திரம்
Contemporary Art (Cf. Art, Contemporary)	...	தற்காலக் கலை(ப் படைப்பு) / வளர்கலை(ப் படைப்பு)
Contemporary Art Gallery (Cf. Gallery, Contemporary Art)	...	தற்காலக் கலை (ப் படைப்புக் காட்சி)க் கூடம் / வளர்கலை (ப் படைப்புக் காட்சி)க் கூடம்
Contemporary Jewellery (Cf. Jewellery, Contemporary)	...	தற்கால அணிகலன் / தற்கால நகை
Controlled Illumination (Cf. Illumination, Controlled) (Syn. Controlled Lighting)	...	கட்டுப்படுத்தப்பெற்ற ஒளிர்ப்பு
Controlled Lighting (Cf. Lighting, Controlled) (Syn. Controlled Illumination)	...	கட்டுப்படுத்தப்பெற்ற ஒளியமைப்பு
Copper - Hoard Culture (Cf. Culture, Copper-Hoard)	..	செம்புக் குவியல் பண்பாடு

Copper Implement (Cf. Implement, Copper) (Syn. Copper Tool)	...	செம்புக் கருவி
Copper Plate (Syn. Copper Plate Document)	...	செப்புப் பட்டயம்
Copper Plate Document (Cf. Document, Copper Plate) (Syn. Copper Plate)	...	செப்புப் பட்டய ஆவணம்
Copper - Stone Age (Cf. Age, Copper -Stone) (Syn. Chalcolithic Age)	...	செம்புக் கற் காலம்
Copper - Stone Implement (Cf. Implement, Copper - Stone) (Syn. Copper - Stone Tool)	...	செம்புகற் கருவி
Copper - Stone Tool (Cf. Tool, Copper-Stone) (Syn. Copper -Stone Implement)	...	செம்புகற் கருவி
Copper Tool (Cf. Tool, Copper) (Syn. Copper Implement)	..	செம்புக் கருவி
Core Stone (Cf. Stone, Core)	...	மூலக் கல்
Core Stone Tool (Cf. Stone, Core) (Syn. Core Tool)	...	முற்றுப்பெறாக் கற்கருவி
Core Tool (Cf. Tool, Core) (Syn. Core Stone Tool)	...	முற்றுப்பெறாக் (கற்) கருவி
Corn Spirit (Cf. Spirit, Corn)	...	சோள ஆவி
Corrosion	...	பாழாதல் / பாழ் / துருப்பிடித்தல் / துரு / அரித்தல் / அரிப்பு
Corrosion, Metallic	...	உலோகம் பாழாதல் / உலோகப் பாழ் / உலோகத் துரு / உலோகம் துருப்பிடித்தல் / உலோகம் அரித்தல் / உலோக அரிப்பு
Costume, Ethnic	...	இனக்குழு உடை
Costume, Folk	...	நாட்டுப்புற உடை
Costume, Tribal	...	பழங்குடி உடை
Course, Chemical Conservation	...	வேதியியல் காப்புப் படிப்பு
Course, In - Service Training	...	பணியிடைப் பயிற்சிப் படிப்பு
Course, Long - Term	...	நெடுங்காலப் படிப்பு
Course, Museology	...	அருங்காட்சியகவியல் படிப்பு
Course, Museum	...	அருங்காட்சியகப் படிப்பு
Course, Orientation	...	அறிமுகப் (பயிற்சிப்) படிப்பு
Course, Refresher	...	புத்தொளிப் (பயிற்சிப்) படிப்பு
Course, Short - Term	...	குறுகியகாலப் படிப்பு
Course, Taxidermy	...	போலி உயிரினமாக்கல் பயிற்சி
Covert Culture (Cf. Culture, Covert) (Syn. Implicit Culture) (Ant. Overt Culture/ Explicit Culture)	...	அகப் பண்பாடு / மறைநிலைப் பண்பாடு
Craft	...	கைவினை
Craftfact	...	கைவினைப் பொருள்

Craft, Folk	...	நாட்டுப்புறக் கைவினை
Craft, Tribal	...	பழங்குடிக் கைவினை
Craftsman	...	கைவினைஞர்
(Syn. Artisan)		
Craftsman, Folk	...	நாட்டுப்புறக் கைவினைஞர்
Craftsmanship	..	கைவினைத் திறன்
Craftsmanship, Folk	...	நாட்டுப்புறக் கைவினைத்திறன்
Craftsmanship, Tribal	...	பழங்குடிக் கைவினைத்திறன்
Craftsman, Tribal	...	பழங்குடிக் கைவினைஞர்
Crafts Museum	...	கைவினைகள் அருங்காட்சியகம்
(Cf. Museum, Crafts)		
Cranial Cast	...	மண்டையோட்டு அச்சு
(Cf. Cast, Cranial)		
Cranial Casting	...	மண்டையோட்டு அச்சுப் பதித்தல்
(Cf. Casting, Cranial)		
Cranial Index	...	மண்டையோட்டு அளவீடு /
(Cf. Index, Cranial)		மண்டையோட்டுக் குறியீடு
Craniometry	...	மண்டையோட்டு அளவீட்டியல்
Cranium	...	மண்டையோடு
(Syn. Skull)		
Cremation	...	ஈமயெரிப்பு
Creativity Workshop	..	படைப்பாற்றல் பயிலரங்கு
(Cf. Workshop, Creativity)		
Cretaceous Period	...	கிரிட்டேஷியஸ் (நிலப்பொதியியல்) காலம்
(Cf. Period, Cretaceous)		
Cro-Magnon (Fossil) Man	...	குரோமக்னான்(புதையுயிரிப்படிவ) மாந்தன்
Cross Bow	...	குறுக்கு வில்
(Cf. Bow, Cross)		
(Syn. Pellet Bow)		
Cult	...	வழிபாட்டு மரபு
Cult, Fertility	...	வளமை வழிபாட்டு மரபு /
		செழிப்பு வழிபாட்டு மரபு
Cult, Tantric	..	தாந்திரிக வழிபாட்டு மரபு
Cultivation	...	வேளாண்மை
Cultivation, Hoe	...	களைக்கொத்து வேளாண்மை /
		கொத்துக் காட்டு வேளாண்மை
Cultivation, Plough	...	கலப்பை வேளாண்மை /
		உழுநில வேளாண்மை
Cultivation, Settled	...	நிலை(த்த) வேளாண்மை
Cultivation, Shifting	...	இடப்பெயர்ச்சி வேளாண்மை
Cultivation, Slash & Burn	...	காட்டெரிப்பு வேளாண்மை
Cultivation, Terrace	...	அடுக்கு வேளாண்மை /
		படிநிலை வேளாண்மை
Cultural Context	...	பண்பாட்டுச் சூழல் /
		பண்பாட்டுப் பின்புலம்
Cultural Evolution	...	பண்பாட்டுப் படிமலர்ச்சி
(Cf. Evolution, Cultural)		
Cultural Heritage	...	பண்பாட்டு மரபுச்செல்வம்
(Cf. Heritage, Cultural)		
Cultural Heritage, Intangible	...	தொட்டுணராப் பண்பாட்டு மரபுச்செல்வம்
Cultural Heritage, Tangible	...	தொட்டுணர் பண்பாட்டு மரபுச்செல்வம்
Cultural - Historian	...	பண்பாட்டு வரலாற்றாளர்
(Cf. Historian, Cultural)		

Cultural History (Cf. History, Cultural)	..	பண்பாட்டு வரலாறு
Cultural Pattern	...	பண்பாட்டுக் கோலம்
Culturea Process (Cf. Process, Cultural)	...	பண்பாட்டு முறைமை
Cultural Relic (Cf. Relic, Cultural) (Syn. Cultural Remain/ Cultural Remnant/ Cultural Survival/ Cultural Vestigeal)	...	பண்பாட்டு எச்சம்
Cultural Remnant (Cf. Remnant, Cultural) (Syn. Cultural Relic/ Cultural Survival/ Cultural Vestigeal)	...	பண்பாட்டு எச்சம்
Cultural Remnant (Cf. Remnant, Cultural) (Syn. Remnant, Cultural) (Syn. Cultural Relic/ Cultural Remain/ Cultural Survival/ Cultural Vestigeal)	...	பண்பாட்டு எச்சம்
Cultural Sequence (Cf. Cultural Sequence)	...	பண்பாட்டுத் தொடர்ச்சி
Cultural Survival (Cf. Survival, Cultural) (Syn. Cultural Relic/ Cultural Remain/ Cultural Remnant/ Cultural Vestigeal)	...	பண்பாட்டு எச்சம்
Cultural Value (Cf. Value, Cultural)	...	பண்பாட்டு விழுமியம்
Cultural Vestigeal (Cf. Vestigeal, Cultural) (Syn. Cultural Relic/ Cultural Remain/ Cultural Remnant/ Cultural Survival)	...	பண்பாட்டு எச்சம்
Culture	...	பண்பாடு
Culture, Abbevillian	...	அபிவிலியான் (கற்கருவிப்) பண்பாடு
Culture, Abbevillian	...	அச்சவிலியான் (கற்கருவிப்) பண்பாடு
Culture Area (Syn. Culture Zone)	...	பண்பாட்டுப் பரப்பு
Culture, Chalcolithic	...	செம்பு கற் (கால) பண்பாடு
Culture Complex	...	பண்பாட்டுக் கூட்டமைவு
Culture, Copper -Hoard	...	செம்புக் குவியல் பண்பாடு
Culture, Covert	...	அகப் பண்பாடு / மறைநிலைப் பண்பாடு
Culture. Explicit	...	புறப் பண்பாடு / வெளிப்படைய் பண்பாடு
Culture, Folk	...	நாட்டுப்புறப் பண்பாடு
Culture. Holistic	...	முழுதளாவிய பண்பாடு

Culture. Implicit	...	அகப் பண்பாடு / உள்ளார்ந்த பண்பாடு/ மறைநிலைப் பண்பாடு /
Culture. Madrasian	...	சென்னை(க் கற்கருவி) (ப்) பண்பாடு
Culture. Material	...	(புழங்கு) பொருள்சார் பண்பாடு
Culture. Mousterian	...	மவுஸ்டீரியான்(கற்கருவிப்) பண்பாடு
Culture. Non-Material	...	(புழங்கு) பொருள்சாராப் பண்பாடு
Culture. Osteo-Dento-Keratic	...	எலும்பு - பல்- கொம்பு பண்பாடு
Culture. Overt	...	புறப் பண்பாடு/ வெளிப்படைய் பண்பாடு பண்பாட்டு தோரணம்
Culture. Part	...	பகுதிப் பண்பாடு
Culture. Rural	...	ஊரகப் பண்பாடு
Culture. Soan	...	சோன் (கற்கருவிப்) பண்பாடு
Culture Trait	...	பண்பாட்டுக் கூறு
Culture. Urban	...	நகரியப் பண்பாடு
Culture Whole (Cf. Whole, Cultural) (Syn. Holistic Culture)	...	பண்பாட்டு முழுமை
Culture Zone (Syn. Culture Area)	...	பண்பாட்டுப் பரப்பு
Cupule (Syn. Cup Mark)	...	குழிவு
Curator (Syn. Custodian/ Museum Custodian/ Museum Curator Keeper/ Museum Keeper	...	காப்பாட்சியர்
Curator, Anthropology	...	மாந்தரியல் காப்பாட்சியர்
Curator, Archaeology	...	தொல்லியல் காப்பாட்சியர்
Curator, Art	...	கலைக் காப்பாட்சியர்
Curator, Assistant	...	உதவிக் காப்பாட்சியர்
Curator, Botany	...	பயிரியல் காப்பாட்சியர்/ தாவரவியல் காப்பாட்சியர்
Curator, Chemical Conservation	...	வேதியியல் காப்புக் காப்பாட்சியர்
Curator, Deputy	...	துணைக் காப்பாட்சியர்
Curator, Design - Display	...	வடிவமைப்பு - காட்சிப்படுத்துதல் காப்பாட்சியர்
Curator, Education	...	கல்விக் காப்பாட்சியர்
Curator, Geology	...	நிலப்பொதியியல் காப்பாட்சியர்
Curatorial Duty	...	காப்பாட்சியகப் பணி
Curatorial Section (Cf. Section, Curatorial)	...	காப்பாட்சியகப் பிரிவு
Curatorial Staff (Cf. Staff, Curatorial)	...	காப்பாட்சியகப் பணியாளர் விலங்கியல் காப்பாட்சியர்
Curator, Zoology	...	விந்தைப்பொருள் இல்லம்
Curio- Home	...	விந்தைப்பொருள் விழுமியம்
Curio Value (Cf. Value, Curio)	...	
Currency	...	பணத்தாள்
Currency, Fake	...	போலிப் பணத்தாள்

Custodian (Syn. Museum, Custodian Curator/ Museum Curator/ Keeper/ Museum Keeper)	..	பாதுகாவலர்
Custodian, Museum	...	அருங்காட்சியகப் பாதுகாவலர்
Cut End (Stone Tool) (Syn. Cutting Edge (Stone Tool) (Ant. Butt End (Stone Tool))	...	(கற்கருவி) வெட்டு முனை
Cut Mark (Cf. Mark, Cut)	...	வெட்டுக் குறி
Cutting Edge (Cf. Edge, Cutting) (Syn. Cut End)	...	(கற்கருவி) வெட்டுமுனை
Cutting Edge, Broad	...	(கற்கருவி) அகன்ற வெட்டு முனை
Cutting, Semi-Circular	...	(கற்கருவி) அரைவட்ட வெட்டு முனை
Cutting Edge, Splayed	...	(கற்கருவி) மேலகன்ற வெட்டு முனை

D

Dance	...	ஆட்டம் / கூத்து
Dance, Ceremonial	...	பெருஞ் சடங்கு ஆட்டம் / பெருஞ் சடங்குக் கூத்து
Dance, Classical	...	செவ்வியல் ஆட்டம் / செவ்வியல் கூத்து
Dance, Folk	...	நாட்டுப்புற ஆட்டம் / நாட்டுப்புறக் கூத்து
Dance, Masked	...	முகமூடி ஆட்டம் / முகமூடிக் கூத்து
Dance, Ritual	...	சிறு சடங்கு ஆட்டம் / சிறு சடங்குக் கூத்து
Dance, Tribal	...	பழங்குடி ஆட்டம் / பழங்குடிக் கூத்து
Dancing Girl (Indus Valley Civilization)	...	(சிந்து சமவெளி நாகரிக) ஆட்ட நங்கை / (சிந்து சமவெளி நாகரிக) கூத்து நங்கை
Dating	...	காலக்கணக்கீடு
Dating Method	...	காலக்கணக்கீட்டு முறை
Dating Method, Carbon 14	...	கரிமம் 14 காலக்கணக்கீட்டு முறை
Dating Method, Caution / Ratio	...	எச்சரிக்கை / விகிதக் காலக்கணக்கீட்டு முறை
Dating Method, Dendrochronology	...	பயிரி காலக்கணக்கீட்டு முறை / தாவர காலக் கணக்கீட்டு முறை
Dating Method, Fluorine	...	ஃப்ளோரின் காலக் கணக்கீட்டு முறை
Dating Method, Megnetic	...	காந்தம்சார் காலக் கணக்கீட்டு முறை
Dating Method, Microerosion	...	நுண்ணரிப்புக் காலக் கணக்கீட்டு முறை
Dating Method, Pollen Grain	...	மகரந்தத்தூள் காலக் கணக்கீட்டு முறை
Dating Method, Pottassium-Argon	...	பொட்டாசியம்-ஆர்கன் காலக் கணக்கீட்டு முறை
Dating Method, Pottassium-Hydrogen	...	பொட்டாசியம்-ஹைட்ரோஜன் காலக் கணக்கீட்டு முறை
Dating Method, Thermoluminescence	...	வெப்பவொளி காலக் கணக்கீட்டு முறை
Dating Method, TL	...	வெப்பவொளி காலக்கணக்கீட்டு முறை

Day Book (Cf. Book, Day)	...	(காட்சிப்பொருள்) நாள் பதிவேடு / காட்சிப்பொருள் இடையீட்டு பதிவேடு
Day Book Proforma	...	(காட்சிப் பொருள்) நாள் பதிவேட்டு மாதிரிப் படிவம்/ காட்சிப்பொருள் இடையீட்டு மாதிரிப் படிவம்
De-accessioning (Ant. Accessioning)	...	(காட்சிப் பொருள்) வரிசை எண் நீக்குதல்
De-Acidification (Paper) (Ant. Acidification)	...	(தூள்) அமில தன்மைத் அகற்றுதல் / (தூள்) பழுப்பு நீக்குதல்
Deciphering	...	(பண்டை எழுத்துக்கள்) படித்தறிதல்
Decorative Art (Cf. Art, Decorative)	...	கவின்கலை(ப் படைப்பு)
Decorative Art Gallery (Gallery, Decorative Art)	...	கவின்கலைக்கூடம் / கவின்கலைப்படைப்புக் காட்சியகம்
De-humidifer (Ant. Humidifier)	...	ஈரப்பதம் நீக்கி
Deity (Syn. Village Deity) (Ant. God/ Goddess)	...	இயல்தெய்வம் / இயல்மரபுத் தெய்வம்
Deity, Ancestral	...	முன்னோர் இயல்தெய்வம் / முன்னோர் இயல்மரபுத் தெய்வம்
Deity, Clan	...	குல தெய்வம் / குல இயல்தெய்வம்
Deity, Folk	...	நாட்டுப்புற இயல்தெய்வம் / நாட்டுப்புற இயல்மரபுத் தெய்வம்
Deity, Household	...	குடி தெய்வம் / குடி இயல் மரபுத் தெய்வம்
Deity, Tribal	...	பழங்குடி இயல்தெய்வம் / பழங்குடி இயல்மரபுத் தெய்வம்
Delhi Sultan Coin (Cf. Coin, Delhi Sultan)	...	தில்லிகுல்தான் காசு / தில்லி குல்தான் நாணயம்
De-Museum	...	காண்பாரற்ற அருங்காட்சியகம்
Dendrochronology Dating Method (Cf. Dating Method, Dendrochronology)	...	பயிர் காலக் கணக்கீட்டு முறை / தாவர காலக் கணக்கீட்டு முறை
Dental Arcade	...	பற்கள் அமைவு வளைவு
Dentition	...	பற்கள் அமைவு
Department of Museums	...	அருங்காட்சியகங்களின் துறை
Deputy Curator (Cf. Curator, Deputy) (Syn. Deputy Keeper)	...	துணைக் காப்பாட்சியர்
Deputy Director of Museums	...	அருங்காட்சியங்களின் துணை இயக்குநர்
Deputy Keeper (Cf. Keeper, Deputy) (Syn. Deputy Curator)	...	துணைக் காப்பாளர்
Descriptive Catalogue (Cf. Catalogue, Descriptive)	...	விளக்கத் தகவல் அட்டவணை
Descriptive Label (Cf. Label, Descriptive)	...	விளக்கச் சீட்டு
Descriptive Note	...	விளக்கக் குறிப்பு
Design	...	வடிவமைப்பு
Design, Abstract	...	கருப்பொருள் வடிவமைப்பு

Design, Animal	...	விலங்கு வடிவமைப்பு
Design, Display (Section)	...	வடிவமைப்பு – காட்சிப்படுத்துதல் (பிரிவு)
Design, Exhibit	...	காட்சிப்பொருள் வடிவமைப்பு
Design, Floral	..	பூ வடிவமைப்பு
Design, Geometric	..	ஜியோமித்ரி வடிவமைப்பு
Design, Museum	...	அருங்காட்சியக வடிவமைப்பு
Design, Realistic	...	மெய்ப்பு வடிவமைப்பு
Destructive Analysis	...	(அரும்பொருள்) அழி பகுப்பாய்வு
(Cf. Analysis, Destructive)		
(Ant. Non-destructive Analysis)		
Destructive Examination Type	...	(அரும்பொருள்) அழிசோதனை வகை
(Ant. Non-destructive Examination Type)		
Devanagari Script	...	தேவநாகரி எழுத்து
(Cf. Script, Devanagari)		
(Syn. Nagari Script)		
Devonian Period	...	டிவோனியன் (நிலப்பொதியியல்) காலம்
(Cf. Period, Devonian)		
Dibbing	..	தோண்டுகோலால் விதையிடுதல்
Diffused Illumination	...	கசி(யப்பெற்ற) ஒளிர்ப்பு
(Cf. Illumination, Diffused)		
(Syn. Diffused Illumination)		
Diffused Lighting	...	கசி (யப்பெற்ற) ஒளியமைப்பு
(Cf. Lighting, Diffused)		
Digging Stick	...	தோண்டு கோல்
(Cf. Stick, Digging)		
Diorama	...	சூழல் காட்சி
(Syn. Diorama Showcase/ Habitat Showcase)		
Diorama Showcase	...	சூழல் காட்சிப்பெட்டி
(Syn. Showcase, Diorama)		
(Syn. Diorama/ Habitat Showcase)		
Diorama, Semi	...	அரைச் சூழல்காட்சிப் பெட்டி
Diorama, Simple	...	எளிய சூழல்காட்சிப்பெட்டி
Diorama, Walk-through	...	உள்நடைச் சூழல்காட்சிப் பெட்டி
Directorate of Museums	...	அருங்காட்சியகங்களின் இயக்ககம்
Director of Museums	..	அருங்காட்சியகங்களின் இயக்குநர்
Disarticulated Burial	...	ஒருங்குதிரட்டப்பெறா ஈமப் புதைப்பு
(Cf. Burial, Disarticulated)		
(Syn. Primary Burial)		
(Ant. Articulated Burial)		
Disarticulated Skeleton	...	ஒருங்குதிரட்டப்பெறா எலும்புக்கூடு
(Cf. Skeleton, Disarticulated)		
(Syn. Articulated Skeleton)		
Discoidal Stone Tool	...	வட்டக் கற் கருவி
(Cf. Stone Tool, Discoidal)		
Display	...	காட்சிப்படுத்தம்
(Syn. Presentation)		
Display Aid	...	காட்சிப்படுத்தத் துணைப் பொருள்
(Cf. Aid, Display)		
Display, Mannequin	...	போலியுறுவழி காட்சிப்படுத்தம்
Display, Museum	...	அருங்காட்சியகக் காட்சிப்படுத்தம்
Display, Permanent	...	நிலை(த்த) காட்சிப்படுத்தம் / நிரந்தரக் காட்சிப்படுத்தம்

Display, Primary	...	முதன்நிலைக் காட்சிப்படுத்தம்
Display, Rotational	...	சுழல்நிலைக் காட்சிப்படுத்தம்
Display, Secondary	...	இரண்டாம்நிலைக் காட்சிப்படுத்தம்
Display, Systematic	...	முறைப்படுத்தப் பெற்ற) காட்சிப்படுத்தம்
Display Technique	...	காட்சிப்படுத்த உத்தி
(Cf. Technique, Display)		
(Syn. Presentation Technique/ Exhibition Technique)		
Display, Temporary	...	இடையீட்டுக் காட்சிப்படுத்தம் / தற்காலிகக் காட்சிப்படுத்தம்
Display, Thematic	...	மையப்பொருள்வழிக் காட்சிப்படுத்தம்
Display, Wire Dummy	...	கம்பிப்போலியுறுவழி காட்சிப்படுத்தம்
Disposal, Wire Mannequin	...	கம்பிப்போலியுறுவழி காட்சிப்படுத்தம்
Disposal of Dead	...	சாவு எடுக்கும் முறை
District Museum	...	மாவட்ட அருங்காட்சியகம்
(Cf. Museum, District)		
Divination	...	தெய்வமேறுதல்
Document	...	ஆவணம்
Document, Bamboo	...	மூங்கில் பட்டய ஆவணம்
Document, Copper Plate	...	செப்புப் பட்டய ஆவணம்
Document, Palm-leaf	...	ஓலைப் பட்டய ஆவணம்
Documentation	...	ஆவணமாக்கம்
Documentation, Museum	...	அருங்காட்சியக ஆவணமாக்கம்
Documentation, Systematic	...	முறைப்படு (த்தப் பெற்ற) ஆவணமாக்கம்
Dolmen	...	மேசைவடிவக் கல்லறை
(Syn. Table Stone)		
Dolls Museum	...	பதுமைகள் அருங்காட்சியகம்
(Cf. Museum, Dolls)		
Dormitory	...	இளையோர்க் கூடம்
(Syn. Youth Dormitory)		
Drab Specimen	...	கவர்ச்சியற்ற (காட்சிப்) பொருள்
(Cf. Specimen, Drab)		
(Ant. Attractive Specimen)		
Draw Well Cairn	...	(பெருங்கற்காலக்) கிணறுவடிவக் கல்லறை
(Cf. Cairn, Draw Well)		
Dress, Hair	...	முடியலங்காரம் / முடியலங்கரிப்பு
Dress, Head	...	தலையலங்காரம் / தலையலங்கரிப்பு
Dressing (in Tool Making)	...	(கருவியாக்கத்தில்) (கல்லை) செதுக்குதல்
Drum	...	முரசு
(Syn. Musical Drum)		
Drum, Musical	...	முரசு
Drum, Revolving (in Presentation)	...	(காட்சிப்படுத்தத்தில்) சுழல்நிலை மேடை
Dry Bulb Thermometer)	...	உலர் குமிழ் வெப்பஅளவீட்டு கருவி
(Cf. Thermometer, Dry Bulb)		
(Ant. Wet Bulb Thermometer)		
Dry Funeral	...	உலர் சாவு
(Cf. Funeral, Dry)		
(Ant. Green Funeral)		
Dry Funeral Ceremony	...	உலர் சாவு (ப் பெருஞ்) சடங்கு
(Cf. Ceremony, Dry Funeral)		
(Syn. Dry Funeral Rite/		

Dry Funeral Ritual (Cf. Ritual, Dry Funeral) (Syn. Dry Funeral Ceremony/ Dry Funeral Rite)	...	உலர் சாவுச் (சிறு) சடங்கு
Dryopithecus (Ape)	...	டிரையோப்பித்திக்கசு (மாந்தக்குரங்கு)
Dry Preservation (Cf. Preservation, Dry) (Ant. Wet Preservation)	...	உலர்நிலைப் பாதுகாப்பு
Dry Spceimen (Cf. Specimen, Dry) (Ant. Wet Specimen)	...	உலர்நிலைக் (காட்சிப்) பொருள்
Duplicate (Syn. Fake)	...	போலி
Duplicate Specimen (Cf. Specimen, Duplicate)	...	இரண்டாம் (காட்சிப்) பொருள்
Dutch Coin (Cf. Coin, Dutch)	...	டச்சுக் காசு / டச்சு நாணயம்
Dyeing	...	சாயம் இடுதல் /
Dye Painting (Cf. Painting, Dye)	...	சாய ஓவியம் சாயம் ஏற்றுதல்

E

Ear Boring (Cf. Ceremony, Ear Boring) (Syn. Ear Boring Rite/ Ear Boring Ritual)	...	காது குத்து(ம்) (பெருஞ்) சடங்கு
Ear Boring Rite (Cf. Rite, Ear Boring) (Cf. Boring Rite, Ear) (Syn. Ear Boring Ceremony/ Ear Boring Ritual)	...	காது குத்து(ம்) (சிறு) சடங்கு
Ear Boring Ritual (Cf. Ritual, Ear Boring) (Syn. Ear Boring Ceremony/ Ear Boring Rite)	...	காது குத்து(ம்) சிறு சடங்கு
Early Man (Cf. Man, Early) (Syn. Fossil Man/ Prehistoric Man)	...	தொல் மாந்தன்
Early Soan Industry (Cf. Soan Industry, Early)	...	முந்தைச் சோன் (கற்கருவித்) தொழிலகம்
Ear Plug (Cf. Plug, Early)	...	காது ஓலை
Earthen Vessel (Cf. Vessel, Earthen) (Syn. Earthen Ware/ Pottery)	...	மண் பாண்டம்
Earthen Ware (Cf. Ware, Earthen) (Syn. Earthen Vessel/ Pottery)	...	மண் பாண்டம்
Eco Club (Cf. Club, Eco)	...	சுற்றுச்சூழல் மன்றம்

Economic Botany (Cf. Botany, Economics)	...	பொருளியல்சார் பயிரியல் / பொருளியல்சார் தாவரவியல்
Economic Botany Gallery (Cf. Gallery, Economic Botany)	..	பொருளியல்சார் பயிரியல் காட்சிக்கூடம் / பொருளியல்சார் தாவரவியல் காட்சிக்கூடம்
Economic Botany Museum (Cf. Museum, Economic Botany) (Syn. Museum of Economic Botany)	...	பொருளியல்சார் பயிரியல் அருங்காட்சியகம் / பொருளியல்சார் தாவரவியல் அருங்காட்சியகம்
Economic Geology	...	பொருளியல்சார் நிலப்பொதியியல்
Economic Geology Gallery (Cf. Gallery, Economic Geology)	...	பொருளியல்சார் நிலப் பொதியியல் காட்சிக்கூடம்
Economic Geology Museum (Cf. Museum, Economic Geology) (Syn. Museum of Economic Geology)	...	பொதியியல்சார் நிலப்பொதியியல் அருங்காட்சியகம்
Edge, Cutting	...	(கற் கருவி) வெட்டு முனை
Educational Activity (Syn. Museum Educational Activity)	...	(அருங்காட்சியகக்) கல்விச் செயல்பாடு
Educational Service (Cf. Service, Educational)	...	(அருங்காட்சியகக்) கல்வித் தொண்டு
Educational Activity, Museum	அருங்காட்சியகக் கல்விச் செயல்பாடு
Education Officer (Cf. Officer, Education) (Syn. Museum Education Officer)	...	அருங்காட்சியகக் கல்வி அலுவலர்
Education Officer, Museum	அருங்காட்சியகக் கல்வி அலுவலர்
Egyptologist (Syn. Heliocentrist)	...	எகிப்தியவியலாளர்
Egyptology (Syn. Helicentrism)	...	எகிப்தியவியல்
Electronic Lecture - Guide (Syn. Guide -a - Phone)	...	மின்னணு விளக்கத் துணை
Electron Microscopy	...	மின்னணுவியல் நுண்ணோக்கி
Electron Microscopy, Scanning	...	உள்நிலைப் படமாக்கும் மின்னணுவியல் நுண்ணோக்கி
Embalming	...	பிணத்தினுள் எண்ணெய் பூசிப் பாதுகாத்தல்
Embedding, Resin (Syn. Lac(quer) Incrustation)	...	பிசினால் சூழப்படுதல்
Embroidered Textile (Cf. Textile, Embroidered)	...	பூப்பின்னல் துகில்
Embroidered Textile, Gold	...	பொன் பூப்பின்னல் துகில்
Embroidered Textile, Loom	...	தறி பூப்பின்னல் துகில்
Embroidered Textile, Needle	...	ஊசி பூப்பின்னல் துகில்
Embroidered Textile, Printed	...	அச்சப் பதி(ப்பு பெற்ற) பூப் பின்னல் துகில்
Embroidery	...	பூப்பின்னல்
Embroidery Work (Cf. Work, Embroidery)	...	பூப்பின்னல் வேலைப்பாடு
Enamel Ware (Cf. Ware, Enamel)	...	எனாமல் பாண்டம்
Enamel Work (Cf. Work, Enamel)	...	எனாமல் வேலைப்பாடு
Enculturation	...	முதல்நிலைப் பண்பாட்டாக்கம்
End, Butt	...	(கற்கருவி) பிடி முனை
End, Cut	...	(கற்கருவி) வெட்டு முனை
Engraving	...	கீறல்

Engraving, Rock	...	பாறைக் கீறல்
Eocene Epoch (Cf. Epoch, Eocene)	...	இயோசின் ஊழிக்காலம்
Epigraphy	கல்வெட்டியல்
Epoch (Syn. Geological Epoch)	...	ஊழிக்காலம்
Epoch, Cambrian	...	கேம்பிரியான் ஊழிக்காலம்
Epoch, Eocene	இயோசின் ஊழிக்காலம்
Epoch, Geological	நிலப்பொதியியல் ஊழிக்காலம்
Epoch, Miocene	...	மயோசின் ஊழிக்காலம்
Epoch, Oligocene	...	ஒலிகோசின் ஊழிக்காலம்
Epoch, Pleistocene	...	பிளீஸ்டோசின் ஊழிக்காலம்
Epoch, Pliocene	..	பிளீயோசின் ஊழிக்காலம்
Epoch, Plio-Pleistocene	...	பிளீயோ-பிளீஸ்டோசின் ஊழிக்காலம்
Epoch, Pre-Cambrian	...	கேம்பிரியான்முன்னிலை ஊழிக்காலம்
Essential Oil (Cf. Oil, Essential)	...	இன்றியமையா எண்ணெய்
Ethnic Costume (Cf. Costume, Ethnic)	...	இனக்குழு உடை
Ethnic Food (Cf. Food, Ethnic)	இனக்குழு உணவு
Ethnic Group (Cf. Group, Ethnic) (Syn. Ethnos / Race / Racial Group (Obsol))	...	இனக்குழு
Ethnic Feature (Cf. Feature, Ethnic)	...	இனக்குழும் பண்பு
Ethnic Indicator (Syn. Racial Indicator (Obsol))	...	இனக்குழு அடையாளம்
Ethnic People (Cf. People, Ethnic)	..	இனக்குழு மாந்தர்
Ethnic Process (Cf. Process, Ethnic)	...	இனக்குழு முறைமை
Ethnic Type (Syn. Racial Type (Obsol))	...	இனக்குழு வகை
Ethnoarchaeology	...	இனக்குழுத்தொல்லியல்
Ethnobiology	...	இனக்குழுவுயிரியியல்
Ethnobotany	...	இனக்குழுப்பயிரியல் / இனக்குழுத்தாவரவியல்
Ethnobotany Museum (Cf. Museum, Ethnobotany) (Syn. Museum of Ethnobotany)	...	இனக்குழுப்பயிரியல் அருங்காட்சியகம்/ இனக்குழுத்தாவரவியல் அருங்காட்சியகம்
Ethnocartography	...	இனக்குழுவரைபடவரைவியல்
Ethnodemography	...	இனக்குழுக்குடித்தொகைவரைவியல்
Ethnographic Material	...	இனக்குழுவரைவியல்சார் (காட்சிப்) பொருள்
Ethnographic Museum (Cf. Museum, Ethnographic) (Syn. Museum of Ethnography/ Anthropology Museum/ Man Museum/ Museum of Man)	...	இனக்குழுவரைவியல் அருங்காட்சியகம்
Entnography (Ant. Ethnology/ Comparative Ethnography)	...	இனக்குழுவரைவியல்

Ethnography,Comparative	...	ஒப்பீட்டு இனக்குழுவரைவியல்
Ethnohistorian (Cf.Historian,Ethno)	...	இனக்குழுவரலாற்றாளர்
Ethnohistory (Cf.History,Ethno)	...	இனக்குழுவரலாறு
Ethnolinguistics	...	இனக்குழுமொழியியல்
Ethnology (Syn.Comparative Ethnography) (Ant.Ethnography)	...	இனக்குழுவொப்பாய்வியல்
Ethnology Gallery (Cf.Gallery,Ethnology)	...	இனக்குழுவொப்பாய்வியல் காட்சிக்கூடம்
Ethnomedicine	...	இனக்குழுமருத்துவம்
Ethnomusicology	...	இனக்குழுயிசையியல்
Ethnos (Syn.Ethnic Group/ Race(Obsol.)/ Racial Group(Obsol.))	...	இனக்குழு
Ethnosociology	...	இனக்குழுக்குழுகாயவியல்
Ethnozology	...	இனக்குழுவிலங்கியல்
Evil Magic (Cf.Magic,Evil) (Syn.Black Magic) (Ant.White Magic)	...	தீய மந்திரம்
Evil Spirit (Cf. Spirit,Evil) (Syn.Malevolent Spirit) (Ant. Benvolent Spirit)	...	தீய ஆவி
Evolution	...	படிமலர்ச்சி
Evolutionary Process (Cf.Process.Evolutionary)	...	படிமலர்ச்சி முறைமை
Evolutionary Sequence (Cf.Sequence,Evolutionary)	...	படிமலர்ச்சி வரிசை
Evolution,Biological	...	உயிரியல் படிமலர்ச்சி
Evolution, Cultural	...	பண்பாட்டுப் படிமலர்ச்சி
Evolution, Human	...	மாந்தர் படிமலர்ச்சி
Evolution, Multilinear	...	பலபோக்குப் படிமலர்ச்சி
Evolution of Exhibibition	...	கண்காட்சிப் படிமலர்ச்சி
Evolution, Physical	...	உடற்கூறுசார் படிமலர்ச்சி
Evolution, Technological	...	தொழிநூட்பப் படிமலர்ச்சி
Evolution, Unilinear	...	ஒருபோக்குப் படிமலர்ச்சி
Excavation (Ant. Excavation) Exploratory Collection/ Surface Collection)	...	அகழ்வாராய்ச்சி
Exhibit	...	காட்சிப்பொருள்
Exhibit Design (Cf. Design, Exhibit)	...	காட்சிப்பொருள் வடிவமைப்பு
Exhibit Effectivness	...	காட்சிப்பொருள் சீர்திறன்
Exhibit, Instructional	...	அறிவுறுத்து(ம்) காட்சிப்பொருள்
Exhibit, Interactive	...	(பார்வையாளர்) பங்குபெறு(ம்)காட்சிப்பொருள்
Exhibition	...	கண்காட்சி
Exhibition, Circulating	...	பயணப்படு(ம்) கண்காட்சி
Exhibition, Mobile	...	இடம்பெயர்க் கண்காட்சி

Exhibition. Museum	...	அருங்காட்சியகக் கண்காட்சி
Exhibition. Open -Air	...	திறந்தவெளிக் கண்காட்சி
Exhibition Permanent	...	நிரந்தரக் கண்காட்சி/ நிலைத்த கண்காட்சி
Exhibition Planning (Cf. Planning, Exhibition)	...	கண்காட்சித் திட்டமிடுதல்
Exhibition, Special	...	சிறப்புக் கண்காட்சி
Exhibition, Systematic	...	முறைப்படு(த்தப் பெற்ற) கண்காட்சி
Exhibition Technique (Cf. Technique, Exhibition) (Syn. Display Technique/ Presentation Technique)	...	கண்காட்சி உத்தி
Exhibition, Temporary	...	இடையீட்டுக் கண்காட்சி/ தற்காலிகக் கண்காட்சி
Exhibition, Thematic	...	மையப்பொருள் கண்காட்சி
Exhibition. Travelling	...	பயணப்படு(ம்) கண்காட்சி
Exhibit of the Month	...	திங்கள் காட்சிப்பொருள்
Exhibit, Participatory	...	(பார்வையாளர்) பங்குபெறு(ம்) காட்சிப்பொருள்
Exhibit. Primary	...	முதல்நிலைக் காட்சிப்பொருள்
Exhibit. Secondary	...	இரண்டாம்நிலைக் காட்சிப்பொருள்
Exhibit, Systematic	...	முறைப்படு(த்தப்பெற்ற) காட்சிப்பொருள்
Exhibit. Value (Cf. Value, Exhibit)	...	காட்சிப்பொருள் விழுமியம்
Explicit Culture (Cf. Culture, Explicit) (Syn. Covert Culture) (Ant. Implicit Culture/ Covert Culture)	...	புறப் பண்பாடு / வெளிப்படைப் பண்பாடு
Exploration (Syn. Exploratory Collection/ Surface Collection) (Ant. Excavation)	...	கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) திரட்டு / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) திரட்டுதல் / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) தொகுப்பு/ கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) தொகுத்தல் கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) பேறு / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Exploratory Collection (Cf. Collection, Exploratory) (Syn. Exploratory Surface Collection) (Ant. Excavation)	...	கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) திரட்டு / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) திரட்டுதல்/ கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) தொகுப்பு/ கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) தொகுத்தல் கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) பேறு / கள ஆராய்ச்சிவழி (காட்சிப்பொருள்) பெறுதல்
Extended Loan (Cf. Loan, Extended)	...	நீட்டிப்பு இரவல் (காட்சிப்பொருள்)
Extended Loaning (Cf. Loaning, Extended)	...	(காட்சிப்பொருள்) இரவல் நீட்டித்தல்
Extinct Ape	...	அற்றுப்போன மாந்தக்குரங்கு
Extinction	...	அற்றுப்போதல்
Extinct Organism	...	அற்றுப்போன உயிரி

F	
Fabric	... துணி
Fabrication (Stone Tool)	... (கற்கருவி) உருவாக்குதல்
Fabricator (Stone Tool)	... (கற்கருவி) உருவாக்கி
(Syn. Hammer Stone)	
Fabric, Painted	... ஓவியம்தீற்றப்பெற்ற துணி
Fake	... போலி
(Syn. Duplicate)	
Fake Antiquity	... போலிப் பழம்பொருள்/
(Cf. Antiquity, Fake)	போலித் தொல்பொருள்/ போலி அரும்பொருள்
Fake Bronze	... போலி வெண்கலப் படிமம்
(Cf. Fake Bronze)	
Fake Coin	... போலிக் காசு /
(Cf. Coin, Fake)	... போலி நாணயம்
Fake Currency	... போலிப் பணத்தாள்
(Cf. Currency, Fake)	
Feast, Ceremonial	... (பெருஞ்) சடங்கு விருந்து
Feast, Ritual	... (சிறு) சடங்கு விருந்து
Fertility Cult	... வளமை வழிபாட்டுமரபு/ செழிப்பு வழிபாட்டுமரபு/
(Cf. Cult, Fertility)	
Fertility Symbol	... வளமைக் குறியீடு /
(Cf. Symbol, Fertility)	செழிப்புக் குறியீடு
Fetish	... ஆவியேறுபொருள்
(Syn. Animata/ Bonga/ Mana)	
Fetishism	... ஆவியேறுபொருளியம்
(Syn. Animatism/ Bongaism/ Manatism)	
Field Collection	... களப்பணிவழி காட்சிப்பொருள் திரட்டு/ களப்பணிவழி காட்சிப்பொருள் திரட்டுதல் களப்பணிவழி காட்சிப்பொருள் தொகுப்பு/ களப்பணிவழி காட்சிப்பொருள் தொகுத்தல்/ களப்பணிவழி காட்சிப்பொருள் பெறுதல்/ களப்பணிவழி காட்சிப்பொருள் பேறு
(Cf. Collection, Field)	
Figure	... (முப்பரிமாண) உரு
Figurine	... (முப்பரிமாணச்) சிறு உரு
Filigree Work	... உலோகயிழை வேலைப்பாடு
(Cf. Work, Filigree)	
Filigree Work, Gold	... பொன்னிழை வேலைப்பாடு
Filigree Work, Silver	... வெள்ளியிழை வேலைப்பாடு
Find, Accidental	... தற்செயல் கண்டுபிடிப்பு
Find, Associated	... (அகழ்வாராய்ச்சி) தொடர்புடைக் கண்டுபிடிப்பு
Find, Fossil	... புதையுயிரிப்படிவக் கண்டுபிடிப்பு
Find, Surface	... (காட்சிப்பொருள்) மேற்புறக் கண்டுபிடிப்பு
Fine Arts	... நுண்கலை(ப் படைப்புகள்)
(Cf. Arts.Fine)	

Fire Drill	...	நெருப்புக் கடைகோல்
Fire-Making Implement (Cf.Implement, Fire - Making) (Syn.Fire - Making Tool)	...	நெருப்பு உண்டாக்கு(ம்) கருவி
Fire -Making Tool (Cf.Tool ,Fire -Making) (Syn.Fire-Making Implement)	...	நெருப்பு உண்டாக்கு(ம்) கருவி
Fire Saw	...	நெருப்பு அரம்
Fish Gallery (Cf.Gallery,Fish)	...	மீன் காட்சிக்கூடம்
Fish Hook	...	மீன் தூண்டில் / மீன்பிடித் தூண்டில்
Fish Poison	...	மீன் நஞ்சு / மீன்பிடி நஞ்சு
Flake (Stone Tool) (Syn.Flake Stone Tool)	...	செதில் வில்லை (கற்கருவி)
Flake Stone Tool (Cf. Stone Tool, Flake)	...	செதில் வில்லைக் கற்கருவி
Flaking(in Tool Making)	...	
Flaking Technique (Cf.Tecnique,Flaking)	...	(கருவியாக்கத்தில்) செதில் வில்லையாக்கு(ம்) உத்தி
Flint & Steel	...	சிக்கி முக்கிக் கல்லும் எஃகுத் துண்டும்
Flint Stone Tool (Cf.Stone Tool,Flint)	...	தீக் கல் கருவி
Floral Design (Cf.Design,Floral)	...	பூ வடிவமைப்பு
Floral Motif (Cf.Motif,Floral)	...	பூ உருக்குறியீடு
Flourine Dating Method (Cf.Dating Method, Flourine)	...	ஃப்ளோரின் காலக்கணக்கீட்டு முறை
Fodder Oil (Cf.Oil, Fodder)	...	தீவன எண்ணெய்
Folder (Syn.Leaflet)	...	மடிப்பேடு
Folder, Museum	...	அருங்காட்சியக மடிப்பேடு
Folk Art (Cf.Art,Folk)	...	நாட்டுப்புறக் கலை(ப் படைப்பு)
Folk Art Gallery (Cf.Gallery,Folk Art)	...	நாட்டுப்புறக் கலை (காட்சி)க்கூடம்
Folk Bronze (Cf.Bronze,Folk)	...	நாட்டுப்புற வெண்கலப் படிமம்
Folk Costume (Cf. Costume,Folk)	...	நாட்டுப்புற உடை
Folk Craft (Cf.Craft, Folk)	...	நாட்டுப்புறக் கைவினை
Folk Craftsman (Cf.Craftsman,Folk)	...	நாட்டுப்புறக் கைவினைஞர்
Folk Craftsmanship (Cf.Craftsmanship,Folk)	...	நாட்டுப்புறக் கைவினைத்திறன்
Folk Culture (Culture,Folk)	...	நாட்டுப்புறப் பண்பாடு
Folk Culture Museum (Cf. Museum, Folk Culture) (Syn.Folklore Museum)	...	நாட்டுப்புறப் பண்பாட்டு அருங்காட்சியகம்

Folk Culture Studies (Syn. Folkloristics)	...	நாட்டுப்புறப் பண்பாட்டியல்
Folk Dance (Cf.Dance,Folk)	...	நாட்டுப்புற ஆட்டம் / நாட்டுப்புறக் கூத்து
Folk Deity (Cf. Deity, Folk)	...	நாட்டுப்புற இயல்தெய்வம் / நாட்டுப்புற இயல்மரபு தெய்வம்
Folk Game (Cf.Game, Folk)	...	நாட்டுப்புற விளையாட்டு
Folk Historian (Cf.Historian, Folk)	...	நாட்டுப்புற வரலாற்றாளர்
Folk History (Cf.History, Folk)	...	நாட்டுப்புற வரலாறு
Folk Jewellery (Cf.Jewellery, Folk)	...	நாட்டுப்புற அணிகலன் / நாட்டுப்புற நகை
Folk Lore (Cf.Lore, Folk)	...	நாட்டுப்புற வழக்காறு
Folklore Museum (Cf.Museum, Folklore) (Syn.Folk Culture Museum)	...	நாட்டுப்புறவழக்காற்றியல் அருங்காட்சியகம்
Folkloristics (Syn.Folk Culture Studies)	...	நாட்டுப்புறவழக்காற்றியல்
Folk Medicine (Cf.Medicine,Folk)	...	நாட்டுப்புற மருத்துவம்
Folk Musical Instrument (Cf.Musical Instrument,Folk)	...	நாட்டுப்புற இசைக்கருவி
Folk Painting (Cf.Painting,Folk)	...	நாட்டுப்புற ஓவியம்
Folk Pantheon (Cf.Pantheon,Folk)	...	நாட்டுப்புறத் தெய்வவரிசை
Folk People (Cf.People,Folk) (Syn.Rural People) (Ant.Urban People)	...	நாட்டுப்புற மாந்தர்
Food Gatherer (Cf.Gatherer,Food)	...	உணவு திரட்டுநர்
Food Gatherer.Hunter	...	வேட்டையாடி உணவு திரட்டுநர்
Food Gathering (Cf.Gathering,Food)	...	உணவு திரட்டுதல்
Food Gathering Tribes (Cf.Tribes,Food Gathering) (Syn. Hunting(Food) Gathering Tribes)	...	உணவு திரட்டும் பழங்குடியினர்
Forest Museum (Cf.Museum.Forest)	...	கானக (ப் பொருள்கள்) அருங்காட்சியகம்
Fossil	...	புதையுயிரிப்படிவம்
Fossil, Animal	...	விலங்குப் புதையுயிரிப்படிவம்
Fossil Bone	...	புதையுயிரிப்படிவ எலும்பு
Fossil Find (Cf.Find, Fossil)	...	புதையுயிரிப்படிவ கண்டுபிடிப்பு
Fossil Fragment	...	புதையுயிரிப்படிவத் துண்டு
Fossil, Human	...	மாந்தர் புதையுயிரிப்படிவம்
Fossil, Invertebrate	...	முதுகெலும்பற்ற புதையுயிரிப்படிவம்
Fossilization	...	புதையுயிரிப்படிவமாதல்
Fossil, Living	...	அற்றுபோனதாகக் கருதப்பெற்ற உயிரி / புதையுயிரிப்படிவம் போன்று அரிதான உயிரி

Fossil Man (Cf. Man, Fossil) (Syn. Early Man/ Prehistoric Man)	...	புதையியிரிப்படிவ மாந்தர்
Fossil, Plant	...	பயிர் புதையுயிரிப்படிவம்/ தாவர புதையுயிரிப்படிவம்
Fossil remain	...	புதையுயிரிப்படிவ எச்சம்
Fossil, Vertibrate	...	முதுகெலும்புடைப் புதையுயிரிப்படிவம்
Fossil, Wood	...	மரப்புதையுயிரிப்படிவம்
Franch East India Company Coin (Cf. Coin, Franch East India Company)	...	பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பினிக் காசு / பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பினி நாணயம்
Fresco Painting (Cf. Painting, Fresco) (Syn. Mural Painting/ Tempora Painting)	...	சுவர் ஓவியம்
Friends of Museum (Syn. Museum Friends' Circle)	...	அருங்காட்சியக நண்பர்கள்
Fumicant	...	எளிதில் ஆவியாகுபொருள்
Fumication	...	எளிதில் ஆவியாகுபொருள்
Fumication Chamber	...	எளிதில் ஆவியாகுபொருளிடும் அறை
Fumication Treatment (Cf. Treatment, Fumication)	..	எளிதில் ஆவியாகுபொருளால் சீரமைத்தல்
Funeral Ceremony (Cf. Ceremony, Funeral) (Syn. Funeral Rite/ Funeral Ritual)	...	சாவு (ப் பெருஞ்) சடங்கு
Funeral, Dry	...	சாவுச் (சிறு) சடங்கு
Funeral, Green	...	உலர் சாவு
Funeral Rite (Cf. Rite, Funeral) (Syn. Funeral Ceremony/ Funeral Ritual)	...	பச்சை சாவு
Funeral, Ritual (Cf. Ritual, Funeral) (Syn. Funeral Ceremony/ Funeral Rite)	...	சாவுச் (சிறு) சடங்கு
Funeral Vase	...	சாவு சாடி

G

Gallery	...	காட்சிக்கூடம்
Gallery, Anthropology	...	மாந்தரியல் காட்சிக்கூடம்
Gallery, Archaeology	...	தொல்லியல் காட்சிக்கூடம்
Gallery, Arms	...	படைக்கலக் காட்சிக்கூடம் / போர்க்கருவிகள் காட்சிக்கூடம்
Gallery, Art	...	கலை (ப் படைப்புக்) (காட்சிக்) கூடம்
Gallery Assistant (Cf. Assistant, Gallery) (Syn. Museum Assistant Gallery Guide/ Guide/ Guide Lecturer)	...	காட்சிக்கூட உதவியாளர்
Gallery, Botany	...	பயிரியல் காட்சிக்கூடம்/ தாவரவியல் காட்சிக்கூடம்

Gallery, Bronze	...	வெண்கலப் படிமக் காட்சிக்கூடம்
Gallery, Buddhist Antiquities	...	புத்த (சமய) அரும்பொருள் காட்சிக்கூடம்
Gallery, Civic Sense	...	குடிமையுணர்வுக் காட்சிக்கூடம்
Gallery, Contemporary Art	...	தற்காலக் கலை(ப் படைப்பு) காட்சி(க்)கூடம்/ வளர்கலை(ப் படைப்பு) காட்சி(க்)கூடம்
Gallery, Decorative Art	...	கவின்கலை(ப் படைப்பு) காட்சி(க்)கூடம்
Gallery, Economic Botany	...	பொருளியல்சார் பயிரியல் காட்சிக்கூடம்/ பொருளியல்சார் தாவரவியல் காட்சிக்கூடம்
Gallery, Economic Geology	...	பொருளியல்சார் நிலப்பொதியில் காட்சிக்கூடம்
Gallery, Ethnology	...	இனக்குழுவொப்பாய்வியல் காட்சிக்கூடம்
Gallery, Fish	...	மீன் காட்சிக்கூடம்
Gallery, Folk Art	...	நாட்டுப்புறக் கலை(ப் படைப்புக்) காட்சிக்கூடம்
Gallery, Folk Culture	...	நாட்டுப்புறப் பண்பாட்டுக் காட்சிக்கூடம்
Gallery, Geology	...	நிலப்பொதியல் காட்சிக்கூடம்
Gallery, Guard	...	காட்சிக்கூடக் காவலர்
(Cf. Guard, Gallery)		
(Syn. Security Guard)	...	காட்சிக்கூட விளக்குநர்/ காட்சிக்கூட நெறிப்படுத்துநர்
Gallery Guide		
(Cf. Guide, Gallery)		
(Syn. Gallery Assistant/ Guide, Guide Lecturer/ Museum Assistant)		
Gallery, Industrial Art	...	தொழிற்கலைப் படைப்புக் காட்சிக்கூடம்
Gallery, Introductory	...	அறிமுகக் காட்சிக்கூடம்
Gallery, Jain	...	(சமண சமயக்) காட்சிக்கூடம்
Gallery List	...	காட்சிக்கூடப் பட்டியல்
Gallery, Mammals	...	பாலூட்டிகள் காட்சிக்கூடம்
Gallery, Metal ware	...	உலோகப் பாண்டக் காட்சிக்கூடம்
Gallery, Modern Art	...	புனிற்றுக் கலை(ப் படைப்பு)க் காட்சிக்கூடம்/ நவீனக் கலை(ப் படைப்பு)க் காட்சிக்கூடம்
Gallery, Museum	...	அருங்காட்சியகக் காட்சிக்கூடம்
Gallery, Musical Instrument	...	இனக்கருவிகள் காட்சிக்கூடம்
Gallery, National Art	...	தேசியக் கலை (ப் படைப்பு)க் (காட்சி)க் கூடம்
Gallery, Numismatics	...	காசியல் காட்சிக்கூடம் / நாணவியல் காட்சிக்கூடம்
Gallery, Orientation	...	அறிமுகக் காட்சிக்கூடம்
Gallery, Painting(s)	...	ஓவியங்கள் காட்சிக்கூடம் / ஓவியக்கூடம்
Gallery, Palaeoanthropology	...	தொல்மாந்தரியல் காட்சிக்கூடம்
Gallery, Palaeobotany	...	தொல்பயிரியல் காட்சிக்கூடம் / தொல்தாவரவியல் காட்சிக்கூடம்
Gallery, Palaeography	...	தொல்லெழுத்துவரைவியல் காட்சிக்கூடம்
Gallery, Palaeontology	...	தொல்புதைபயிரிப்படிவவியல் காட்சிக்கூடம்
Gallery, Palaeozoology	...	தொல்விலங்கியல் காட்சிக்கூடம்
Gallery, Philately	...	அஞ்சல்விலையியல் காட்சிக்கூடம்
Gallery, Physical Anthropology	...	உடற்கூறு மாந்தரியல் காட்சிக்கூடம்
Gallery, Picture	...	படக் காட்சிக்கூடம்
Gallery, Rock Art	...	பாறைக் கலை (ப் படைப்பு)க் காட்சிக்கூடம்
Gallery, Reptile	...	ஊர்வனக் காட்சிக்கூடம்
Gallery, Sculpture	...	சிற்பக் (காட்சி)க் கூடம்
Gallery Sheet	...	காட்சிக்கூட விளக்கத்தூள்
(Cf. Sheet, Gallery)		

Gallery Staff (Cf. Staff, Gallery)	...	காட்சிக்கூடப் பணியாளர்
Gallery Talk (Cf. Talk, Gallery)	...	காட்சிக்கூட உரை
Gallery, Zoology	...	விலங்கியல் காட்சிக்கூடம்
Game	...	விளையாட்டு
Game (Syn. Game Animal)	...	சிறுவிலங்கு
Game Animal (Cf. Animal, Game) (Syn. Game)	...	சிறுவிலங்கு
Game, Folk	...	நாட்டுப்புற விளையாட்டு
Game, Tribal	...	பழங்குடி விளையாட்டு
Gamesman	...	சதுரங்கக் காய்
Gandhara Art (Cf. Art, Gandhara)	...	காந்தாரக் கலை(ப் படைப்பு)
Gandhara School (Cf. School, Gandhara)	...	காந்தார (கலை)ப் பாங்கு
Garden, Herbal	...	மூலிகைத் தோட்டம் / மூலிகைப் பண்ணை
Garden, Sculpture	...	சிற்பத் தோட்டம் / சிற்பப் பூங்கா
Gatherer, Food	...	உணவு திரட்டுநர்
Gatherer, Hunter	...	வேட்டையாடி உணவு திரட்டுநர்
Gathering, Food	...	உணவு திரட்டுதல்
Gathering, Hunting	...	வேட்டையாடி உணவு திரட்டுதல்
General Accession Register (Cf. Register, General Accession)	...	காட்சிப்பொருள் வரிசைப் பொதுப் பதிவேடு
General Hand Book (Cf. Hand Book, General)	...	பொதுக் கை ஏடு
General Label (Cf. Label, General) (Syn. Title Label)	...	பொதுப் பெயர்ச்சீட்டு
Geological Epoch (Cf. Epoch, Geological) (Syn. Epoch)	...	நிலப்பொதியியல் ஊழிக்காலம்
Geological Period (Cf. Period, Geological)	...	நிலப்பொதியியல் காலம்
Geological Time Scale	...	நிலப்பொதியியல் கால அளவை
Geology, Economic	...	பொருளியல்சார் நிலப் பொதியியல்
Geology Gallery (Cf. Gallery, Geology)	...	நிலப்பொதியியல் காட்சிக்கூடம்
Geometric Design (Cf. Design, Geometric)	...	ஜியோமிதி வடிவமைப்பு
Geometric Motif (Cf. Motif, Geometric)	...	ஜியோமிதி உருவக்குறியீடு
Glass Bead (Cf. Bead, Glass)	...	கண்ணாடி மணி
Glass Painting (Cf. Painting, Glass) (Syn. Painting-on-Glass)	...	கண்ணாடி ஓவியம்
Glass Ware (Cf. Ware, Glass)	...	கண்ணாடிப் பாண்டம்

Glass Work (Cf. Work, Glass)	...	கண்ணாடி வேலைப்பாடு
Glazed Work, Karigiri	...	மெருகூட்டப்பெற்ற கரிகிரிப் பாண்டம்
Glazed Pottery (Cf. Pottery, Glazed)	...	மெருகூட்டப்பெற்ற மட்பாண்டம்
Glazing	...	மெருகூட்டுதல்
Glove Puppet (Cf. Puppet Glove)	...	உறைப் பாவை / உறைப் பதுமை
Glove Puppetry (Cf. Puppetry, Glove)	...	உறைப் பாவைக் கூத்து / உறைப் பாவை ஆட்டம் / உறைப் பதுமைக் கூத்து / உறைப் பதுமை ஆட்டம்
God (Ant. Goddess/ Deity/ Village Deity)	..	ஆண் அயல்தெய்வம்
Goddess (Ant. God/ Deity/ Village Deity)	...	பெண் அயல்தெய்வம்
Goddess. Mother	...	தாய் அயல்தெய்வம்
Gold Embroidered Textile (Cf. Embroidered Textile, Gold)	...	பொன் பூப்பின்னல் துகில்
Golden Ware (Cf. Ware, Golden)	...	பொன் பாண்டம்
Gold Filigree Work (Cf. Filigree Work, Gold)	...	பொன்னிறை வேலைப்பாடு
Gold Inlay (Cf. Inlay, Gold)	...	பொன் உள்பதிப்பு
Gold Work (Cf. Work, Gold)	...	பொன் வேலைப்பாடு
Government Museum (Cf. Museum , Government)	...	அரசு அருங்காட்சியகம்
Graffiti (Syn. Potter`s Mark)	...	கீறல் குறி
Graphic Art (Cf. Art, Graphic)	...	வரைகலை(ப் படைப்பு)
Greek Coin (Cf. Coin, Greek)	...	கிரேக்கக் காசு / கிரேக்க நாணயம்
Green Funeral (Cf. Funeral , Green) (Ant. Dry Funeral)	...	பச்சை சாவு
Green Funeral Ceremony (Cf. Ceremony, Green Funeral) (Syn.Green Funeral Rite/ Green Funeral Ritual)	...	பச்சை சாவு (பெருஞ்) சடங்கு
Green Funeral Rite (Cf. Rite, Green Funeral) (Syn.Green Funeral Ceremony Green Funcral Ritual)	...	பச்சை சாவு (சிறு) சடங்கு
Green Funeral Ritual (Cf. Ritual, Green Funeral) (Syn. Green Funeral Ceremony/ Green Funeral Rite)	...	பச்சை சாவு (சிறு) சடங்கு

Grey Ware Pattery (Cf. Pottery, Grey Ware)	..	சாம்பல் நிற மட்பாண்டம்
Grinding Stone (Cf. Stone, Grinding) (Syn. Mealing Stone/ Pounding Stone)	...	(புதுக் கற்கால) அரவைக் கல்
Group, Caste	...	சாதிக் குழு
Group, Ethnic	...	இனக் குழு
Group Label (Cf. Label, Group)	...	குழப் பெயர்ச்சீட்டு
Group Marriage (Syn. Plural Marriage)	...	குழு மணம்
Group, Racial	...	இனக் குழு
Group, Tribal	...	பழங்குடிக் குழு
Guard, Gallery	...	காட்சிக்கூடக் காவலர்
Guard, Security	...	பாதுகாப்புக் காவலர்
Guide (Syn. Guide - Lecturer/ Gallery Guide/ Gallery Assistant / Museum Assistant)	...	விளக்குநர் / நெறிப்படுத்துநர்
Guide - a - Phone (Syn. Electronic Lecture - Guide)	...	ஒலிவழி விளக்கி
Guide Book	...	வழிகாட்டி ஏடு / நெறிப்படுத்து(ம்) ஏடு
Guided Tour (Cf. Tour, Guided)	...	(காட்சிக்கூட) விளக்கச் சுற்றுலா
Guide - Lecturer (Syn. Gallery Guide/ Gallery Assistant/ Museum Assistant)	...	(காட்சிக்கூட) விளக்க விரிவுரையாளர் / (காட்சிக்கூட) நெறிப்படுத்து விரிவுரையாளர்
Guide Map (Cf. Map, Guide)	...	வழிகாட்டு(ம்) நில வரைபடம் / நெறிப்படுத்து(ம்) நில வரைபடம்
Guide Service (Cf. Service, Guide)	...	(அருங்காட்சியக) விளக்கிக் கூறு(ம்) தொண்டு/ (அருங்காட்சியக) நெறிப்படுத்திக் கூறு(ம்) தொண்டு
Guide Service, Museum	...	அருங்காட்சியக விளக்கிக் கூறு (ம்) தொண்டு/ அருங்காட்சியக நெறிப்படுத்திக் கூறு(ம்) தொண்டு

H

Habile	...	கைதேர்ந்த (தொல்) மாந்தன்
(Syn. Homo habilis)		
Habitat	...	இயற்கைச் சூழல் / வாழிடம்
(Syn. Habitation Site)		
Habitation Site	...	இயற்கைச் சூழல் / வாழிடம்
(Cf. Site, Habitation)		
(Syn. Habitat)		
Habitat Showcase (Cf Showcase, Habitat) (Syn. Diorama/ Diorama Showcase)	.	சூழல் காட்சிப்பெட்டி

Habitat, Tribal	...	பழங்குடிச் சூழல் / பழங்குடி வாழிடம்
Hair Dress (Cf. Dress, Hair)	...	முடியலங்காரம் / முடியலங்கரிப்பு
Hammer Stone (Cf. Stone, Hammer) (Syn. Fabricator (Stone Tool))	...	சுத்தியல் கல் (கருவி)
Hand Axe	...	(பழங் கற்காலக்) கைக் கோடரி
Hand Axe, Madrasian	...	சென்னைக் கைக் கோடரி
Hand Book	...	கை ஏடு
Hand Book, General	...	பொதுக் கை ஏடு
Hand Book, Special	...	சிறப்புக் கை ஏடு
Hand Made Pottery (Cf. Pottery, Hand Made)	..	கைவினை (மண்) பாண்டம்
Harpoon	...	எறியீட்டி
Harpoon, Barbed	...	முள்முனை எறியீட்டி
Hat Stone (Cf. Stone, Hat) (Syn. Cap Stone (a Kind of Megalithic Tomb))	...	தொப்பி வடிவக் கல்லறை
Head Dress (Cf. Dress, Head)	...	தலையலங்காரம் / தலையலங்கரிப்பு
Head Gear (Cf. Gear, Head)	...	தலைப் பாகை
Head Hunter (Cf. Hunter, Head)	...	தலை வேட்டையாடுநர்
Head Hunting (Cf. Hunting, Head)	...	தலை வேட்டை(யாடுதல்)
Health Museum (Cf. Museum, Health)	...	நல்வாழ்வு அருங்காட்சியகம்
Heliocentrism (Syn. Egyptology)	...	சூரியமையவியம்
Heliocentrist (Syn. Egyptologist)	...	சூரியமையவியலாளர்
Herb (Syn. Medicinal Herb/ Medicinal Plant)	...	மூலிகைச் செடி / மூலிகைப் பயிர் / மருத்துவப் பயிர் மருத்துவத் தாவரம்
Herbal Garden (Cf. Garden, Herbal)	...	மூலிகைத் தோட்டம் / மூலிகைப் பண்ணை
Herbalist (Syn. Medicine Man)	...	மூலிகை மருத்துவர்
Herbal Medicine (Cf. Medicine, Herbal)	...	மூலிகை மருத்துவம்
Herbarium	...	உலர்பயிர் திரட்டு / உலர்பயிர் தொகுப்பு / உலர்தாவரத் திரட்டு / உலர்தாவரத் தொகுப்பு
Herbarium Sheet (Cf. Sheet, Herbarium)	...	உலர்பயிர்த் திரட்டுத் தாள் / உலர்பயிர்த் தொகுப்புத் தாள் / உலர்தாவரத் திரட்டுத் தாள் / உலர்தாவரத் தொகுப்புத் தாள்
Heritage	...	மரபுச்செல்வம்

Heritage, Archaeological	...	தொல்லியல் மரபுச்செல்வம்
Heritage, Art	...	கலை மரபுச்செல்வம்
Heritage, Cultural	...	பண்பாட்டு மரபுச்செல்வம்
Heritage, Historical	...	வரலாற்று மரபுச்செல்வம்
Heritage Management (Cf. Management, Heritage)	...	மரபுச்செல்வ மேலாண்மை
Heritage, National	...	தேசிய மரபுச்செல்வம்
Heritage, Natural	...	இயற்கை மரபுச்செல்வம்
Heritage, Tour (Cf. Tour, Heritage)	...	மரபுச்செல்வச் சுற்றுலா
Higher Primate (Cf. Primate, Higher) (Ant. Lower Primate)	...	மேனிலை உயர்பாலூட்டி
Hindu Iconography (Cf. Iconography, Hindu)	...	இந்தியப் படிமவரைவியல்
Hindu Pantheon (Cf. Pantheon, Hindu)	...	இந்து (சமய)த் தெய்வவரிசை
Historian	...	வரலாற்றாளர்
Historian, Ancient	...	பண்டை வரலாற்றாளர்
Historian, Art	...	கலை வரலாற்றாளர்
Historian, Cultural	...	பண்பாட்டு வரலாற்றாளர்
Historian, Ethno	...	இனக்குழு வரலாற்றாளர்
Historian, Folk	...	நாட்டுப்புற வரலாற்றாளர்
Historian, Natural	...	இயற்கை வரலாற்றாளர்
Historian, Pre	...	முன்நிலை வரலாற்றாளர் / தொல் வரலாற்றாளர்
Historian, Proto	...	முதன்நிலை வரலாற்றாளர்
Historical File	...	(காட்சிப்பொருள்) பின்புலக் கோப்பு
Historical Heritage (Cf. Heritage, Historical)	...	வரலாற்று மரபுச்செல்வம்
History, Ancient	...	பண்டை வரலாறு
History, Art,	...	கலை வரலாறு
History, Cultural	...	பண்பாட்டு வரலாறு
History, Ethno	...	இனக்குழு வரலாறு
History, Folk	...	நாட்டுப்புற வரலாறு
History Museum (Cf. Museum, History)	...	வரலாற்று அருங்காட்சியகம்
History, Natural	...	இயற்கை வரலாறு
History, Pre	...	முன்நிலை வரலாறு / தொல் வரலாறு
History, Proto	...	முதன்நிலை வரலாறு
Hoard	...	குவியல்
Hoard, Treasure Trove	...	புதைபயல் பொருள் குவியல்
Hoard, Coin	...	காசக் குவியல் / நாணயக் குவியல்
Hoe	...	களைக்கொத்து
Hoe Cultivation (Cf. Cultivation, Hoe) (Syn. Shifting Cultivation / Slash & Burn Cultivation)	...	களைக்கொத்து வேளாண்மை
Holistic Approach	...	முழுதளாவிய அணுகுமுறை
Holistic Culture (Cf. Culture, Holistic) (Syn. Culture Whole)	...	முழுதளாவிய பண்பாடு

Holistic Study	...	முழுதளாவிய ஆராய்ச்சி
Homeopathic Magic (Cf Magic, Homeopathic) (Syn. Imitative Magic / Mimatic Magic) (Ant. Contagious Magic / Sympathetic Magic)	...	ஓத்த மந்திரம்
Hominid	...	தொல்மாந்தரினம்
Hominidae	...	தொல்மாந்தரினக் குடும்பம்
Hominid Remain (Cf. Remain, Hominid)	...	தொல்மாந்தரின எச்சம்
Hominid	...	மாந்தரொப்பு தொல்மாந்தக் குரங்கு
Homo habilis (Syn. Habiline)	...	கைதேர்ந்த தொல்மாந்தன்
Homo neanderthalensis (Syn. Neanderthal Man)	...	நியாண்டர்தால் தொல்மாந்தன்
Homo sapien	...	அறிவார்ந்த தொல்மாந்தன்
Homo sapien sapien	...	அறிவார்ந்த தற்கால மாந்தன்
Horizontal Showcase (Cf. Showcase, Horizontal)	...	கிடைமட்டக் காட்சிப்பெட்டி
Horn Ware (Cf. Ware, Horn)	...	கொம்புப் பாண்டம்
Horn work (Cf. Work, Horn)	...	கொம்பு வேலைப்பாடு
Household Deity (Cf. Deity, House hold)	...	குடி தெய்வம் / குடி இயல்தெய்வம் / குடி இயல்மரபுத் தெய்வம்
Hoysala School (Cf. School, Hoysala)	...	போசாளர்(க் கலை)ப் படைப்பு
Human Agency (Cf. Agency, Human)	...	மாந்தரியல் காரணி
Human Ancestry (Cf. Ancestry, Human)	...	மாந்தர் முதுமரபு
Human Evolution (Cf. Evolution, Human)	...	மாந்தர் படிமலர்ச்சி
Human Fossil (Cf. Fossil, Human)	...	மாந்தர் புதையுயிரிப்படிவம்
Human Sacrifice (Cf. Sacrifice, Human)	...	மாந்தர் பலி(யிடல்)
Humidifier (Ant. De - humidifier)	...	ஈரப்பதம் உண்டாக்கி
Humidity	...	ஈரப்பதம்
Humidity. Relative	...	ஓப்புநிலை ஈரப்பதம்
Hunter - Food Gatherer (Cf. Food Gatherer, Hunter) (Syn. Hunter - Gatherer (Cf. Gatherer, Hunter) (Syn. Hunter - Food Gather)	...	வேட்டையாடி உணவு திரட்டுநர்
Hunter. Head	...	வேட்டையாடி (உணவு) திரட்டுநர்
Hunting	...	தலை வேட்டையாடுநர்
Hunting. Ceremonial	...	வேட்டை(யாடுதல்)
Hunting Ceremony (Cf. Ceremony, Hunting) (Syn. Hunting Rite / Hunting Ritual)	...	(பெருஞ்) சடங்கு வேட்டை வேட்டை (பெருஞ்) சடங்கு

Hunting - Food Gathering (Cf. Food Gathering, Hunting) (Syn. Hunting - Gathering)	...	வேட்டையாடி உணவு திரட்டுதல்
Hunting - Gathering (Cf. Gathering, Hunting) (Syn. Hunting - Food Gathering)	...	வேட்டையாடி (உணவு) திரட்டுதல்
Hunting, Head	...	தலை வேட்டை(யாடுதல்)
Hunting Rite (Cf. Rite, Hunting) (Syn. Hunting Ceremony / Hunting Ritual)	...	வேட்டைச் (சிறு) சடங்கு
Hunting Ritual (Cf. Ritual, Hunting) (Syn. Hunting Ceremony / Hunting Rite)	...	வேட்டைச் (சிறு) சடங்கு
Hut	...	குடில்
Hut, Communal	...	குழுகாயக் குடில்
Hut, Menstrual	...	முட்டுக் குடில்
Hut, Permanent	...	நிலைக் குடில்
Hut, Temporary	...	இடையீட்டுக் குடில் / தற்காலிகக் குடில்
Hut, Tree - top	...	மர உச்சிக் குடில்
Hygroscopic Material (Cf. Material, Hygroscopic)	...	நீருறிஞ்சும்) பொருள்
I		
Ice Freezing	...	பனிகட்டியினுள் உறைதல்
Icon	...	படிமம்
Iconographic Affiliation	...	படிமவரைவியல் தொடர்புறவு
Iconography	...	படிமவரைவியல்
Iconography, Buddhist	...	புத்த (சமய) படிமவரைவியல்
Iconography, Hindu	...	இந்து (சமய) படிமவரைவியல்
Iconography, Jain	...	சமண (சமய) படிமவரைவியல்
Iconometry	...	படிம அளவீட்டியல்
Identification (of art objects)	...	(கலைப்பொருள்கள்) இனம்கண்டறிதல்
Idolatry (Syn. Idol Worship)	...	உருவவழிபாடு
Idol Worship (Cf. Worship, Idol) (Syn. Idolatry)	...	உருவ வழிபாடு
Illumination (Syn. Lighting)	...	ஒளிர்ப்பு
Illumination, Artificial	...	செயற்கை ஒளிர்ப்பு
Illumination, Concealed	...	மறை(க்கப் பெற்ற) ஒளிர்ப்பு
Illumination, Controlled	...	கட்டுப்படு(த்தப் பெற்ற) ஒளிர்ப்பு
Illumination, Diffused	...	கசி(யப் பெற்ற) ஒளிர்ப்பு
Illumination, Museum	...	அருங்காட்சியக ஒளிர்ப்பு
Illumination, Natural	...	இயற்கை ஒளிர்ப்பு
Illustrated Palmleaf (Cf. Palmleaf, Illustrated)	...	சித்தரிக்கப் பெற்ற பனையோலை (சுவடி)
Illustrated Talk (Syn. Lecture - Demonstration)	...	காட்சி உரை

Illustration	...	சித்தரிப்பு
Imitation Bidri ware (Cf. Bidri Ware, Imitation)	...	போலிப் பித்திரிப் பாண்டம்
Imitation Bidri Work (Cf. Bidri Work, Imitation)	...	போலிப் பித்திரி வேலைப்பாடு
Imitation Buffalo Head	...	போலி எருமைத் தலை
Imitative Magic (Cf. Magic, Imitative) (Syn. Homeopathic Magic / Mimatic Magic) (Ant. Contagious Magic / Sympathetic Magic)	...	பாவனை மந்திரம்
Implement (Syn. Tool)	...	கருவி
Implement, Agricultural	...	வேளாண் கருவி
Implement, Copper	...	செம்புக் கருவி
Implement, Copper - Stone	...	செம்பு- கற் கருவி
Implement, Fire - making	...	நெருப்பு உண்டாக்கு(ம்) கருவி
Implement, Iron	...	இரும்புக் கருவி
Implicit Culture (Cf. Culture, Implicit) (Syn. Covert culture) (Ant. Explicit culture / Overt Culture)	...	உள்ளார்ந்த பண்பாடு / அகப் பண்பாடு
Incrustration, Lac(quer)	...	அரக்கினுள் புதைதல்
Index	...	அளவீடு /
Index Card (Cf.Card,Index)	...	குறியீடு சுட்டு அட்டவணைச் சீட்டு
Index, Cephalic	...	தலை அளவீடு / தலைக் குறியீடு
Index,Cranial	...	மண்டையோட்டு அளவீடு / மடையோட்டுக் குறியீடு
Index,Nasal	...	மூக்கு அளவீடு / மூக்குக் குறியீடு
Indian Treasure Trove Act (Cf.Act, Indian Treasure Trove)	...	இந்தியப் புதைதல் பொருள் சட்டம்
Indigenous Art (Cf.Art,Indigenous) (Syn.Traditional Art)	...	மரபார்ந்த கலைப் (படைப்பு)
Indigenous People (Syn.Autothonous People/ Autothones)	...	மண்ணின் மைந்தர்
Indigenous School (Cf.School,Indigenous)	...	மரபார்ந்த கலைப்பாங்கு
Individual Label (Cf.Label, Individual)	...	தனிப் பெயர்ச்சீட்டு
Industrial Art (Cf. Art , Industrial)	...	தொழில் கலைப் (படைப்பு)
Industrial Art Gallery (Cf. Gallery, Industrial Art)	...	தொழிற் (கலைப் (படைப்புக்) காட்சிக்கூடம்
Industrial Museum (Cf. Museum, Industrial)	...	தொழிலக அருங்காட்சியகம்
Industry, Soan	...	சோன் (கற்கருவி) தொழிலகம்

Industry, Stone Tool	...	கற் கருவித் தொழிலகம்
Industrial Art (Cf. Art, Industrial)	...	தொழிலகக் கலை (ப் படைப்பு)
Indus Valley Script (Cf. Script, Indus Valley)	...	சிந்து சமவெளி வரியெழுத்து
Indus Valley Seal (Cf. Seal, Indus Valley)	..	சிந்து சமவெளி முத்திரையச்சு
Indus Valley Sealing (Cf. Sealing, Indus Valley)	...	சிந்து சமவெளி முத்திரை
Infra -Red Lamp (Cf. Lamp, Infra-Red)	...	அகச் சிவப்புக் (கதிரியக்க) விளக்கு
Infra - Red Radiation (Cf. Radiation, Infra - Red) (Abbr. IR Radiation)	...	அகச் சிவப்புக் கதிர்வீச்சு
Infra - Red Ray (Cf. Ray, Infra - Red) (Abbr. IR Ray)	...	அகச் சிவப்புக் கதிர்
Initiation Ceremony (Cf. Ceremony, Initiation) (Syn. Initiation Rite/ Initiation Ritual)	...	ஏற்பு (பெருஞ்) சடங்கு
Initiation Rite (Cf. Rite, Initiation) (Syn. Initiation Ceremony / Initiation Ritual)	...	ஏற்புச் (சிறு) சடங்கு
Initiation Ritual (Cf. Ritual, Initiation) (Syn. Initiation Ceremony / Initiation Rite)	...	ஏற்புச் (சிறு) சடங்கு
Inlay	...	உள்பதிப்பு
Inlay, Gold	...	பொன் உள்பதிப்பு
Inlaying	...	உள்பதித்தல்
Inlaying, Ivory	...	தந்தத்தினுள் புதைத்தல்
Inlaying, Stone	...	கல்லினுள் புதைத்தல்
Inlaying, Wood	...	மரத்தினுள் புதைத்தல்
Inlay, Ivory	...	தந்த உள்பதிப்பு
Inlay Work (Cf. Work, Inaly)	...	உள்பதிப்பு வேலைப்பாடு
Inorganic Material (Cf. Material, Inorganic) (Ant. Organic Material)	...	கரிமமற்ற (காட்சிப்) பொருள்
Inquiry Proforma (Cf. Proforma, Inquiry)	...	தகவல் மாதிரிப்படிவம்
Inreach Programme (Ant. Outreach programme)	...	உள்ளூலகு எட்டும் திட்டம்
Inreach Programme, Museum	...	அருங்காட்சியக உள்ளூலகு எட்டும் திட்டம்
Inscribed Pillar	...	எழுத்துப் பொறிப்புடை படைக்கலன்/ எழுத்துப் பொறிப்புடை போர்க்கருவி
Inscribed Rock	...	எழுத்துப் பொறிப்புடை தூண்
Inscribed Slab	...	எழுத்துப் பொறிப்புடை பாறை
Inscription	...	எழுத்துப் பொறிப்புடை கல்துண்டு
Inscription, Asokan- Brahmi	...	கல்வெட்டு
	...	அசோகன் பிராமிக் கல்வெட்டு

Inscription, Brahmi	...	பிராமிக் கல்வெட்டு
Inscription, Thamizhi	...	தமிழிக் கல்வெட்டு
In-Service Training Course (Cf.Course, In-Service Training)	...	பணியிடைப் பயிற்சிப் படிப்பு
Instantaneous Learning (Cf. Learning, Instantaneous)	...	உடனுக்குடன் கற்றல்
Instrctional Exhibit (Cf. Exhibit, Instrctional)	...	அறிவுறுத்து(ம்) காட்சிப்பொருள்
Instrument Analysis (Cf. Analysis, Instrument)	...	கருவிப் பகுப்பாய்வு
Instrumental Learning (Cf. Learning, Instrumental)	...	ஊக்கமுறு கற்றல்
Intalio	...	உள்வெட்டுப் பொறிப்பு
Intangible Cultural Heritage (Cf. Cultural Heritage, Intangible)	...	தொட்டுணராப் பண்பாட்டு மரபுச்செல்வம்
Interactive Exhibit (Cf. Exhibit, Interactive) (Syn. Participatory Exhibit)	...	பார்வையாளர் பங்கு பெறு(ம்) காட்சிப்பொருள்
Introductroy Gallery (Cf. Gallery, Introductroy) (Syn. Orientation Gallery)	...	அறிமுகக் காட்சிக்கூடம்
Introductory Label (Cf. Label, Introductory)	...	அறிமுகப் பெயர்ச்சீட்டு
Inventory	...	(காட்சிப்பொருள்) இனம்பிரித்தறிதல்
Inventory Register (Cf. Register, Inventory)	...	(காட்சிப்பொருள்) இனம்பிரித்தறி பதிவேடு
Invertebrate Fossil (Cf. Fossil, Invertebrate)	...	முதுகெலும்பற்ற புதையுயிரிப்படிவம்
IR. Lamp (Cf. Infra-Red Lamp)	...	அகச் சிவப்புக் கதிரியக்க விளக்கு
Iron Age (Cf. Age, Iron) (Syn. Megalithic Age / Megalithic Period)	...	இரும்புக் காலம்
Iron Implement (Cf. Implement, Iron) (Syn. Iron Tool)	...	இரும்புக் கருவி
Iron Tool (Cf. Tool, Iron) (Syn. Iron Implement)	...	இரும்புக் கருவி
IR Radiation (Cf. Infra-Red, Radiation)	...	அகச் சிவப்புக் கதிர்வீச்சு
IR Ray (Cf. Infra Red Ray)	...	அகச் சிவப்புக் கதிர்
Ivories (Syn.Ivory Artefacts)	...	தந்தக் கலைப்பொருள்கள்
Ivory Artefacts (Cf. Artefacts, Ivory) (Syn. Ivories)	...	தந்தக் கலைப்பொருள்கள்
Ivory Carver (Cf. Carver, Ivory)	...	தந்தக் குடைவாளர் / தந்தச் செதுக்குநர்
Ivory Carving (Cf. Carving Ivory)	...	தந்தக் குடைவுப்பொருள் / தந்தச் செதுக்குப்பொருள்

Ivory Inlay (Cf. Inlay, Ivory)	...	தந்த உள்பதிவு
Ivory Inlaying	...	தந்த உள்பதித்தல்
Ivory Ware (Cf. Ware, Ivory)	...	தந்தப் பாண்டம்
Ivory Work (Cf. Work, Ivory)	...	தந்த வேலைப்பாடு
J		
Jade Ware (Cf. Ware, Jade)	..	ஜேட் பாண்டம்
Jade Work (Cf. Work, Jade)	...	ஜேட் வேலைப்பாடு
Jain Bronze (Cf. Bronze, Jain)	...	சமண (சமய) வெண்கலப் படிமம்
Jain Gallery (Cf. Gallery, Jain)	...	சமண (சமய) காட்சிக்கூடம்
Jain Iconography (Cf. Iconography, Jain)	...	சமண (சமய) படிமவரைவியல்
Jain Sculpture (Cf. Sculpture, Jain)	...	சமண (சமய) சிற்பம்
Jewellery	...	அணிகலன்/ நகை
Jewellery, Contemporary	...	தற்கால அணிகலன் / தற்கால நகை
Jewellery, Folk	...	நாட்டுப்புற அணிகலன் / நாட்டுப்புற நகை
Jewellery, Temple	...	திருக்கோவில் அணிகலன் / திருக்கோவில் நகை
Jewellery, Treasure Trove	...	புதையல் பொருள் அணிகலன் / புதையல்பொருள் நகை
Jewellery, Tribal	...	பழங்குடி அணிகலன் / பழங்குடி நகை
Jurassic Period (Cf. Period, Jurassic)	...	ஐராசிக் காலம்
K		
Kalamkari Painting (Cf. Painting, Kalamkari)	...	கலம்காரி (சூகில்) ஓவியம்
Kalighat Pata Painting (Cf. Pata Painting, Kalighat)	...	காளி கட்டம் பட ஓவியம்
Kangra Painting (Cf. Painting, Kangra) (Syn. Pahadi Painting)	...	காங்ரா ஓவியம்
Kangra School (Cf. School, Kangra) (Syn. Pahadi School)	...	காங்ராக் கலைப்பாங்கு
Karigiri Glazed Ware (Cf. Glazed Ware, Karigiri)	...	மெருகூட்டப்பெற்ற கரிகிரிப் பாண்டம்
Kardwayer Machine	...	அட்டவணைச் சீட்டுகளிடு(ம்) இயந்திரம்

Keeper (Cf. Museum Keeper/ Curator/ Museum Curator/ Custodian/ Museum Custodian)	...	காப்பாளர்
Keeper, Assistant	...	உதவிக் காப்பாளர்
Keeper, Deputy	...	துணைக் காப்பாளர்
Kongu Coin (Cf. Coin, Kongu)	...	கொங்குக் காசு / கொங்கு நாணயம்
Kongu Chera Coin (Cf. Coin, Kongu Chera)	...	கொங்குச் சேரர் காசு / கொங்குச் சேரர் நாணயம்
Kongu Chola Coin (Cf. Coin, Kongu Chola)	...	கொங்குச் சோழர் காசு / கொங்குச் சோழர் நாணயம்
Kongu Pandya Coin (Cf. Coin, Kongu Pandya)	...	கொங்குப் பாண்டியர் காசு / கொங்குப் பாண்டியர் நாணயம்
Koptagiri Ware (Cf. Ware, Koptagiri)	...	கோப்தகிரிப் பாண்டம்
Koptagiri Work (Cf. Work, Koptagiri)	...	கோப்தகிரி வேலைப்பாடு
Kota Painting (Cf. Painting, Kota)	...	கோட்டா ஓவியம்
Kushan Coin (Cf. Coin, Kushan)	...	குஷானர் காசு / குஷானர் நாணயம்
L		
Label (Syn. Museum Label)	...	பெயர்ச்சீட்டு
Label, Descriptive	...	விளக்கச் சீட்டு
Label, General	...	பொதுப் பெயர்ச்சீட்டு
Label, Group	...	குழுப் பெயர்ச்சீட்டு
Label, Individual	...	தனிப் பெயர்ச்சீட்டு
Label, Introductory	...	அறிமுகப் பெயர்ச்சீட்டு
Labelling (Syn. Museum Labelling)	...	பெயர்ச்சீட்டு இடுதல்
Labelling, Museum	...	அருங்காட்சியகப் பெயர்ச்சீட்டு இடுதல்
Label, Museum	...	அருங்காட்சியகப் பெயர்ச்சீட்டு
Label, Supplimentary	...	துணைப் பெயர்ச்சீட்டு
Label, Title	...	தலைப்புப் பெயர்ச்சீட்டு
Laboratory	...	ஆய்வுக்கூடம்
Laboratory, Chemical Conservation	...	வேதியியல் காப்பு ஆய்வுக்கூடம்
Laboratory, Museum	...	அருங்காட்சியக ஆய்வுக்கூடம்
Lac(quer) Incrustation (Cf. Incrustation, Lac(quer) (Syn. Resin Embedding)	...	அரக்கினுள் புதைதல்
Lac(quer) Work (Cf. Work, Lac(quer)	...	அரக்கு வேலைப்பாடு
Lamp, Infra Red(IR)	...	அகச் சிவப்புக் (கதிரியக்க) விளக்கு
Lamp, Ultra Violet (UV)	...	புறஊதா (கதிரியக்க) விளக்கு
Late Soan Industry (Cf. Soan Industry, Late)	...	பிந்தைச் சோன் கற்கருவித் தொழிலகம்

Leaflet	...	சிற்பேடு
(Syn. Folder)		
Leaflet, Museum	...	அருங்காட்சியகச் சிற்பேடு
Learning	...	கற்றல்
Learning, Affective	...	தாக்கமுறக் கற்றல்
Learning, Cognitive	...	அரிதலுறக் கற்றல்
Learning, Instantaneous	...	உடனுக்குடன் கற்றல்
Learning, Instrumental	...	ஊக்கமுறக் கற்றல்
Leather Puppet	...	தோல் பாவை /
(Cf. Leather Puppet)		தோல் பதுமை
Leather Puppetry	...	தோல்பாவை கூத்து/
(Cf. Puppetry, Leather)		தோல்பாவை ஆட்டம்
Lecture Demonstration	..	காட்சியுரை
(Syn. Illustrated Talk)		
Lecture Guide, Electronic	...	மின்னணு விளக்கத் துணை
Lecture, Popular	...	புகழ்பெறு உரை
Life-Cycle Ceremonies	...	வாழ்க்கைச் சுழற்சிச் (பெருஞ்) சடங்குகள்
(Syn. Rites of Passage)		
Lighting	...	ஒளியமைப்பு
(Syn. Illumination)		
Lighting, Artificial	...	செயற்கை ஒளியமைப்பு
Lighting, Concealed	...	மறை(க்கப்பெற்ற) ஒளியமைப்பு
Lighting, Controlled	...	கட்டுப்படுத்தப்பெற்ற ஒளியமைப்பு
Lighting, Diffused	...	கசியப்பெற்ற ஒளியமைப்பு
Lighting, Museum	...	அருங்காட்சியக ஒளியமைப்பு
Lighting, Natural	...	இயற்கை ஒளியமைப்பு
Lip Plug	...	உதட்டு அடைப்பான்
(Cf. Plug, Lip)		
Literacy	...	எழுத்தறிவு
Literacy, Verbal	...	பேச்சுவழி எழுத்தறிவு
Literacy, Visual	...	காட்சிவழி எழுத்தறிவு
Living Fossil	...	அற்றுபோனதாகக் கருதப்பெற்ற உயிரி /
(Cf. Fossil, Living)		புதையுயிரிப்படிவம் போன்று அரிதான உயிரி/
		புதையுயிரிப்படிவத்தை ஒத்த உயிரி
Loan	...	இரவல் (காட்சிப்பொருள்)
Loan, Extended	...	நீட்டிப்பு இரவல் (காட்சிப்பொருள்)
Loaning	...	(காட்சிப்பொருள்) இரவல் அளித்தல்
Loaning, Extended	...	(காட்சிப்பொருள்) இரவல் நீட்டித்தல்
Loaning, Museum	...	அருங்காட்சியகம் (காட்சிப்பொருள்) இரவல்
		அளித்தல்
Loaning, Permanent	...	காட்சிப்பொருள் நிலைத்த இரவல் அளித்தல் /
		காட்சிப்பொருள் நிரந்தர இரவல் அளித்தல்
Loaning, Temporary	...	காட்சிப்பொருள் இடையீட்டு இரவல் அளித்தல்/
		காட்சிப் பொருள் தற்காலிக இரவல் அளித்தல்
Loan, Museum	...	அருங்காட்சியக (காட்சிப்பொருள்) இரவல்
Loan, Permanent	...	நிலைத்த இரவல் (காட்சிப்பொருள்) /
		நிரந்தர இரவல் (காட்சிப்பொருள்)
Loan Register	...	(காட்சிப்பொருள்) இரவல் பதிவேடு
(Cf. Register, Loan)		
Loan Service	...	(காட்சிப்பொருள்) இரவல் அளிக்கும் பதிவேடு
(Cf. Service, Loan)		
Loan Service, Museum	...	அருங்காட்சியகக் காட்சிப்பொருள் இரவல்
		அளிக்கும் தொண்டு

Loan, Temporary	...	இடையீட்டு இரவல் (காட்சிப்பொருள்) / தற்காலிக இரவல் (காட்சிப் பொருள்)
Local Authority Museum (Cf. Museum, Local Authority)	...	உள்ளூர் ஆணைக்குழு அருங்காட்சியகம்
Long -Term Course (Cf. Course, Long -Term) (Ant. Short-Term Course)	...	நெடுங்காலப் படிப்பு
Loom Embroidered Textile (Cf. Embroidered Textile, Loom)	...	தறிப் பூப்பின்னல் துகில்
Loop Aerial System	...	கம்பி இணைப்பு அமைவு
Lore, Folk	...	நாட்டுப்புற வழக்காறு
Lore, Tribel	...	பழங்குடி வழக்காறு
Lore, Urban	...	நகர்ப்புற வழக்காறு
Lower Palaeolithic Age (Cf. Palaeolithic Age, Lower) (Syn. Lower Palaeolithic Period)	...	கீழ்ப் பழங் கற்காலம்
Lower Palaeolithic Period (Cf. Palaeolithic Period, Lower) (Syn. Palaeolithic Age, Lower)	...	கீழ்ப் பழங் கற்காலம்
Lower, Primate (Cf. Primate, Lower) (Syn. Higher Primate)	...	கீழ்நிலை உயர்பாலூட்டி

M

Mace	...	கதாயுதம்
Mace -Head (Stone Tool)	...	கதாயுதம் (கல்கருவி)
Madhubani School (Cf. School, Madhubani)	...	மதுபானி(க் கலை)ப்பாங்கு
MadrAsian Hand Axe (Cf. Hand Axe, Madrasian)	...	சென்னைக் கைக் கோடரி
Madurai Sultan Coin (Cf. Coin, Madurai Sultan)	...	மதுரைச் சுல்தான் காசு / மதுரைச் சுல்தான் நாணயம்
Magic	...	மந்திரம்
Magical Practice (Cf. Practice, Magical)	...	மந்திர நடைமுறை
Magic, Benevolent	...	நன்மைசெய் மந்திரம்
Magic, Black	...	தீய மந்திரம்
Magic, Contagious	...	தொற்று(ம்) மந்திரம்
Magic, Imitative	...	பாவனை மந்திரம்
Magic, Malevolent	...	தீமைசெய் மந்திரம்
Magic, Mimatic	...	பாவனை மந்திரம்
Magico-religious Ceremony (Cf. Ceremory, Magico-religious) (Syn. Magico-religious Rite/ Magico-religious Ritual)	...	மந்திரம்சார் சமய (பெருஞ்) சடங்கு
Magico-religious Practice (Cf. Practive, Magico-religious)	...	மந்திரம்சார் சமய நடைமுறை
Magico-religious Rite (Cf. Rite, Magico- religious) (Syn. Magico-religious Ceremony) Magico-religious Ritual)	...	மந்திரம்சார் சமயச் (சிறு) சடங்கு

Magico-religious Ritual (Cf. Ritual, Magico-religious Rite) (Syn. Magico-religious Ceremony/ Magico-religious Rite)	...	மந்திரம்சார் சமயச் (சிறு) சடங்கு
Magic, White	...	தூய மந்திரம்
Magnetic Dating Method (Cf. Dating Method, Magnetic)	...	காந்தம்சார் காலக்கணக்கீட்டு முறை
Maile Coin (Cf. Coin, Maile)	...	மயிலிக் காசு / மயிலி நாணயம்
Major Antiquity (Cf. Antiquity, Major)	...	பெரும் பழம்பொருள் / பெருந் தொல்பொருள்/ பெரும் அரும்பொருள் பெருங் கலைப் படைப்பு
Major Art (Cf. Art, Major)	...	தீமைசெய் மந்திரம்
Malevolent Magic (Cf. Magic, Malevolent) (Syn. Black Magic/ Evil Magic) (Ant. Benevolent Magic)	...	தீமைசெய் ஆவி
Malevolent Spirit (Cf. Spirit, Malevolent) (Syn. Black Magic / Evil Spirit) (Ant. Benevolent Spirit)	...	பாலூட்டிகள் காட்சிக்கூடம்
Mammals Gallery (Cf. Gallery, Mammals)	...	ஆவியேறுபொருள்
Mana (Syn. Animata/ Bonga / Fetish)	...	மரபுச்செல்வ மேலாண்மை
Management, Heritage	...	அருங்காட்சியக மேலாண்மை
Management, Museum	...	ஆவியேறுபொருளியம்
Manaism (Syn. Animatism/ Bongaism / Fetishism)	...	தொல் மாந்தன்
Man, Early	...	புதையுயிரிப்படிவ மாந்தன்
Man, Fossil	...	மங்கோலியப் பேரினம்
Mangoloid	...	(இனக்குழு) மருத்துவன்
Man, Medicine	...	தற்கால மாந்தன்
Man, Modern	...	மாந்தர் அருங்காட்சியகம்
Man Museum (Cf. Museum, Man) (Syn. Museum of Man/ Anthropology Museum/ Ethnographic Museum / Museum of Ethnography/)	...	நியாண்டர்தால் (தொல்)மாந்தன்
Man, Neanderthal	...	போலியுரு
Mannequin (Syn. Wire Mannequin/ Wire Dummy)	...	

Mannequin Display (Cf. Mannequin Display) (Syn. Mannequin Exhibition/ Wire Mannequin Display/ Wire Dummy Display/ Mannequin Presentation)	...	போலியுருவழிக் காட்சிப்படுத்துதல்
Mannequin Exhibition (Cf. Exhibition, Mannequin) (Syn. Mannequin Display / Wire Mannequin Display/ Wire Dummy Exhibition/ Mannequin Presentation)	...	போலியுருவழிக் காட்சிப்படுத்துதல்
Mannequin Presentation (Cf. Presentation, Mannequin) (Syn. Mannequin Display/ Wire Mannequin Display/ Wire Dummy Display/ Mannequin Exhibition)	...	போலியுருவழிக் காட்சிப்படுத்துதல்
Man, Prehistoric	...	வரலாற்றுமுன்நிலை மாந்தன்/ தொல்வரலாற்று மாந்தன்
Manuscript	...	கையெழுத்துச் சுவடி / சுவடி
Manuscript, Illustrated	...	சித்தரிக்கப்பெற்ற சுவடி
Manuscript, Palmleaf	...	பனை ஓலைச்சுவடி
Map	..	நிலவரைபடம்
Map, Guide	...	வழிகாட்டு(ம்) நிலவரைபடம் / நெறிபடுத்து(ம்) நிலவரைபடம்
Map, Museum	...	அருங்காட்சியக நிலவரைபடம்
Map, Relief	...	புடைப்பு நிலவரைபடம்
Marginal People (Cf. People, Marginal)	...	விளிம்புநிலை மாந்தர்
Mark	...	குறி
Mark, Cup	...	குழிவுக் குறி
Mark, Cut	...	வெட்டுக் குறி
Marketing Museum	...	அருங்காட்சியகத்தைச் சந்தைப்படுத்துதல்
Marking	...	குறியிடுதல் / குறித்தல்
Mark, Potter's	...	குயவர் குறி
Mark, Teeth	...	பற் குறி
Marriage Ceremony (Cf. Ceremony, Marriage) (Syn. Marriage Rite/ Marriage Ritual)	...	மண(ப் பெருஞ்) சடங்கு
Marriage, Group	...	குழு மணம்
Marriage Plural	...	பன்மை மணம்
Marriage, Rite (Ccf. . Rite, Marriage) (Syn. Marriage Ceremony/ Marriage rite)	...	மணச் (சிறு) சடங்கு
Marriage, Ritual (Cf. Ritual, Marriage) (Syn. Marriage Ceremony/ Marriage Rite)	...	மணச் (சிறு) சடங்கு

Mask	...	முகமூடி
Masked Dance (Cf.Dance,Masked)	...	முகமூடி ஆட்டம் / முகமூடிக் கூத்து
Masking Tradition	...	முகமூடி அணியும் மரபு
Material,Accessory	...	துணை (காட்சி)ப் பொருள்
Material,Composite	...	கூட்டு (காட்சி)ப் பொருள்
Material Culture (Cf.Culture,Material) (Ant.Non - Material Culture)	...	(புழங்கு) பொருள்சார் பண்பாடு
Material, Ethnographic	...	இனக்குழுவரைவியல்சார் (காட்சி)ப்பொருள்
Material,Hygroscopic	...	நீருஞ்சும் பொருள்
Material,Inorganic	...	கரிமமற்ற (காட்சி)ப் பொருள்
Material,Mixed	...	கலவை (காட்சி)ப் பொருள்
Material,Museum	...	அருங்காட்சியக (காட்சி)ப் பொருள்
Material.Organic	...	கரிம (காட்சி)ப் பொருள்
Mathura School (Cf.School,Mathura)	...	மதுரா (க் கலைப்) பாங்கு
Mealing Stone (Cf.Stone, Mealing) (Syn.Grinding Stone/ Pounding Stone)	...	(புது)க் கற் கால (அரைவை)
Medal	...	பதக்கம்
Medallion	...	வட்டச் சித்திரிப்பு
Medal, War	...	போர் பதக்கம்
Medicinal Herb (Cf.Herb,Medicinal) (Syn.Herb,Medicinal Plant)	...	மூலிகைச் செடி/ மூலிகைப் பயிர் / மருத்துவத் தாவரம்
Medicinal Oil (Cf.Oil,Medicinal)	...	மூலிகை எண்ணெய் / மருத்துவ எண்ணெய்
Medicinal Plant (Syn.Herb/ Medicinal Herb)	...	மூலிகைப் பயிர் / மூலிகைத் தாவரம்
Medicinal Practice (Cf.Practice,Medicinal)	...	மருத்துவ நடைமுறை
Medicine, Ethno	...	இனக்குழு மருத்துவம்
Medicine, Folk	...	நாட்டுப்புற மருத்துவம்
Medicine, Herbal	...	மூலிகை மருத்துவம்
Medicine Man (Cf. Man, Medicine) (Syn.Herbalist)	...	(இனக்குழு) மருத்துவன்
Medicine, Tribal	...	பழங்குடி மருத்துவம்
Megalithic Age (Cf. Age, Megalithic) (Syn.Iron Age/ Megalithic Period)	...	பெருங்கற் காலம்
Megalithic Burial (Cf.Burial, Megalithic)	...	பெருங்கற்கால ஈமப்புதைப்பு
Megalithic Burial Pottery (Cf. Burial Pottery, Megalithic)	...	பெருங்கற்கால ஈம மட்பாண்டம்
Megalithic Burial Urn (Cf. Burial Urn, Megalithic)	...	பெருங்கற்கால ஈமத் தாழி
Megalithic Period (Cf. Period, Megalithic) (Syn. Iron Age / Megalithic Age)	...	பெருங்கற் காலம்

Megalithic Tomb	...	பெருங்கற்காலக் கல்லறை
Megalithic Tool (Cf. Tool, Megalithic)	...	பெருங்கற்காலக் கருவி
Menhir	...	எழுத்துப் பொறிப்புகள் அற்ற நினைவுப் குறியீடுத் தூக்கள்
Menstrual Hut (Cf. Hut, Menstrual)	...	முட்டுக் குடி
Mentifact	...	மனவடிவம்
Mesolith (Syn. Mesolithic Tool/ Microlith/)	...	இடைக்கற்காலக் கருவி
Mesolith Age (Cf. Age, Mesolith) (Syn. Mesolithic Period/ Microlithic Age/ Microlithic Period)	...	இடைக்கற் காலம்
Mesolithic Period (Cf. Period, Mesolithic) (Syn. Mesolithic Age / Microlithic Age/ Mesolithic Period)	...	இடைக்கற் காலம்
Mesolithic Tool (Cf. Tool, Mesolithic)	...	இடைக்கற்காலக் கருவி
Metal Age (Cf. Age, Metal)	...	உலோகக் காலம்
Metal Cast (Cf. Cast, Metal)	...	உலோக வார்ப்பு
Metal Casting (Cf. Casting, Metal)	...	உலோகம் வார்த்தல்
Metalic Corrosion (Cf. Corrosion, Metalic)	...	உலோகம் பாழாதல்/ உலோகப் பாழ் உலோகம் துருப்பிடித்தல் உலோகத் துரு/ உலோகம் அரித்தல்/ உலோக அரிப்பு
Metalic Percussion Musical Instrument (Cf. Percussion Musical Instrument, Metalic)	...	உலோக அடி இசைக் கருவி
Metal Ware (Cf. Ware, Metal)	...	உலோகப் பாண்டம்
Metal Ware Gallery (Cf. Gallery, Metal Ware)	...	உலோகப் பாண்டக் காட்சிக்கூடம்
Metal Work (Cf. Work, Metal)	...	உலோக வேலைப்பாடு
Microbial Biodeterioration	...	நுண்ணுயிரி உயிரிய சீர்குலைவு
Micro Chemical Process (Cf. Chemical Process, Micro)	...	நுண்வேதியியல் முறைமை
Micro Film	...	நுண் படம்
Micro Filming	...	நுண்படம் ஆக்குதல்
Micro Film Operator	...	நுண்படம் ஆக்குநர்
Microlith (Syn. Microlithic Tool/ Mesolith / Mesolithic Tool)	...	நூற்கற்கருவி/ குறுங்கற்கருவி/ குறுணிக்கற்கருவி

Microlithic Age (Cf. Age Microlithic) (Syn. Microlithic Period/ Microlithic Age/	...	நுண்கற்கருவிக் காலம்/ குறுங்கற்கருவிக் காலம் / குறுணிக்கற்கருவிக் காலம்
Mesolithic Tool	...	நுண்கற் கருவி
Middle Palaeolithic Age (Cf. Palaeolithic Age, Middle) (Syn. Middle Palaeolithic Period)	...	இடைப் பழங்கற் காலம்
Middle Palaeolithic Period (Cf. Palaeolithic Period, Middle) (Syn. Middle Palaeolithic Age)	...	இடைப் பழங்கற் காலம்
Mid-rib Sword (Cf. Sword, Mid-rib)	...	நடு நரம்புடை உடைவாள்
Military Museum (Cf. Museum, Military) (Syn. Regimental Museum)	...	இராணுவ அருங்காட்சியகம்
Mimatic Magic (Cf. Magic, Mimatic) (Syn. Homeopathic / Imitative Magic / (Ant. Contagious Magic/ Sympathetic Magic)	...	பாவனை மந்திரம்
Miniature Bronze (Cf. Bronze, Mininature)	...	சிறு வெண்கலப் படிமம்
Miniature Painting (Cf. Painting, Mininature)	...	நுண் ஓவியம்
Minor Antiquity (Cf. Antiquity, Minor)	...	சிறு பழம்பொருள்/ சிறு தொல் பொருள் / சிறு அரும்பொருள்
Minor Art (Cf. Art ,Minor)	...	சிறு கலை (ப் படைப்பு)
Mint	...	அக்கசாலை / காச அச்சக் கூடம்/
Minting	...	காச அச்சிடுதல்/ நாணயம் அச்சிடுதல்
Minting Technique (Cf. Technique, Minting)	...	காச அச்சிடு(ம்) உத்தி/ நாணயம் அச்சிடு(ம்) உத்தி
Miocene Epoch (Cf. Epoch, Miocene)	...	மயோசின் ஊழிக் காலம்
Mixed Material (Cf. Material, Mixed)	...	கலவை(க் காட்சி)ப் பொருள்
Mobile Museum (Cf. Museum, Mobile) (Syn. Museo - Bus/ Museum - on - Wheels)	...	இடம்பெயர் அருங்காட்சியகம்
Mode of Acquisition	...	(காட்சிப்பொருள்) திரட்டிடு(ம்) முறை/ (காட்சிப்பொருள்) பெறு(ம்) முறை
Model	...	மாதிரியரு
Model, Bas-Relief	...	அரை-புடைப்பு மாதிரியரு
Model, Clay	...	களிமண் மாதிரியரு
Modeller (Syn. Artist Modeller)	...	மாதிரியரு ஆக்குநர்
Modeller, Artist	..	மாதிரியரு ஆக்கு(ம்) கலைஞர்

Modelling	...	மாதிரியுரு உருவாக்கம்
Modelling Workshop (Cf. Workshop, Modelling)	...	மாதிரியுருவாக்கப் பயிலரங்கு
Model, Plaster Cast	...	சுதை அச்ச மாதிரியுரு
Model, Relief	...	புடைப்பு மாதிரியுரு
Model, Scale	...	அளவுடை மாதிரியுரு
Model, Wax	...	மெழுகு மாதிரியுரு
Modern Art (Cf. Art, Modern)	...	நவீனக் கலை(ப் படைப்பு) / புனிற்றுக் கலை(ப் படைப்பு)
Modern Art Gallery (Cf. Gallery, Modern art)	...	நவீன கலை(ப் படைப்புக்) காட்சிக்கூடம் / புனிற்றுக் கலை(ப் படைப்புக்) காட்சிக்கூடம்
Modern Man (Cf. Man, Modern) (Syn. Homo sapien)	...	தற்கால மாந்தன்
Monograph	...	தனிவரைவுநூல்
Monotheism (Ant. Polytheism)	...	ஒருகடவுள்வழிபாட்டியம்
Monument	...	தொன்மைச்சின்னம்
Morph	...	வடிவம்
Morph, Anthro	...	மாந்தர் வடிவம்
Morph, Anthropotherio	...	மாந்தர் - உயர்பாலூட்டி விலங்கு வடிவம்
Morph, Anthrozo	...	மாந்தர் - விலங்கு வடிவம்
Morphic, Anthro	...	மாந்தர் வடிவ
Morphic, Anthropotherio	...	மாந்தர் - உயர்பாலூட்டி விலங்கு வடிவ
Morphic, Anthrozo	...	மாந்தர் - விலங்கு வடிவ
Morphic, Phyto	...	பயிர் வடிவ/ தாவர வடிவ
Morphic, Zoo	...	விலங்கு வடிவ
Morphism	...	வடிவியம்
Morphism, Anthro	...	மாந்தர் வடிவியம்
Morphism, Anthropotherio	...	மாந்தர் - உயர் பாலூட்டி விலங்கு வடிவியம்
Morphism, Anthrozo	...	மாந்தர் - விலங்கு வடிவியம்
Morphism, Phyto	...	பயிர் வடிவியம்/ தாவர வடிவியம்
Morphism, Zoo	...	விலங்கு வடிவியம்
Morph, Phyto	...	பயிர் வடிவம்/ தாவர வடிவம்
Morph, Zoo	...	விலங்கு வடிவம்
Motif	...	உருவக்குறியீடு
Motif, Animal	...	விலங்கு உருவக்குறியீடு
Motif, Floral	...	பூ உருவக்குறியீடு
Motif, Geometric	...	ஜியோமிதி உருவக் குறியீடு
Mother Goddess (Cf. Goddess, Mother)	...	தாய் அயல் தெய்வம்
Mother Goddess Worship (Cf. Worship, Mother Goddess)	...	தாய் அயல் தெய்வ வழிபாடு
Mother Mould (Cf. Mould, Mother)	...	மூல அச்ச/ தாய் அச்ச
Mould	...	அச்ச
Mould, Clay	...	களிமண் அச்ச
Mould, Coin	...	காசு அச்ச / நாணய அச்ச

Mould. Mother	...	மூல அச்சு / தாய் அச்சு
Mould. Rubber	...	இரப்பர் அச்சு
Mould. Wax	...	மெழுகு அச்சு
Mound	...	மேடு
Mounted Skeleton (Cf. skeleton, Mounted)	...	பொருத்தப்பெற்ற எலும்புக்கூடு
Mounted Specimen (Cf. Specimen, Mounted) (Ant. Unmounted Specimen)	...	பொருத்தப்பெற்ற (காட்சிப்) பொருள்
Mounting (of Animal) (Syn. Taxidermy) (Pop. Stuffing)	...	போலிஉயிரினமாக்கல்
Mounting (of Painting)	...	(ஓவியம்) ஒட்டுதல்
Mounting (of Textile)	...	(சூகில்) காட்சிப்படுத்துதல்
Mourner	...	(சாவு) துக்கம் கொண்டாடுநர்
Mourner, Chief	...	(சாவு) துக்கம் கொண்டாடும் முதன்மையர்
Mourning	...	(சாவு) துக்கம் கொண்டாடுதல்
Mourning Ceremony (Cf. Ceremony, Mourning) (Syn. Mourning Rite/ Mourning Ritual)	...	(சாவு) துக்க (பெருஞ்) சடங்கு
Mourning Rite (Cf. Rite, Mourning) (Syn. Mourning Ceremony/ Mourning Ritual)	...	(சாவு) துக்கச் (சிறு) சடங்கு
Mourning Ritual (Cf. Ritual, Mourning) (Syn. Mourning Ceremony/ Mourning Rite)	...	(சாவு) துக்கச் (சிறு) சடங்கு
Mousterian Culture (Cf. Culture, Mousterian)	...	மவுஸ்டீரியான் (கற்கருவிப்) பண்பாடு
Mughal Coin (Cf. Coin, Mughal)	...	முகலாயர் காசு / முகலாயர் நாணயம்
Mughal Painting (Cf. Painting, Mughal)	...	முகலாயர் ஓவியம்
Multilinear Evolution (Cf. Evolution, Multilinear) (Ant. Unilinear Evolution)	...	பலபோக்குப் படிமலர்ச்சி
Mummification	...	பிணத்தைப்பதப்படுத்துதல்
Mummy	...	பதப்படுத்தப்பெற்ற பிணம்
Mural Painting (Cf. Painting, Mural) (Syn. Fresco Painting/ Tempora Painting) (Pop. Wall Painting)	...	சுவர் ஓவியம்
Museo-Bus (Syn. Mobile Museum/	...	பேருந்து அருங்காட்சியகம்
Museum-on-wheels	...	
Museo-Bus Service (Cf. Service, Museo-Bus)	...	பேருந்து அருங்காட்சியகத் தொண்டு
Museo Club (Syn. Museum Club)	...	அருங்காட்சியக மன்றம்
Museographer	...	அருங்காட்சியகவரைவியலாளர்

Museography	...	அருங்காட்சியகவரைவியல்
Museological Technique (Cf. Technique, Museological)	...	அருங்காட்சியகவியல் உத்தி
Museologist	...	அருங்காட்சியகவியலாளர்
Museology (Syn. Museum Studies)	...	அருங்காட்சியகவியல்
Museology Course (Cf. Course, Museology) (Syn. Museum Course)	...	அருங்காட்சியகவியல் படிப்பு
Museo-Shop (Syn. Museum Shop)	...	அருங்காட்சியக அங்காடி
Muses	...	கிரேக்கக் கல்விக்கடவுளர்
Museum	...	அருங்காட்சியகம்
Museum Administration	...	அருங்காட்சியக நிருவாகம்
Museum Advisory Committee (Cf. Committee, Museum Advisory)	...	அருங்காட்சியக அறிவுறுத்து(ம்) (குழு)
Museum , Anthropology	...	மாந்தரியல் அருங்காட்சியகம்
Museum, Archaeological	...	தொல்லியல் அருங்காட்சியகம்
Museum Architecture	...	அருங்காட்சியகக் கட்டடவியல்
Museum Area Council	...	அருங்காட்சியக வட்டார மன்றம்
Museum Assistant (Cf. Assistant, Museum) (Syn. Gallery Assistant) Gallery Guide/ Guide/ Guide -Lecturer	...	அருங்காட்சியக உதவியாளர்
Museum Associate (Cf. Associate, Museum)	...	அருங்காட்சியகத் தொடர்பாளர்
Museum Association	...	அருங்காட்சியகச் சங்கம்
Museum Auditorium	...	அருங்காட்சியக அரங்கு
Museum Awareness Camp (Cf. Camp, Museum Awareness)	...	அருங்காட்சியக விழிப்புணர்வு முகாம்
Museum Building	...	அருங்காட்சியகக் கட்டடம்
Museum Building Committee (Cf. Committee, Museum Building)	...	அருங்காட்சியகக் கட்டடக் குழு
Museum, Business Organizations'	...	வணிக அமைப்புகள் அருங்காட்சியகம்
Museum, Calico	...	கெட்டித்துணி அருங்காட்சியகம்
Museum Camp (Cf. Camp, Museum)	...	அருங்காட்சியக முகாம்
Museum Camp for Museologists	...	அருங்காட்சியகவியலாளர்க்கான அருங்காட்சியக முகாம்
Museum Camp for Non-Museologists	...	அருங்காட்சியகவியலாளரல்லாதோர்க்கான அருங்காட்சியக முகாம்
Museum Campus	...	அருங்காட்சியக வளாகம்
Museum Catalogue (Cf. Catalogue, Museum)	...	அருங்காட்சியகத் தகவல் அட்டவணை
Museum, Children	...	சிறார் அருங்காட்சியகம்
Museum Club (Ccf. Club, Museum) (Syn. Museo-Club)	...	அருங்காட்சியக மன்றம்
Museum Collection (Cf. Collection, Museum)	...	அருங்காட்சியகத் திரட்டு / அருங்காட்சியகத் தொகுப்பு
Museum, College	...	கல்லூரி அருங்காட்சியகம்

Museum Committee (Cf. Committee, Museum)	...	அருங்காட்சியகக் குழு
Museum Complex (Cf. Complex, Museum)	...	அருங்காட்சியகக் கூட்டுவளாகம்
Museum Course (Cf. Course, Museum) (Syn. Museology Course)	...	அருங்காட்சியகவியல் படிப்பு
Museum, Courtyard (Ant. Museum Varandah)	...	அருங்காட்சியகப் புழக்கடை/ அருங்காட்சியகப் பின்புறம்
Museum, Crafts	...	கைவினைகள் அருங்காட்சியகம்
Museum Curator (Syn. Curator / Museum Custodian / Custodian Museum keeper / Keeper)	...	அருங்காட்சியகக் காப்பாட்சியர்
Museum Custodian (Cf. Custodian, Museum) (Syn. Custodian / Curator / Museum Curator / Keeper / Museum Keeper)	...	அருங்காட்சியகப் பாதுகாவலர்
Museum Design (Cf. Design, Museum)	...	அருங்காட்சியக வடிவமைப்பு
Museum Designing (Cf. Designing, Museum)	...	அருங்காட்சியக வடிவமைத்தல்
Museum Designer (Cf. Designer, Museum)	...	அருங்காட்சியக வடிவமைப்பாளர்
Museum Development Committee (Cf. Committee, Museum Development)	...	அருங்காட்சியக மேம்பாட்டுக் குழு
Museum Directory (Cf. Directory, Museum)	...	அருங்காட்சியக அகரவரிசைப் பட்டியல்
Museum Display (Cf. Display, Museum) (Syn. Museum Presentation)	...	அருங்காட்சியகக் காட்சிப்படுத்துதல்/ அருங்காட்சியகக் காட்சிப்படுத்தம்
Museum, District	...	மாவட்ட அருங்காட்சியகம்
Museum Documentation (Cf. Documentation, Museum)	...	அருங்காட்சியக ஆவணமாக்கம்
Museum, Dolls	...	பதுமைகள் அருங்காட்சியகம்
Museum, Economic Botany	...	பொருளியல்சார் பயிரியல் அருங்காட்சியகம் / பொருளியல்சார் தாவரவியல் அருங்காட்சியகம்
Museum, Economic Geology	...	பொருளியல்சார் நிலப்பொதியியல் அருங்காட்சியகம்
Museum Education	...	அருங்காட்சியகக் கல்வி
Museum Educational Activity (Cf. Educational Activity, Museum) (Syn. Educational Activity)	...	அருங்காட்சியகக் கல்விச் செயல்பாடு
Museum Education Officer (Cf. Education Officer, Museum) (Syn. Education Officer)	...	அருங்காட்சியகக் கல்வி அலுவலர்
Museum, Ethnobotany	...	இனக்குழுப்பயிரியல் அருங்காட்சியகம்/ இனக்குழுத்தாவரவியல் அருங்காட்சியகம்

Museum, Ethnography	...	இனக்குழுவரைவியல் அருங்காட்சியகம்
Museum, Exhibition (Cf. Exhibition, Museum)	...	அருங்காட்சியகக் கண்காட்சி
Museum, Folder (Cf. Folder, Museum) (Syn. Museum Leaflet)	...	அருங்காட்சியக மடிப்பேடு
Museum, Folklore	...	நாட்டுப்புறவழக்காற்றியல் அருங்காட்சியகம்
Museum, Folk Culture	...	நாட்டுப்புறப் பண்பாட்டு அருங்காட்சியகம்
Museum, Forest	...	கானக (பொருள்கள்) அருங்காட்சியகம்
Museum Friends' Circle (Syn. Friends of Museum)	...	அருங்காட்சியக அன்பர் வட்டம்
Museum Gallery (Cf. Gallery, Museum)	...	அருங்காட்சியகக் காட்சிக்கூடம்
Museum, Government	...	அரசு அருங்காட்சியகம்
Museum Guide Service (Cf. Guide Service, Museum)	...	அருங்காட்சியக விளக்கிக் கூறு(ம்) தொண்டு
Museum, Health	...	நலவாழ்வு அருங்காட்சியகம்
Museum, History	...	வரலாற்று அருங்காட்சியகம்
Museum, Illumination (Cf. Illumination, Museum)	...	அருங்காட்சியக ஒளிர்ப்பு
Museum, Industrial	...	தொழிலக அருங்காட்சியகம்
Museum Inreach Programme (Cf. Inreach Programme, Museum) (Ant. Museum Outreach Programme)	...	அருங்காட்சியக உள்ளூலகு ளட்டும் திட்டம்
Museum Keeper (Cf. Keeper, Museum) (Syn. Keeper/ Curator / Museum Curator / Custodian/ Museum Custodian)	...	அருங்காட்சியகக் காப்பாளர்
Museum Label (Cf. Label, Museum)	...	அருங்காட்சியகப் பெயர்ச்சீட்டு
Museum Labelling (Cf. Labelling, Museum)	...	அருங்காட்சியகப் பெயர்ச்சீட்டு இடுதல்
Museum Laboratory (Cf. Laboratory, Museum)	...	அருங்காட்சியக ஆய்வுக்கூடம்
Museum Leaflet (Cf. Leaflet, Museum) (Syn. Museum Folder)	...	அருங்காட்சியகச் சிற்றேடு
Museum Lighting (Cf. Lighting, Museum) (Museum Illumination)	...	அருங்காட்சியக ஒளியமைப்பு
Museum Loan (Cf. Loan, Museum)	...	அருங்காட்சியக(க் காட்சிப்பொருள்) இரவல்
Museum Loaning (Cf. Loaning, Museum)	...	அருங்காட்சியகம் (காட்சிப்பொருள்) இரவல் அளித்தல்
Museum Loan Service (Cf. Loan Service, Museum)	...	அருங்காட்சியக (காட்சிப்பொருள்) இரவல் அளிக்கும் தொண்டு
Museum, Local Authority	...	உள்ளூர் ஆணைக்குழு அருங்காட்சியகம்
Museum, Man	...	மாந்தர் அருங்காட்சியகம்
Museum Management (Cf. Management, Museum)	...	அருங்காட்சியக மேலாண்மை

Museum Map (Cf. Map, Museum)	...	அருங்காட்சியக நிலவரைபடம்
Museum Marketing (Cf. Marketing, Museum)	...	அருங்காட்சியகத்தைச் சந்தைப்படுத்துதல்
Museum Material (Cf. Material, Museum) (Syn. Museum Object)	...	அருங்காட்சியக (காட்சி)ப்பொருள்
Museum, Military	...	இராணுவ அருங்காட்சியகம்
Museum, Mobile	...	இடம்பெயர் அருங்காட்சியகம்
Museum, Movement	...	அருங்காட்சியக இயக்கம்
Museum Multipurpose	...	பலநோக்கு அருங்காட்சியகம்
Museum, Municipal	...	நகராட்சி அருங்காட்சியகம்
Museum, National	...	தேசிய அருங்காட்சியகம்
Museum, Natural History	...	இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Museum Object (Cf. Object, Museum) (Syn. Museum Material)	...	அருங்காட்சியக (காட்சி)ப்பொருள்
Museum of Anthropology (Cf. Anthropology Museum/ Museum of Ethnography/ Ethnographic Museum/ Museum of Man/ Man Museum)	...	மாந்தரியல் அருங்காட்சியகம்
Museum of Economic Botany (Cf. Economic Botany Museum)	...	பொருளியல்சார் பயிரியல் அருங்காட்சியகம்/ பொருளியல்சார் தாவரவியல் அருங்காட்சியகம்
Museum of Economic Geology (Syn. Economic Geology Museum)	...	பொருளியல்சார் நிலப்பொதியியல் அருங்காட்சியகம்
Museum of Ethno Botany (Syn. Ethno Botany, Museum)	...	இனக்குழுப் பயிரியல் அருங்காட்சியகம்/ இனக்குழுத் தாவரவியல் அருங்காட்சியகம்
Museum of Ethnography (Syn. Ethnographic Museum/ Anthropology Museum/ Man Museum/ Museum of Man)	...	இனக்குழுவரைவியல் அருங்காட்சியகம்
Museum of Man (Syn. Man Museum/ Anthropology Museum/ Museum of Anthropology/ Ethnographic Museum/ Museum of Ethnography)	...	மாந்தர் அருங்காட்சியகம்
Museum of Natural History (Syn. Natural History Museum)	...	இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Museum, Open-air	...	திறந்தவெளி அருங்காட்சியகம்
Museum Outreach programme (Cf. Outreach Programme, Museum) (Ant. Museum Inreach Programme)	...	வெளியுலகு எட்டும் அருங்காட்சியகத் திட்டம்
Museum, Personalia	...	ஆன்றோர் அருங்காட்சியகம்
Museum Planning (Cf. Planning, Museum)	...	அருங்காட்சியகத் திட்டமிடுதல்
Museum, Police	...	காவல் அருங்காட்சியகம்
Museum Presentation (Cf. Presentation, Museum) (Syn. Museum Display)	...	அருங்காட்சியகக் காட்சிப்படுத்துதல்

Museum, Private	...	தனியார் அருங்காட்சியகம்
Museum, Provincial	...	மாநில அருங்காட்சியகம்
Museum Publication	...	அருங்காட்சியக வெளியீடு
Museum Publication Committee (Cf. Committee, Museum Publication)	...	அருங்காட்சியக வெளியீட்டுக் குழு
Museum, Rail	...	இரயில் அருங்காட்சியகம்
Museum, Regimental	...	படைப்பிரிவு அருங்காட்சியகம்
Museum, Regional	...	வட்டார அருங்காட்சியகம்
Museum Register (Cf. Register, Museum)	...	அருங்காட்சியகப் பதிவேடு
Museum Research	...	அருங்காட்சியக ஆராய்ச்சி
Museum, School	...	பள்ளி அருங்காட்சியகம்
Museum School Service (Cf. School Service, Museum)	...	அருங்காட்சியகப் பள்ளித் தொண்டு
Museum, Science	...	அறிவியல் அருங்காட்சியகம்
Museum, Science and Technology	...	அறிவியல், தொழில்நுட்பவியல் அருங்காட்சியகம்
Museum Security (Cf. Security, Museum)	...	அருங்காட்சியகப் பாதுகாப்பு
Museum Security Officer (Cf. Security Officer, Museum) (Syn. Security Officer)	...	அருங்காட்சியகப் பாதுகாப்பு அலுவலர்
Museum Shop (Syn. Museo - Shop)	...	அருங்காட்சியக அங்காடி
Museum, Site	...	அகழ்விட அருங்காட்சியகம்/ அகழ் வைப்பகம்
Museum, Society	...	சங்கம்சார் அருங்காட்சியகம்
Museum, Specialized	...	சிறப்புறு அருங்காட்சியகம் / தனியியல் அருங்காட்சியகம்
Museum, State	...	மாநில அருங்காட்சியகம்
Museum Staff (Cf. Staff, Museum)	...	அருங்காட்சியகப் பணியாளர்
Museum Storage (Cf. Storage, Museum)	...	அருங்காட்சியகக் (காட்சிப்பொருள்) வைப்பு இருப்பு
Museum Studies (Syn. Museology)	...	அருங்காட்சியகவியல்
Museum, Technological	...	தொழில்நுட்பவியல் அருங்காட்சியகம்
Museum, Textile	...	துகிலியல் அருங்காட்சியகம்
Museum, Transport	...	போக்குவரத்து அருங்காட்சியகம்
Museum, Trustee	...	அறக்கட்டளையினர் அருங்காட்சியகம்
Museum, University	...	பல்கலைக்கழக அருங்காட்சியகம்
Museum, Varandah (Ant. Museum Courtyard)	...	அருங்காட்சியக முகப்புவாயில்
Museum Workshop (Cf. Workshop, Museum)	...	அருங்காட்சியகப் பயிலரங்கு
Musical Drum (Cf. Drum, Musical) (Syn. Drum)	...	முரசு
Musical Instrument	...	இசைக் கருவி
Musical Instrument, Classical	...	செவ்வியல் இசைக் கருவி
Musical Instrument, Folk	...	நாட்டுப்புற இசைக் கருவி
Musical Instrument, Percussion	...	அடி இசைக் கருவி
Musical Instrument, Gallery (Cf. Gallery, Musical Instrument)	...	இசைக் கருவிகள் காட்சிக்கூடம்

Musical Instrument, String	...	நரம்பு இசைக் கருவி/ கம்பி இசைக் கருவி
Musical Instrument, Tribal	...	பழங்குடி இசைக் கருவி
Musical Instrument, Wind	...	காற்று இசைக் கருவி
Musicology	...	இசையியல்
Musicology, Ethno	...	இனக்குழு இசையியல்
Mysore (Sultan) Coin (Cf. Coin, Mysore (Sultan))	...	மைசூர் (சுல்தான்) காசு / மைசூர் (சுல்தான்) நாணயம்
Myth	...	தொன்மம்
Mytheme	..	தொன்மக்கூறன்
Mythology	...	தொன்மவியல்
N		
Nagari Script (Cf. Script, Nagari) (Syn. Devanagari Script)	...	நாகரி வரியெழுத்து
Naik Bronze (Cf. Bronze, Naik)	...	நாயக்கர் (கால) வெண்கலப் படிமம்
Name of Issuer	...	காசு வெளியிட்டோர் பெயர்/ நாணயம் வெளியிட்டோர் பெயர்
Name of Mint	...	அக்கசாலைப் பெயர்
Naming Ceremony (Cf. Ceremony Naming) (Syn. Naming Rite' Naming Ritual)	...	பெயரிடும் (பெருஞ்) சடங்கு
Naming Rite (Cf. Rite, Naming) (Syn. Naming)	...	பெயரிடும் (சிறு) சடங்கு
Naming Ritual (Cf. Ritual, Naming) (Syn. Naming, Ceremony / Naming Rite)	...	பெயரிடும் (சிறு) சடங்கு
Nasal Index (Cf. Index, Nasal)	...	மூக்கு அளவீடு
National Art Gallery (Cf. Gallery, National Art)	...	தேசியக் கலை(ப் படைப்பு) (காட்சி)க்கூடம்
National Heritage (Cf. Heritage, National)	...	தேசிய மரபுச்செல்வம்
Natural Museum (Cf. Museum, National)	...	தேசிய அருங்காட்சியகம்
Natural Heritage (Cf. Heritage, Natural)	...	இயற்கை மரபுச்செல்வம்
Natural Historian (Cf. Historian, Natural)	...	இயற்கை வரலாற்றாளர்
Natural History (Cf. History, Natural)	...	இயற்கை வரலாறு
Natural History Museum (Cf. Museum, Natural History) (Syn. Museum of Natural History)	...	இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Natural Illumination (Cf. Illumination, Natural) (Syn. Natural Lighting) (Ant, Artificial Illumination)	...	இயற்கை ஒளிர்ப்பு

Natural Lighting (Cf. Lighting, Natural) (Syn. Natural Illumination) (Art Artificial Lighting)	...	இயற்கை ஒளியமைப்பு
Nature Camp (Cf. Camp, Nature) (Syn. Nature Study Camp)	...	இயற்கை முகாம்
Nature Club (Cf. Club, Nature) (Syn. Nature, Study Club)	...	இயற்கை மன்றம்
Nature Study Camp (Cf. Camp, Nature Study) (Syn. Nature Camp)	...	இயற்கையறி முகாம்
Nature Study Club (Cf. Club, Nature Study) (Syn. Nature Club)	...	இயற்கையறி மன்றம்
Nanderthal Man (Cf. Man, Neanderthal) (Syn. Homo neanderthalensis)	...	நியாண்டர்தால் (தொல்) மாந்தன்
Needle Embroidered Textile (Cf. Embroidered Textile, Needle)	...	ஊசிப் பூப்பின்னல் துகில்
Negrillo	...	கறுப்புச் சிற்றினம்
Negrito	...	கறுப்பினம்
Negrito Stain	...	கறுப்பினக் கூறு
Negroid	...	கறுப்புப் பேரினம்
Neolith (Syn. Neolithic Tool)	...	புதுக்கற் காலக் கருவி
Neolith Age (Cf. Age, Neolithic) (Syn. Neolithic Period)	...	புதுக்கற் காலம்
Neolithic Celt (Cf. Celt, Neolithic) (Syn. Celt)	...	புதுக்கற் காலக் கோடரி
Neolithic Period (Cf. Period, Neolith) (Syn. Neolithic, Age)	...	புதுக்கற் காலம்
Neolithic Age Tool (Cf. Tool, Neolithic Age) (Syn. Neolith)	...	புதுக்கற் காலக் கருவி
News Bulletin (Syn. News Letter)	...	செய்தி மலர்
News Letter (Syn. News Bulletin)	...	செய்தி மடல்
Nolamba School (Cf. School, Nolamba)	...	நொளம்பக் கலைப் படைப்புப் பாங்கு
Nolamba Sculpture (Cf. Sculpture, Nolamba)	...	நொளம்ச் சிற்பம்
Nomad	...	நாடோடி
Nomadic Tribes	...	நாடோடிப் பழங்குடினர்
Nomadism	...	நாடோடியியம்
Nomadism, Semi	...	அரை நாடோடியியம்
Non - Arboreal (Ant. Arboreal)	...	மரமீது வாழாமை

Non - Arboreal Ape (Cf. Ape, Non - Arboreal) (Ant. Arboreal Ape)	...	மரமீது வாழா (மாந்த)க் குரங்கு
Non - Destruction Analysis (Cf. Analysis, Non - Destruction) (Ant. Destruction Analysis)	...	(அரும்பொருள்) அழிக்காப் பகுப்பாய்வு
Non - Destruction Examination type (Ant. Destruction Examination type)	...	(அரும்பொருள்) அழிக்காச் சோதனை வகை
Non-Material Culture (Cf. Culture , Non-Material) (Ant. Material Culture)	...	புழங்கு பொருள்சாராப் பண்பாடு
Non - Volatile Oil (Cf. Oil, Non - Volatile) (Ant. Volatile Oil)	...	எளிதில் ஆவியாகா எண்ணெய்
Number, Accession	...	காட்சிப்பொருள் வரிசை எண்
Number, Bipartite	...	இருபகுதி எண்
Number, Tripartite	...	முப்பகுதி எண்
Numismatic Art (Cf. Art, Numismatic)	...	காசியல் கலை(ப்படைப்பு)/ நாணயவியல் கலை(ப்படைப்பு)/
Numismatic Club (Cf. Club, Numismatic)	...	காசியல் மன்றம்/ நாணயவியல் மன்றம்
Numismaticist	...	காசியலாளர்/ நாணயவியலாளர்
Numismatics Gallery	...	காசியல் காட்சிக்கூடம்/ நாணயவியல் காட்சிக்கூடம்
Numismatography	...	காசியல்சார் வரைவியல்/ நாணயம்சார் வரைவியல்



Object, Art	...	கலைப்பொருள்
Object, Museum	...	அருங்காட்சியக காட்சிப்பொருள்
Object Purchase Committee (Cf. Committee, Object Purchase) (Syn. Art Purchase Committee/ Art Acquisition Committee)	...	கலைப்பொருள் கொள்முதல் (வல்லுநர்) குழு
Object, Treasure Trove	...	புதையல் பொருள்
Oblation (Syn. Offering)	...	படையல்
Oblation, Ceremonial	...	(பெருஞ்) சடங்குப் படையல்
Oblation of Blood	...	குருதிப் படையல்
Oblation, Ritual	...	(சிறு) சடங்குப் படையல்
Oblation, Vegetative	...	பயிர் படையல்/ தாவரப் படையல்
Oblation, Votive	...	நேர்த்திய் படையல்
Obverse of Coin (Ant. Reverse of Coin)	...	காச முகப்பு/ நாணய முகப்பு
Offering (Syn. Oblation)	...	படையல்
Offering, Ceremonial	...	(பெருஞ்) சடங்குப் படையல்
Offering of blood	...	குருதிப் படையல்
Offering, Ritual	...	(சிறு) சடங்குப் படையல்

Offering, Vegetative	...	பயிர் படையல்/ தாவரப் படையல்
Offering, Votive	...	நேர்த்திப் படையல்
Officer, Accounts	...	(அருங்காட்சியகக்) கணக்கு அலுவலர்
Officer, Administrative	...	(அருங்காட்சியக) ஆட்சி அலுவலர்/ (அருங்காட்சியக) நிருவாக அலுவலர்
Officer, Education	...	(அருங்காட்சியகக்) கல்வி அலுவலர்
Officer, Registering	...	(அரும்பொருள்) பதிவுசெய் அலுவலர்/ (காட்சிப்பொருள்) பதிவுசெய் அலுவலர்
Officer, Security	...	(அருங்காட்சியகப்) பாதுகாப்பு அலுவலர்
Officer, Technical	...	(அருங்காட்சியகத்) தொழில்நுட்ப அலுவலர்
Oil, Camphor	...	கற்பூர எண்ணெய்
Oil, Essential	...	இன்றியமையா எண்ணெய்
Oil, Fodder	...	தீவன எண்ணெய்
Oil, Medicinal	...	மூலிகை எண்ணெய்/ மருத்துவ எண்ணெய்
Oil, Non-Volatile	...	எளிதில் ஆவியாகா எண்ணெய்
Oil Painting	...	எண்ணெய் ஓவியம் /
(Cf. Painting, Oil)		எண்ணெய் வண்ண ஓவியம்
Oil, Volatile	...	எளிதில் ஆவியாகும்) எண்ணெய்
Oligocene Epoch	...	ஒலிகோசின் ஊழிக்காலம்
(Cf. Epoch, Oligocene)		
Open - air Display	...	திறந்தவெளிக் காட்சிப்படுத்தம்
(Cf. Display, Open - air)		
Open-air Exhibition	...	திறந்தவெளிக் கண்காட்சி
(Cf. Exhibition, Open-air)		
(Syn. Open - air Display/ Open-air Presentation)		
Open -air Museum	...	திறந்தவெளி அருங்காட்சியகம்
(Cf. Museum, Open -air)		
Open - air Presentation	...	திறந்தவெளிக் காட்சிப்படுத்தம்
(Cf. Presentation, Open - air)		
Ophiolatry	...	பாம்பு வழிபாடு
(Syn. Serpent Worship/ Snake Worship)		
Oracle	...	குறி சொல்லுதல்
Orchid	...	ஆர்கிட்
Orchidaceae	...	ஆர்கிட் குடும்பம்
Orchidorium	...	ஆர்கிட் உய்விடம்
Organic Material	...	கரிமக் காட்சி) ப் பொருள்
(Cf. Material. Organic)		
(Ant. Inorganic Material)		
Orientation	...	அறிமுகம்/ அறிமுகப்பயிற்சி
Orientation Centre	...	அறிமுகப்பயிற்சி நடுவம்
Orientation Course	...	அறிமுகப்பயிற்சிப் படிப்பு
(Cf. Course, Orientation)		
Orientation Gallery	...	அறிமுகக் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Orientation)		
(Syn. Introductory Gallery)		
Orientation Room	...	அறிமுகப்பயிற்சி அறை
(Cf. Room, Orientation)		
Orginal, Specimen	...	மூலக்காட்சிப் பொருள்
(Cf. Specimen, Orginal)		

Orissan Pata Painting (Cf. Pata Painting, Orissan)	...	ஓரிசாப் பட ஓவியம்
Ornate Specimen (Cf. Specimen, Ornate)	...	வேலைப்பாடமை காட்சிப்பொருள்
Orthography	...	வரியெழுத்துவரைவியல்
Osteo-Dento-Keratic Culture (Cf. Culture, Osteo-Dento-Keratic)	...	எலும்பு-பல்-கொம்புப் பண்பாடு
Osteometry	...	எலும்பு அளவீட்டியல்
Outreach Programme(Museum)	...	(அருங்காட்சியகம்) வெளியுலகு எட்டும் திட்டம்
Outreach Programme, Museum	...	வெளியுலகு எட்டும் அருங்காட்சியகத் திட்டம்
Outrigger Canoe (Cf. Canoe, Outrigger)	...	செலுத்துக் குடைவுத்தோணி
Ovate (Stone Tool)	...	வட்டு (கற்கருவி)
Overt Culture (Cf. Culture, Overt) (Syn. Explicit Culture) (Ant. Covert Culture/ Implicit Culture)	...	புறப் பண்பாடு/ வெளிப்படைப் பண்பாடு

P

Padded Hanger	...	பொதிந்த தாங்கி
Pahadi School (Cf.School,Pahadi) (Syn.Kangra School)	...	பகாடிக் கலைப்பாங்கு
Pahadi Painting (Cf.Painting,Pahadi) (Syn.Kangra Painting)	...	பகாடி ஓவியம்
Painted Fabric (Cf.Fabric,Painted)	...	ஓவியம்தீட்டப்பெற்ற துணி
Painted Pottery (Cf.Pottery,Painted)	...	சாயம்பூசப்பெற்ற மட்பாண்டம்
Painted Pottery, Buff Ware	...	வெளிர் செஞ்சாயம்பூசப்பெற்ற மட்பாண்டம்
Painted Wood (Cf. Wood, Painted)	...	சாயம்பூசப்பெற்ற மரப்பொருள்
Painting	...	ஓவியம்
Painting, Batik	...	பத்திக் ஓவியம்
Painting, Body	...	உடல்மீதுதீட்டப்பெறும் ஓவியம்
Painting, Cave	...	குகை ஓவியம்
Painting, Dye	...	சாய ஓவியம்
Painting, Folk	...	நாட்டுப்புற ஓவியம்
Painting, Fresco	...	சுவர் ஓவியம்
Painting, Glass	...	கண்ணாடி ஓவியம்
Painting, Kalamkari	...	கலம்காரி (சூகில்) ஓவியம்
Painting, Kangra	...	காங்கரா ஓவியம்
Painting, Kota	...	கோட்டா ஓவியம்
Painting, Miniature	...	நுண் ஓவியம்
Painting, Mughal	...	முகலாயர் ஓவியம்
Painting, Mural	...	சுவர் ஓவியம்
Painting, Oil	...	எண்ணெய் ஓவியம்

Painting-on-Bark	...	மரப்பட்டடைமீதான ஓவியம்
Painting-on-Canvas	...	துணிமீதான ஓவியம்
Painting -on-Ivory	...	தந்தம்மீதான ஓவியம்
Painting -on - Glass	...	கண்ணாடிமீதான ஓவியம்
Painting on-Mica	...	மைக்காமீதான ஓவியம்
Painting -on-Pot	...	பானைமீதான ஓவியம்
Painting,-on-Rice	...	அரிசிமீதான ஓவியம்
Painting-on-Shell	...	சிப்பிமீதான ஓவியம்
Painting, Pahadi	...	பகாடி ஓவியம்
Painting, Pata	...	பட ஓவியம்
Painting, Persian	...	பாரசீக ஓவியம்
Painting, Rajasthan	...	இராஜஸ்தான் ஓவியம்
Painting, Rajput	...	இராஜபுதன ஓவியம்
Painting, Rock	...	பாறைத் தீற்றல் கலை(ப் படைப்பு)
Painting, Scroll	...	துணிச் சுருள் ஓவியம்
Painting, Gallery	...	ஓவியங்கள் காட்சிக்கூடம் /
(Cf. Gallery, Painting)		ஓவியக் கூடம்
Painting, Tempora	...	சுவர் ஓவியம்
Painting, Tribal	...	பழங்குடி ஓவியம்
Palaeoanthropology	...	தொல்மாந்தரியல்
Palaeoanthropology Gallery	...	தொல்மாந்தரியல் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Palaeoanthropology)		
Palaeobiology	...	தொல்லுயிரியல்
Palaeobotany	...	தொல்பயிரியல்/
		தொல்தாவரவியல்
Palaeobotany Gallery	...	தொல்பயிரியல் காட்சிக்கூடம்/
(Cf. Gallery, Palaeobotany)		தொல்தாவரவியல் காட்சிக்கூடம்
Palaeography	...	தொல்லெழுத்துவரைவியல்
Palaeography Gallery	...	தொல்லெழுத்துவரைவியல் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Palaeography)		
Palaeolith	...	பழங்கற்கருவி
Palaeolith Age	..	பழங்கற் காலம்
(Cf. Age, Palaeolithic)		
(Syn. Palaeolithic Period)		
Palaeolithic Age, Lower	...	கீழ்ப் பழங்கற் காலம்
Palaeolithic Age, Middle	...	இடைப் பழங்கற் காலம்
Palaeolithic Age, Upper	...	மேற் பழங்கற் காலம்
Palaeolithic Period	...	பழங்கற் காலம்
(Cf. Period, Palaeolithic)		
(Syn. Palaeolithic Age)		
Palaeolithic Period, Lower	...	கீழ்ப் பழங்கற் காலம்
Palaeolithic Period, Middle	...	இடைப் பழங்கற் காலம்
Palaeolithic Period, Upper	மேற் பழங்கற் காலம்
Palaeolithic Tool	...	பழங்கற்காலக் கருவி
(Cf. Tool, Palaeolithic)		
Palaeontology	...	தொல்புதையுயிரிப்படிவவியல்
Palaeontology Gallery	...	தொல்புதையுயிரிப்படிவவியல் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Palaeontology)		
Palaeozoology	...	தொல்விலங்கியல்
Palaeozoology Gallery	...	தொல்விலங்கியல் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Palaeozoology)		
Pallava Bronze	...	பல்லவர்(கால) வெண்கலப் படிமம்
(Cf. Bronze, Pallava)		

Pallava Coin (Cf. Coin, Pallava)	...	பல்லவர் காசு / பல்லவர் நாணயம்
Pallava School (Cf. School, Pallava)	...	பல்லவர் கலைப்பாங்கு
Pallava Sculpture (Cf. Sculpture, Pallava)	...	பல்லவர் (காலச்) சிற்பம்
Palm-Leaf document (Cf. Document, Palm-Leaf)	...	பனை ஓலைப் பட்டய ஆவணம்/ பனை ஓலைக் சுவடி ஆவணம்
Palm-Leaf, Illustrated	...	சித்தரிக்கப்பெற்ற பனை ஓலைச் சுவடி
Palm-Leaf Manuscript (Cf. Manuscript, Palm-Leaf)	...	பனை ஓலைச் சுவடி
Pandya Bronze (Cf. Bronze, Pandya)	...	பல்லவர் (கால) வெண்கலப் படிமம்
Pandya Coin (Cf. Coin, Pandya)	...	பண்டியர் காசு / பாண்டியர் நாணயம்
Pandya School (Cf. School, Pandya)	...	பாண்டியர் கலைப்பாங்கு
Pandya Sculpture (Cf. Sculpture, Pandya)	...	பாண்டியர் (காலச்) சிற்பம்
Pantheon	...	தெய்வவரிசை
Pantheon, Folk	...	நாட்டுப்புறத் தெய்வவரிசை
Pantheon, Hindu	...	இந்து (சமய)த் தெய்வவரிசை
Pantheon, Tribal	...	பழங்குடித் தெய்வவரிசை
Papier Mache	...	காகிதக் கூழ்
Parafin Wax Treatment (Cf. Wax Treatment, Parafin) (Syn. Wax Treatment)	...	(காட்சிப்பொருள்) பாராஃபின் மெழுகுச் சீரமைப்பு
Park, Science	...	அறிவியல் பூங்கா
Park, Sculpture	...	சிற்பப் பூங்கா
Part Culture (Cf. Culture, Part) (Ant. Whole Culture)	...	பகுதிப் பண்பாடு
Participatory Exhibit (Cf. Exhibit, Participatory)	...	பார்வையாளர் பங்குபெறு(ம்) காட்சிப்பொருள்
Pata Chithra (Syn. Pata Painting)	...	படச் சித்திரம்
Pata Painting (Cf. Painting, Pata) (Syn. Pata Chithra)	...	பட ஓவியம்
Pata Painting, Kalighat	...	காளிகட் பட ஓவியம்
Pata Painting, Orissa	...	ஒரிசாப் பட ஓவியம்
Pata Painting, Rajasthan	...	இராஜஸ்தான் பட ஓவியம்
Patron (Syn. Art Patron) (Ant. Art Vandal/ Vandal)	...	(கலைப்) புரவலர்
Patronage (Syn. Art Patronage) (Ant. Art Vandalism/ Vandalism)	...	(கலை) பேணுதல்
Pearl Work (Cf. Work, Pearl)	...	முத்து வேலைப்பாடு

Pebble Stone Tool (Cf. Stone Tool, Pebble) (Syn. Pebble Tool)	...	கூழாங்கல் (கற்கருவி)
Pebble Tool (Cf. Tool, Pebble) (Syn. Pebble Stone Tool/ Chopper-chopping Tool)	...	கூழாங்கல் கருவி
Pedestal	...	தூங்கி / அடிப்பகுதி
Pellet Bow (Cf. Bow, Pellet) (Syn. Cross Bow)	...	உருண்டை வில்/ உண்டைவில்/ உண்டி வில்/ சுண்டு வில் / சுண்டி வில்
People, Autothonomous	...	மண்ணின் மைந்தர்
People, Ethnic	...	இனக்குழு மாந்தர்
People, Folk	...	நாட்டுப்புற மாந்தர்
People, Indigenous	...	மண்ணின் மைந்தர்
People, Marginal	...	விளிம்புநிலை மாந்தர்
People, Rural	...	ஊரக மாந்தர்
People, Tribal	...	பழங்குடி மாந்தர்
People, Urban	...	நகரிய மாந்தர்
Percussion (in Musical Instrument)	...	(இசைக்கருவியை) அடித்து இசைத்தல்
Percussion (in Tool Making)	...	(கற்கருவி செய்தலில்) கல்லை அடித்தல்
Percussion Musical Instrument (Cf. Musical Instrument, Percussion)	...	அடி இசைக் கருவி
Percussion Musical Instrument, Metallic Performer (Syn. Performing Artist)	...	உலோக அடி இசைக் கருவி நிகழ்த்துநர்
Performing Art	...	நிகழ்த்தும்(ம்) கலைப் படைப்பு
Performing Artist	...	நிகழ்த்தும்(ம்) கலைஞர்
Period, Carboniferous	...	கார்போனிஃபெரஸ் காலம்
Period, Chalcolithic	...	செம்புகற் காலம்
Period, Cretaceous	...	கிரிட்டேஷியஸ் காலம்
Period, Devonian	...	டீவோனியன்
Period, Geological	...	நிலப்பொதியியல் காலம்
Period, Jurassic	...	ஜூராசிக் காலம்
Period, Megalithic	...	பெருங்கற் காலம்
Period Mesolithic	...	இடைக்கற் காலம்
Period, Microlithic	...	நுண்கற் காலம்
Period, Neolithic	...	புதுக்கற் காலம்
Period, Palaeolithic	...	பழங்கற் காலம்
Period, Prehistoric	...	வரலாற்றுமுன்நிலைக் காலம்/ தொல்வரலாற்றுக் காலம்
Period, Protohistoric	...	முதன்நிலை வரலாற்றுக் காலம்
Period Room (Cf. Room, Period)	...	கால அறை
Period, Transition	...	இடைநிலைக் காலம்
Period, Triassic	...	டிரையாசிக் காலம்
Permanent Display (Cf. Display, Permanent) (Syn. Permanent Exhibition/ Permanent Presentation) (Ant. Temporary Display)	...	நிலைத்த காட்சிப்படுத்தம்

Permanent Exhibition (Cf. Exhibition, Permanent) (Syn. Permanent Display/ Permanent Presentation) (Ant. Temporary Exhibition)	...	நிலைத்த கண்காட்சி/ நிரந்தரக் கண்காட்சி
Permanent Hut (Cf. Hut, Permanent) (Ant. Temporary Hut)	...	நிலைக் குடில்
Permanent Presentation (Cf. Presentation, Permanent) (Syn. Permanent Display/ Permanent Exhibition) (Ant. Temporary Presentation)	...	நிலை(த்த) காட்சிப்படுத்தம்/ நிரந்தரக் காட்சிப்படுத்தம்
Persian Calligraphy (Cf. Calligraphy, Persian)	...	பாரசீக எழுத்துவரைவியல்
Persian Painting (Cf. Painting, Persian)	...	பாரசீக ஓவியம்
Personalia Museum (Cf. Museum, Personalia)	...	ஆன்றோர் அருங்காட்சியகம்
Petrification	...	பாறையாக இருகுதல்
Petroglyph (Syn. Rock Bruising/ Rock Engraving)	...	பாறைகீறல் கலை (ப் படைப்பு)
Petrograph (Syn. Rock Painting)	...	பாறை வரைவுக் கலை (ப் படைப்பு)
Phallic Worship (Cf. Worship, Phallic) (Ant. Yoni Worship)	...	ஆண்குறி வழிபாடு
Philatelic Club (Cf. Club, Philatelic)	...	அஞ்சல்விலையியல் மன்றம்
Philatelist	...	அஞ்சல்விலையியலாளர்
Philately Gallery	...	அஞ்சல்விலையியல் காட்சிக்கூடம்
Photoelectric Eye	...	ஒளிமின் காட்சி
Photographic Club (Cf. Club, Photographic)	...	ஒளிப்படவரைவியல் மன்றம்
Photo - Negative Register (Cf. Register, Photo - Negative)	...	ஒளிப்பட எதிர்மறைப் பதிவேடு
Physical Anthropology	...	உடற்கூறுசார் மாந்தரியல்
Physical Anthropology Gallery (Cf. Gallery, Physical Anthropology)	...	உடற்கூறுசார் மாந்தரியல் காட்சிக்கூடம்
Physical Evolution (Cf. Evolution, Physical)	...	உடற்கூறுசார் படிமலர்ச்சி
Physical Verification	...	இருப்புச் சரிபார்ப்பு/ இருப்பு சரி பார்த்தல்
Physico-Chemical Method	...	இயற்பியல் - வேதியியல் முறை
Phytolatriy (Syn. Plant Worship/ Tree Worship)	...	பயிர் வழிபாடு/ தாவர வழிபாடு
Phytomorph (Cf. Morph, Phyto)	...	பயிர் வடிவம் / தாவர வடிவம்
Phytomorphic (Cf. Morphic, Phyto)	...	பயிர் வடிவ/ தாவர வடிவ
Phytomorphism (Cf. Morphism, Phyto)	...	பயிர் வடிவியல்/ தாவரவடிவியல்

Picture Book (Cf. Book, Picture)	...	பட நூல்
Picture Gallery (Cf. Gallery, Picture)	...	படக் காட்சிக்கூடம்
Picture Post Card	...	பட அஞ்சல் அட்டை
Pinky Quartzite (Syn. Quartzite, Pinky)	...	இளஞ்சிகப்பு வெண்கல்
Pith Work (Cf. Work, Pith)	...	நெட்டி வேலைப்பாடு
Planning, Exhibition	...	கண்காட்சித் திட்டமிடல்
Planning, Museum	...	அருங்காட்சியகத் திட்டமிடல்
Plant Collectors' Kit	...	பயிர் திரட்டுநர் கருவித்திறல்
Plant Fossil (Cf. Fossil, Plant)	...	பயிர் புதையுயிரிப்படிவம் / தாவரப் புதையுயிரிப்படிவம்
Plant Worship (Cf. Worship, Plant) (Syn. Phytolatry/ Tree Worship)	...	பயிர் வழிபாடு
Plaster Cast (Cf. Cast, Plaster)	...	சுதை அச்சு
Plaster Cast Model (Cf. Cast Model, Plaster)	...	சுதை அச்சு மாதிரியுரு
Plastic Art (Cf. Art, Plastic)	...	கூழ்மக் கலை(ப் படைப்பு)
Pleistocene Epoch (Cf. Epoch, Pleistocene)	...	பிளீஸ்டோசீன் ஊழிக்காலம்
Pliocene Epoch (Cf. Epoch, Pliocene)	...	பிளியோசீன் ஊழிக்காலம்
Plio-pleistocene Epoch (Cf. Epoch, Plio-pleistocene)	...	பிளியோ-பிளீஸ்டோசீன் ஊழிக்காலம்
Plough Cultivation (Cf. Cultivation, Plough) (Syn. Settled Cultivation)	...	கலப்பை வேளாண்மை
Plug, Ear	...	காது ஓலை
Plug, Lip	...	உதட்டு அடைப்பான்
Plural Marriage (Cf. Marriage, Plural) (Syn. Group Marriage)	...	பன்மை மணம்
Pointed Borer (Cf. Borer, Pointed)	...	கூர்முனைத் துளைப்பான் (கற்கருவி)
Point of Percussion	...	(கற்கருவியின்) தழும்பு
Police Museum (Cf. Museum, Police)	...	காவல் அருங்காட்சியகம்
Polished-Grey Ware (Cf. Ware, Polished-Grey) (Syn. Polished-Greyware Pottery)	...	வழுவழுவாக்கப்பெற்ற சாம்பல் மட்பாண்டம்
Pollutant	...	சுற்றுச்சூழல் மாசு
Pollution (in Environment)	...	சுற்றுச்சூழல் மாசுடைதல்
Pollution (in Life Cycle Ceremonies)	...	தீட்டு
Pollution Breaking	...	தீட்டுக் கழித்தல்/ தீட்டு நீக்குதல்
Pollution Breaking Ceremony (Cf. Ceremony, Pollution Breaking) (Syn. Pollution Breaking Rite/ Pollution Breaking Ritual)	...	தீட்டுக் கழிக்கும் (பெருஞ்) சடங்கு

Pollution Breaking Rite (Cf. Rite, Breaking Pollution) (Syn. Pollution Breaking Ceremony/ Pollution Breaking Ritual)	...	தீட்டுக் கழிக்கும் (சிறு) சடங்கு
Pollution Breaking Ritual (Cf. Ritual, Pollution Breaking)	...	தீட்டு கழிக்கும் (சிறு) சடங்கு
Polytheism (Ant. Monotheism)	...	பலகடவுளர்வழிபாட்டியம்
Pongid	...	மாந்தக்குரங்கினம்
Pongide	...	மாந்தக்குரங்கினக் குடும்பம்
Popular Catalogue (Cf. Catalogue, Popular)	...	பாமராக்கான தகவல் அட்டவணை / எளிய தகவல் அட்டவணை
Popular Lecture (Cf. Lecture, Popular)	...	புகழ்பெறு உரை
Porcelain Pottery (Cf. Pottery, Porcelain) (Syn. Ceramic Pottery/ Ceramic Ware)	...	பீங்கான் பாண்டம்
Porcelain Ware (Cf. Ware, Porcelain) (Syn. Porcelain Pottery/ Ceramic Ware)	...	பீங்கான் பாண்டம்
Post - Funeral Ceremony (Cf. Ceremony, Post - Funeral) (Syn. Post - Funeral Rite/ Post - Funeral Ritual)	...	பின்சாவு (பெருஞ்) சடங்கு
Post - Funeral Rite (Cf. Rite, Post - Funeral) (Syn. Post - Funeral Ceremony/ Post - Funeral Ritual)	...	பின்சாவு (சிறு) சடங்கு
Post - Funeral Ritual (Cf. Ritual, Post - Funeral) (Syn. Post - Funeral Ceremony/ Post - Funeral Rite)	...	பின்சாவு (சிறு) சடங்கு
Potsherd (Syn. Shard)	...	பாளை ஓடு
Pottassium-Argan Dating Method (Cf. Dating Method, Pottassium-Argan)	...	பொட்டாசியம்-ஆர்கான் காலக் கணக்கீட்டு முறை
Pottassium-Hydrogen Dating Method (Cf. Dating Method, Pottassium-Hydrogen)	...	பொட்டாசியம்-ஹைட்ரஜன் காலக் கணக்கீட்டு முறை
Potter's Mark (Cf. Mark, Potter's) (Syn. Graffiti)	...	குயவர் குறி
Potter's Wheel	...	குயவர் உருளி/ குயவர் சக்கரம்
Pottery (Cf. Earthen Vessel/ Earthen Ware)	...	மட்பாண்டம்
Pottery, Black	...	கருப்பு (மண்) பாண்டம்
Pottery, Black and Red	...	கறுப்பு - சிவப்பு (மண்) பாண்டம்
Pottery, Burial	...	ஈம (மண்) பாண்டம்
Pottery, Ceramic	...	பீங்கான் (மண்) பாண்டம்
Pottery, Chocolate Brown	...	சாக்கலேட்டுப் பழுப்பு (மண்) பாண்டம்
Pottery, Glazed	...	மெருகூட்டப்பெற்ற (மண்) பாண்டம்

Pottery, Glazed Ware	...	சாம்பல் நிற (மண்) பாண்டம்
Pottery, Handmade	...	கைவினை (மண்) பாண்டம்
Pottery Lid	...	(மண்) பாண்ட மூடி
Pottery, Painted	...	சாயம்பூசப்பெற்ற (மண்) பாண்டம்
Pottery, Polished-Greyware	...	மெருகூட்டப்பெற்ற சாம்பல்நிற (மண்) பாண்டம்
Pottery, Porcelain	...	பீங்கான் பாண்டம்
Pounding Stone	...	(புதுக்கற் கால) அரவைக்கல்
(Cf. Stone, Pounding)		
(Syn. Grinding Stone/ Mealing Stone)		
Practice, Burial	...	ஈம்புதைப்பு நடைமுறை
Practice, Magical	...	மந்திர நடைமுறை
Practice, Magico-religious	...	மந்திரம்சார்சமய நடைமுறை
Practice, Medicinal	...	மருத்துவ நடைமுறை
Pre-Cambrian Epoch	...	கேம்பிரியான் முன்நிலை ஊழிக்காலம்
(Cf. Epoch, Pre-Cambrian)		
Prehistorian	...	வரலாற்று முன்நிலைவரலாற்றாளர்
Prehistoric Age	...	தொல் வரலாற்றுமுன்நிலைக் காலம் / தொல்வரலாற்றுக் காலம்
(Cf. Age, Prehistoric)		
(Syn. Prehistoric Period)		
Prehistoric Art	...	முன்நிலைக் கலை(ப் படைப்பு) / வரலாற்றுக் கலை(ப் படைப்பு)
(Cf. Art, Prehistoric)		
Prehistoric Man	...	வரலாற்றுமுன்நிலை மாந்தன் / தொல்வரலாற்று மாந்தன்
(Cf. Man, Prehistoric)		
(Syn. Early Man/ Fossil Man)		
Prehistoric Period	...	வரலாற்று முன்நிலைக் காலம் / தொல்வரலாற்றுக் காலம்
(Cf. Period, Prehistoric)		
(Syn. Prehistoric Age)		
Prehistory	...	வரலாற்றுமுன்நிலை / தொல்வரலாறு
(Cf. History, Pre)		
Prehistory Gallery	...	வரலாற்றுமுன்நிலைக் காட்சிக்கூடம் / தொல்வரலாற்றுக் காட்சிக்கூடம்
(Cf. Gallery, Pre history)		
Pre- Pallava (Andhra) School	...	பல்லவர் முன்நிலை (ஆந்திரக்)கலைப் பாங்கு
(Cf. Pre- School, Pallava (Andhra))		
Pre- Puperty Ceremony	...	பூப்புமுன் (பெருஞ்) சடங்கு
(Cf. Ceremony, Pre- Puperty)		
(Syn. Pre- Puperty Rite/ Pre- Puperty Ritual)		
Pre- Puperty Rite	...	பூப்புமுன் (சிறு) சடங்கு
(Cf. Rite, Pre- Puperty)		
(Syn. Pre- Puperty Ceremony)		
Pre-Puperty Ritual	...	பூப்புமுன் (சிறு) சடங்கு
(Cf. Ritual, Pre-Puperty)		
(Syn. Pre- Puperty Ceremony / Pre- Puperty Rite)		
(Syn. Dispaly)	...	காட்சிப்படுத்தம்
Presentation, Dummy	...	போலியருக் காட்சிப்படுத்தம்
Presentation, Mannequin	...	அருங்காட்சியகக் காட்சிப்படுத்தம்
Presentation, Museum	...	நிலைத்தக் காட்சிப்படுத்தும் / நிரந்தரக் காட்சிப்படுத்தம்
Presentation, Permanent	...	முதன்நிலை காட்சிப்படுத்தம்
Presentation, Primary	...	

Presentation, Secondary	...	இரண்டாம்நிலைக் காட்சிப்படுத்தம்
Presentation, Systematic	...	முறைப்படுத்தப் பெற்ற) காட்சிப்படுத்தம்
Presentation Technique	...	காட்சிப்படுத்த உத்தி
(Cf. Technique, Presentation)		
(Syn. Display Technique / Exhibition Technique)		
Presentation, Temporary	...	இடையீட்டுக் காட்சிப்படுத்தம்/ தற்காலிகக் காட்சிப்படுத்தம்
Presentation, Thematic	...	மையப்பொருள்வழிக் காட்சிப்படுத்தம்
Preservation	...	பாதுகாப்பு
Presevation, Dry	...	உலர்நிலைப் பாதுகாப்பு
Preservation Technique	...	பாதுகாப்பு உத்தி
(Cf. Technique, Preservation)		
Presevation, Wet	...	ஈரநிலைப் பாதுகாப்பு
Pressure- Flaking	...	அழுத்தம்வழிச் செதில்வில்லையாக்குதல்
Pressure- Flaking Technique	...	அழுத்தம்வழிச் செதில்வில்லையாக்கு(ம்) உத்தி
(Cf. Technique, Pressure- Flaking)		
Preventive Treatment	...	(காட்சிப்பொருள்) முன்காப்புச் சீரமைப்பு
(Cf. Treatment, Preventive)		
Primary Burial	...	முதன்நிலை ஈமப் புதைப்பு
(Cf. Burial, Primary)		
(Syn. Disarticulated Burial)		
(Ant. Secondary Burial)		
Primary Display	...	முதன்நிலைக் காட்சிப்படுத்தம்
(Cf. Display, Primary)		
(Syn. Primary Presentation)		
(Ant. Secondary Display)		
Primary Exhibit	...	முதன்நிலைக் காட்சிப்பொருள்
(Cf. Exhibit, Primary)		
(Syn. Secondary Exhibit)		
Primary Presentation	...	முதன்நிலைக் காட்சிப்படுத்தம்
(Cf. Presentation, Primary)		
(Syn. Primary Display)		
(Ant. Secondary Presentation)		
Primate	...	உயர்பாலூட்டி
Primate, Higher	...	மேனினை உயர்பாலூட்டி
Primate, Lower	...	கீழ்நிலை உயர்பாலூட்டி
Primatology	...	உயர்பாலூட்டியியல்
Primitive Art	...	தொடக்கநிலைக் கலை (ப் படைப்பு)
(Cf. Art, Primitive)		
Printed Sheet	...	அச்சுப்பதிக்கப்பெற்ற தாள்
(Cf. Sheet, Printed)		
Printed Embroidered Textile	...	அச்சுப்பதிக்கப்பெற்ற பூப்பின்னல் துகில்
(Cf. Embroidered Textile, Printed)		
Printed Textile	...	அச்சுப்பதிக்கப்பெற்ற துகில்
(Cf. Textile, Printed)		
Private Collection	...	தனியார் (காட்சிப்பொருள்) திரட்டுதல்
(Cf. Collection, Private)		தனியார் (காட்சிப்பொருள்) திரட்டு/ தனியார் (காட்சிப்பொருள்) தொகுத்தல்/ தனியார் (காட்சிப்பொருள்) தொகுப்பு
Private Collector	...	தனியார் (காட்சிப்பொருள்) திரட்டுநர்/ தனியார் (காட்சிப்பொருள்) தொகுப்பாளர்
Private Museum	...	தனியார் அருங்காட்சியகம்
(Cf. Museum, Private)		

Process, Chemical	...	வேதியியல் முறைமை
Process, Cultural	...	பண்பாட்டு முறைமை
Process, Ethnic	...	இனக்குழு முறைமை
Process, Evolutionary	...	படிமலர்ச்சி முறைமை
Proforma	...	மாதிரிப் படிவம்
Proforma, Table	...	காட்சிப்பொருள் இடையீட்டுப் பதிவேட்டு மாதிரிப் படிவம்/ காட்சிப்பொருள் தற்காலிகப் பதிவேட்டு மாதிரிப் படிவம்
Proforma, Inquiry	...	தகவல் மாதிரிப் படிவம்
Proto-Australoid	...	தொல் - ஆஸ்திரேலியப் பேரினம்
Protohistorian (Cf. Historian, Proto)	...	முதன்நிலை வரலாற்றாளர்
Protohistoric Age (Cf. Age, Protohistoric)	...	முதன்நிலைவரலாற்றுக் காலம்
Protohistoric Period (Cf. Period, Proto Historic) (Syn. Protohistoric Age)	...	முதன்நிலைவரலாற்றுக் காலம்
Protohistory (Cf. History, Proto)	...	முதன்நிலைவரலாறு
Proto - Type	...	முன் வகை
Provincial Museum (Cf. Museum , Provincial) (Syn. State Museum)	...	மாநில அருங்காட்சியகம்
Puberty Ceremony (Cf. Ceremony, Puberty) (Syn. Puberty Rite / Puberty Ritual)	...	பூப்பு(ப் பெருஞ்) சடங்கு
Puberty Rite (Cf. Rite, Puberty) (Syn. Puberty Ceremony/ Puberty Ritual)	...	பூப்பு(ச் சிறு) சடங்கு
Puberty Ritual (Cf. Ritual, Puberty) (Syn. Puberty Ceremony/ Puberty Rite)	...	பூப்பு(ச் சிறு) சடங்கு
Pudukottai (Amman) Coin (Cf. Coin, Pudukottai (Amman))	...	புதுக்கோட்டை (அம்மன்) காசு/ புதுக்கோட்டை (அம்மன்) நாணயம்
Punch- Marked Coin (Cf. Coin, Punch- Marked) (Syn. Purana Coin)	...	அச்சக் குத்திய காசு/ அச்சக் குத்திய நாணயம்
Puppet	...	பாவை/ பதுமை
Puppet, Glove	...	உறைப் பாவை/ உறைப் பதுமை
Puppet, Leather	...	தோல் பாவை/ தோல் பதுமை
Puppetry	...	பாவைக் கூத்து / பதுமைக் கூத்து
Puppetry, Glove	...	உறைப் பாவைக் கூத்து / உறைப் பதுமைக் கூத்து
Puppetry, Leather	...	தோல் பதுமை ஆட்டம் / தோல் பதுமைக் கூத்து/ தோல் பாவை ஆட்டம் தோல் பாவைக் கூத்து

Puppet, Shadow	...	நிழல் பதுமை / நிழல் பாவை
Puppet, String	...	கம்பிப் பதுமை / கம்பிப் பாவை
Purana Coin (Cf. Coin, Purana) (Syn. Punch-Marked Coin)	...	பழங் காசு / பழம் நாணயம்
Pyramid	...	பிரமிடு
Pyramidologist	...	பிரமிடுவியலாளர்
Pyramidology	...	பிரமிடுவியல்

Q

Quartz (Syn. Quartzite)	...	வெண்கல்
Quartzite (Syn. Quartz)	...	வெண்கல்
Quartzite, Pinky	...	இளஞ்சிவப்பு வெண்கல்
Quartzite, Smoky	...	புகைப்படிவு போன்ற வெண்கல்
Quartz Tool (Cf. Tool, Quartz) :	...	வெண்கற் கருவி

R

Race (Syn. Racial Group (Obsol.)/ Ethnos/ Ethnic Group)	...	இனக்குழு
Racial Feature (Obsol.) (Syn. Ethnic Feature)	...	இனக்குழும் பண்பு
Racial Group (Obsol.) (Cf. Group, Racial) (Syn. Ethnic Group/ Ethnos Race (Obsol.)	...	இனக் குழு
Racial Indicator (Obsol.) (Syn. Ethnic Indicator)	...	இனக்குழு அடையாளம்
Racial Type (Obsol.) (Syn. Ethnic Type)	...	இனக்குழு வகை
Radiation	...	கதிர்வீச்சு
Radiation, Infra-Red	...	அகச்சிவப்புக் கதிர்வீச்சு
Radiation, Ultra-Violet	...	புறஊதாக் கதிர்வீச்சு
Radiography	...	கதிரியக்கவரைவியல்
Railing	...	கிடைமட்ட அமைவு/ குறுக்குச் சட்டம்
Rail Museum (Cf. Museum, Rail)	...	இரயில் அருங்காட்சியகம்
Rajasthan Pata Painting (Cf. Pata Painting, Rajasthan)	...	இராஜஸ்தான பட ஓவியம்
Rajput Painting (Cf. Painting, Rajput)	...	இராஜபுதன ஓவியம்
Ramapithecus	...	இராமப்பித்தக்கஸ் (தொல்மாந்தக் குரங்கு)

Ray	...	கதிர்
Ray, Infra-Red	...	அகச்சிவப்புக் கதிர்
Ray, Ultra-Violet	...	புறஊதாக்கதிர்
Realistic Design (Cf. Design, Realistic)	...	மெய்ப்பு வடிவமைப்பு
Reconstruction	...	மீட்டுருவாக்கம்/ மீளக் கட்டமைத்தல்
Red Ware (Cf. Ware, Red)	...	சிவப்பு (மண்) பாண்டம்
Refresher Course (Cf. Course, Refresher)	...	புத்தொளிப்பயிற்சிப் படிப்பு
Regimental Museum (Cf. Museum, Regimental) (Syn. Military Museum)	...	படைப்பிரிவு அருங்காட்சியகம்
Regional Museum (Cf. Museum, Regional)	...	வட்டார அருங்காட்சியகம்
Register, Accession	...	காட்சிப்பொருள் வரிசைப் பதிவேடு
Register, General Accession	...	காட்சிப்பொருள் வரிசைப் பொதுப் பதிவேடு
Registering	...	(காட்சிப்பொருள்) பதிவு செய்தல்
Registering Officer (Cf. Officer, Registering)	...	(காட்சிப்பொருள்) பதிவுசெய் அலுவலர்
Register, Inventory	...	(காட்சிப்பொருள்) இனம்பிரித்தறி பதிவேடு
Register, Loan	...	(காட்சிப்பொருள்) இரவல் பதிவேடு
Register, Museum	...	அருங்காட்சியகப் பதிவேடு
Register, Photo-Negative	...	ஒளிப்பட எதிர்மறைப் பதிவேடு
Register, Treasure Trove	...	புதையல் பொருள் பதிவேடு
Registration	...	(காட்சிப்பொருள்) பதிவு செய்தல்
Registration Certificate (Cf. Certificate, Registration)	...	காட்சிப்பொருள் பதிவுசெய் சான்றிதழ்
Registration Method	...	(காட்சிப்பொருள்) பதிவுசெய் முறை
Relative Humidity (Cf. Humidity, Relative)	...	ஒப்புநிலை ஈரப்பதம்
Relic (Syn. Remain/ Remnant/ Survival/ Vestigeal)	...	எச்சம்
Relic, Cultural	...	பண்பாட்டு எச்சம்
Relief	...	புடைப்பு
Relief, Bas	...	அரைப் புடைப்பு
Relief Figure (Cf. Figure, Relief)	...	புடைப்பு உரு
Relief Map (Cf. Map, Relief)	...	புடைப்பு நிலவரைபடம்
Relief Model (Cf. Model, Relief)	...	புடைப்பு மாதிரியுரு
Relief Sculpture (Cf. Sculpture, Relief)	...	புடைப்புச் சிற்பம்
Remain (Syn. Relic/ Remnant/ Survival/ Vestigeal)	...	எச்சம்

Remain, Archaeological	...	தொல்பொருள் எச்சம்
Remain, Cultural	...	பண்பாட்டு எச்சம்
Remain, Fossil	...	புதையுயிரிப்படிவ எச்சம்
Remain, Homind	...	தொல்மாந்தரின எச்சம்
Remnant	...	எச்சம்
(Syn. Relic/ Survival/ Vestigeal)		
Re-organization	...	திருத்தி அமைத்தல்
Re-organization of Gallery	...	காட்சிக்கூடம் திருத்தி அமைத்தல்
Replica	...	(காட்சிப்பொருள்) அச்ச உரு
Reproduction	...	(காட்சிப் பொருள்) மறு உண்டாக்குதல் / (காட்சிப் பொருள்) மீள உருவாக்குதல்
Reptile Gallery	...	ஊர்வன காட்சிக்கூடம்
(Cf. Gallery, Replice)		
Research Journal	...	ஆராய்ச்சி இதழ்
Reserve	...	(காட்சிப்பொருள்) இருப்பு
(Syn. Reserve Collection/ Reserve Storage)		
Reserve Collection	...	(காட்சிப்பொருள்) இருப்புத் திரட்டு/ (காட்சிப்பொருள்) இருப்புத் தொகுப்பு
(Cf. Collection, Reserve)		
(Syn. Reserve/ Reserve Storage)		
Reserve Storage	...	காட்சிப்பொருள் வைப்பு இருப்பு
(Cf. Storage, Reserve)		
(Syn. Reserve/ Reserve Collection)		
Resin Embedding	...	பிசினால் சூழப்படுதல்
(Cf. Embedding, Resin)		
(Syn. Lac(quer) Incrustation)		
Restoration	...	(காட்சிப்பொருள்) முந்துநிலையாக்கம்
Restorative Treatment	...	(காட்சிப்பொருள்) முந்துநிலையாக்கச் சீரமைப்பு
(Cf. Treatment, Restorative)		
Reverse of Coin	...	காசின் பின்புறம் / நாணயப் பின்புறம்
(Ant. Obverse of Coin)		
Revolving drum (In Presentation)	...	(காட்சிப்படுத்தத்தில்) சுழல் (நிலை) மேடை
(Cf. Drum, Revolving)		
Revolving Stand	...	சுழல்நிலைத் தூங்கி
(Cf. Stand, Revolving)		
Ring Stand	...	பிரிமனை
(Cf. Stand, Ring)		
Ring Stone	...	பிரிமனைக் கல் (கருவி)
(Cf. Stone, Ring)		
Rite	...	(சிறு) சடங்கு
(Syn. Ritual/ Ceremony)		
Rite, Ear Boring	...	காதுகுத்து (சிறு) சடங்கு
Rite, Funeral	...	சாவு (சிறு) சடங்கு
Rite, Hunting	...	வேட்டை (சிறு) சடங்கு
Rite, Initiation	...	ஏற்பு (சிறு) சடங்கு
Rite, Marriage	...	மண (சிறு) சடங்கு
Rite, Mourning	...	துக்கம் கடைப்பிடி (சிறு) சடங்கு
Rite, Naming	...	பெயரிடும் (சிறு) சடங்கு

Rite, Pollution	...	தீட்டு நீக்கும் (சிறு) சடங்கு
Rite, Post-Funeral	...	பின் சாவு (சிறு) சடங்கு
Rite, Pre-Puberty	...	பூப்புமுன் (சிறு) சடங்கு
Rite, Puberty	...	பூப்புச் (சிறு) சடங்கு
Rites of Passage (Cf. Passage, Rites of) (Syn. Life Cycle Ceremony)	...	வாழ்க்கைச் சுழற்சிச் (சிறு) சடங்குகள்
Rite, Tonsuring	...	தலைமுடி மழிக்கு(ம்) (சிறு) சடங்கு
Ritual (Syn. Rite/ Ceremony)	...	(சிறு) சடங்கு
Ritual Art (Cf. Art, Ritual) (Syn. Ceremonial Art)	...	(சிறு) சடங்குக் கலை(ப் படைப்பு)
Ritual Bath (Cf. Bath, Ritual) (Syn. Ceremonial Bath)	...	(சிறு) சடங்குக் குளியல்
Ritual Bench (Cf. Bench, Ritual) (Syn. Ceremonial Bench)	...	(சிறு) சடங்குப் பலகையிருக்கை
Ritual Dance (Cf. Dance, Ritual) (Syn. Ceremonial Dance)	...	(சிறு) சடங்கு ஆட்டம்/ (சிறு) சடங்குக் கூத்து
Ritual Bowl (Cf. Bowl, Ritual) (Syn. Ceremonial Bowl)	...	(சிறு) சடங்குக் கிண்ணம்
Ritual Feast (Cf. Feast, Ritual) (Syn. Ceremonial Feast)	...	(சிறு) சடங்கு விருந்து
Ritual, Funeral	...	சாவுச் (சிறு) சடங்கு
Ritual Hunting (Cf. Hunting, Ritual) (Syn. Ceremonial Hunting)	...	சடங்கு (சிறு) சடங்கு
Ritual, Initiation	...	ஏற்புச் (சிறு) சடங்கு
Ritual, Marriage	...	மணச் (சிறு) சடங்கு
Ritual, Mourning	...	சாவுத் துக்க (சிறு) சடங்கு
Ritual, Naming	...	பெயரிடு(ம்) (சிறு) சடங்கு
Ritual Oblation (Cf. Oblation, Ritual) (Syn. Ceremonial Oblation/ Ceremonial Offering/ Ritual Offering)	...	(சிறு) சடங்குப் படையல்
Ritual Offering (Cf. Offering, Ritual) (Syn. Ceremonial Oblation/ Ceremonial Offering/	...	(சிறு) சடங்குப் படையல்
Ritual, Pollution Breaking	...	தீட்டு கழிக்கு(ம்) (சிறு) சடங்கு/ தீட்டு நீக்கு(ம்) (சிறு) சடங்கு
Ritual, Post-Funeral	...	தீட்டு பின் சாவு (சிறு) சடங்கு
Ritual, Pre-Puberty	...	பூப்புமுன் (சிறு) சடங்கு
Ritual, Puberty	...	பூப்பு(சிறு) சடங்கு
Ritual Stool	...	(சிறு) சடங்கு இருக்கை
Ritual, Tonsuring	...	தலை முடி மழிக்கும் (சிறு) சடங்கு

Ritual Vessel (Cf. Vessel, Ritual) (Syn. Ceremonial Vessel)	...	(சிறு) சடங்குப் பாண்டம்
Rock Art (Cf. Art, Rock)	...	பாறைக் கலை(ப் படைப்பு)
Rock Art Gallery (Cf. Gallery, Rock Art)	...	பாறைக் கலை(ப் படைப்பு)க் காட்சிக்கூடம்
Rock Art Shelter	...	பாறைக் கலை(ப் படைப்பு) ஒதுங்கிடம்
Rock Bruising (Syn. Petroglyph/ Rock Engraving)	...	பாறைக் கீறல் கலை(ப் படைப்பு)
Rock Edict	...	பாறை எழுத்துப்பொறிப்பு
Rock Engraving (Cf. Engraving, Rock) (Syn. Petroglyph/ Rock Bruising)	...	பாறை கீறல் கலை(ப் படைப்பு)
Rock Painting (Cf. Painting, Rock) (Syn. Petrograph) (Pop. Cave Painting)	...	பாறைத் தீற்றல் கலை(ப் படைப்பு)
Roman Coin (Cf. Coin, Roman)	...	(உரோமானியர்) காசு / உரோமானியர் நாணயம்
Room, Activity	...	பார்வையாளர் பங்கேற்று செயல்படு(ம்) அறை
Room, Orientation	...	அறிமுகப்பயிற்சி அறை
Room, Period	...	கால அறை
Room, Store	...	(காட்சிப்பொருள்கள்) வைப்பு அறை
Rotational Display (Cf. Display, Rotational)	...	சுழல்முறைக் காட்சிப்படுத்தம்
Rubber Mould (Cf. Mould, Rubber)	...	இரப்பர் அச்சு
Rural Culture (Cf. Culture, Rural) (Syn. Folk Culture) (Ant. Urban Culture)	...	ஊரகப் பண்பாடு
Rural People (Cf. People, Rural) (Syn. Folk People) (Urban People)	...	ஊரக மாந்தர்

S

Sacrifice	...	பலி(யிடல்)
Sacrifice , Animal	...	விலங்கு பலி(யிடல்)
Sacrifice, Human	...	மாந்தர் பலி(யிடல்)
Saivite Bronze (Cf. Bronze, Saivite)	...	சைவ (சமய) வெண்கலப் படிமம்
Saivite Sculpture (cf. Sculpture, Saivite)	...	சைவ (சமயச்) சிற்பம்
Sarcophagus	...	ஈமப் பேழை
Saranath School (Cf. School, Saranath)	...	சாரநாத் கலைப்பாங்கு
Sathavahana Coin (Cf. Coin, Sathavahana)	...	சாதவாகனர் காசு/ நாணயம்

Scale Model (Cf. Model, Scale)	...	அளவுடை மாதிரியுரு
Scanning	...	உள்நிலைப் படமாக்கல்
Scanning Electron Microscopy (Cf. Electron Microscopy, Scanning)	...	உள்நிலைப் படமாக்கும் மின்னணுவியல் நுண்ணோக்கி
Scarring	...	தழும்பு ஏற்படுத்துதல்
Scenography	...	காட்சிவரைவியல்
Scholarly Catalogue (Cf. Catalogue, Scholarly)	...	அறிஞர்க்கான தகவல் அட்டவணை
School, Bengal	...	வங்க(க் கலை)ப் பாங்கு
School, Gandhara	...	காந்தார(க் கலை)ப் பாங்கு
School, Hoysala	...	போசளர்(க் கலை)ப் பாங்கு
School, Indigenous	...	மரபார்ந்த(கலை)ப் பாங்கு
School, Kangra	...	காங்ரா(க் கலை)ப் பாங்கு
School, Madhubani	...	மதுபானி(க் கலை)ப் பாங்கு
School, Mathura	...	மதுரா(க் கலை)ப் பாங்கு
School, Museum (Cf. Museum, School)	...	பள்ளி அருங்காட்சியகம்
School, Nolamba	...	நொளம்ப(க் கலை)ப் பாங்கு
School, Pahadi	...	பகாடி(க் கலை)ப் பாங்கு
School, Pallava	...	பல்லவ(க் கலை)ப் பாங்கு
School, Pandya	...	பாண்டிய(க் கலை)ப் பாங்கு
School, Pre-Pallava(Andhra)	...	பல்லவர் முன்நிலை (க் கலை)ப் பாங்கு
School, Saranath	...	சாரநாத் (க் கலை)ப் பாங்கு
School, Service (Cf. Service, School)	...	பள்ளித் தொண்டு
School Service, Museum	...	அருங்காட்சியகப் பள்ளித் தொண்டு
School, South India	...	தென்னிந்தியக் கலைப் பாங்கு
Science Centre (Syn. Science Museum/ Science and Technology Museum/ Technological Museum)	...	அறிவியல் நடுவம்
Science Museum (Cf. Museum, Science) (Syn. Science Centre/ Science and Technology Museum/ Technological Museum)	...	அறிவியல் அருங்காட்சியகம்
Science Park (Cf. Park, Science)	...	அறிவியல் பூங்கா
Science and Technology Museum (Cf. Museum, Science and Technology) (Syn. Science Centre/ Science Museum/ Technological Museum)	...	அறிவியியல் தொழில்நுட்பவியல் அருங்காட்சியகம்
Scraper	...	சுரண்டு(ம்) கருவி
Scraper, Coconut	...	தேங்காய்த் துருவி
Scraper, Side	...	பக்கச் சுரண்டு(ம்) (கற்)கருவி
Script	...	வரியெழுத்து
Script, Ashokan- Brahmi	...	அசோகன் - பிராமி வரியெழுத்து
Script, Brahmi	...	பிராமி வரியெழுத்து
Script, Devanagari	...	தேவநாகரி வரியெழுத்து
Script, Indus Valley	...	சிந்து சமவெளி வரியெழுத்து

Script, Nagari	...	நாகரி வரியெழுத்து
Script, Thamizhi	...	தமிழி வரியெழுத்து
Scroll Painting (Cf. Painting, Scroll)	...	துணிச் சுருள் ஓவியம்
Sculptor	...	சிற்பி
Sculpture	...	சிற்பம்
Sculpture, Bas-Relief	...	அரைப்புடைப்புச் சிற்பம்
Sculpture, Buddhist	...	புத்த (சமய)ச் சிற்பம்
Sculpture Gallery (Cf. Gallery, Sculpture)	...	சிற்பக் காட்சிக்கூடம்/ சிற்பக் கூடம்
Sculpture Garden (Cf. Garden, Sculpture) (Syn. Sculpture Park)	...	சிற்பத் தோட்டம்
Sculpture, Jain	...	சமண (சமய)ச் சிற்பம்
Sculpture, Nolamba	...	நொளம்பச் சிற்பம்
Sculpture, Pallava	...	பல்லவர் (காலச்) சிற்பம்
Sculpture, Pandya	...	பாண்டியர் (காலச்) சிற்பம்
Sculpture Park (Cf. Park, Sculpture) (Syn. Sculpture Garden)	...	சிற்பப் பூங்கா
Sculpture, Pre-Pallava (Andhra)	...	பல்லவ முன்நிலை(ஆந்திர)ச் சிற்பம்
Sculpture, Relief	...	புடைப்புச் சிற்பம்
Sculpture, Saivite	...	சைவ (சமய)ச் சிற்பம்
Sculpture, Vaishnavite	...	வைணவ (சமய)ச் சிற்பம்
Seal	...	முத்திரை அச்சு
Seal, Indus Valley	...	சிந்து சமவெளி முத்திரை அச்சு
Sealing	...	முத்திரை
Sealing, Indus Valley	...	சிந்து சமவெளி முத்திரை
Secondary Burial (Cf. Burial, Secondary) (Syn. Articulated Burial) (Ant. Primary Burial)	...	இரண்டாம்நிலை ஈமப்புதைப்பு
Secondary Display (Cf. Display, Seondary) (Syn. Secondary Presentation) (Ant. Primary Display)	...	இரண்டாம்நிலைக் காட்சிப்படுத்தம்
Secondary Exhibit (Cf. Exhibit, Secondary) (Syn. Accessory Material/ Audio Visual Aid/ Audio Visual Equipment/ Visual Aid) (Ant. Primary Exhibit)	...	இரண்டாம்நிலைக் காட்சிப்பொருள்
Secondary Presentation (Cf. Presentation, Secondary) (Syn. Secondary Display) (Ant. Primary Presentation)	...	இரண்டாம்நிலைக் காட்சிப்படுத்தம்
Section, Administrative	...	நிருவாகப் பிரிவு/ ஆட்சிப் பிரிவு
Section, Curatorial	...	காப்பாட்சியகப் பிரிவு
Section, Technical	...	தொழில்நுட்பப் பிரிவு
Security	...	பாதுகாவல்
Security Duty	...	பாதுகாவல் பணி

Security Guard (Cf. Guard, Security) (Syn. Gallery Guard)	...	(அருங்காட்சியகப்) பாதுகாப்பு காவலர்
Security, Museum	...	அருங்காட்சியகப் பாதுகாப்பு
Security, Officer (Cf. Officer, Security) (Syn. Museum Security Officer)	...	(அருங்காட்சியகப்) பாதுகாப்பு அலுவலர்
Security Officer, Museum	...	அருங்காட்சியகப் பாதுகாப்பு அலுவலர்
Semi-Circular Cutting Edge (Cf. Cutting Edge, Semi-Circular)	...	(கற்கருவியின்) அரைவட்ட வெட்டு முனை
Semi-Diorama (Cf. Diorama, Semi) (Syn. Semi - Diorama Showcase)	...	அரைச் சூழல்காட்சிப்பெட்டி
Semi - Diorama Showcase (Cf. Showcase, Semi - Diorama) (Syn. Semi - Diorama)	...	அரைச் சூழல்காட்சிப்பெட்டி
Semi-Nomadism (Cf. Nomadism, Semi)	...	அரை-நாடோடியம்
Semi-Nomadic Tribes (Cf. Tribes, Semi-Nomadic)	...	அரை- நாடோடிப் பழங்குடியினர்
Sequence, Cultural	...	பண்பாட்டுத் தொடர்ச்சி
Sequence, Evolutionary	...	படிமலர்ச்சி வரிசை
Serpent Worship (Cf. Worship, Serpent) (Syn. Ophiolatry / Snake Worship)	...	பாம்பு வழிபாடு
Service	...	(அருங்காட்சியகத்) தொண்டு
Service, Educational	...	(அருங்காட்சியகக்) கல்வித் தொண்டு
Service, Guide	...	(அருங்காட்சியக) விளக்கிக்கூறு(ம்) தொண்டு
Service, Loan	...	(அருங்காட்சியக) இரவல் அளிக்கு(ம்) தொண்டு
Servivce, Museo-Bus	...	(அருங்காட்சியகப்) பேருந்து தொண்டு
Service, School	...	(அருங்காட்சியக) (பள்ளி)த் தொண்டு
Settled Cultivation (Cf.Cultivation,Settled) (Syn.Plough Cultivation)	...	நிலைத்த வேளாண்மை
Shadow Puppet (Cf.Puppet,Shadow)	...	நிழல் பாவை/ நிழல் பதுமை
Shadow Puppetry (Cf.Puppetry,Shadow)	...	நிழல் பாவைக் கூத்து/ நிழல் பாவை ஆட்டம்/ நிழல் பதுமைக் கூத்து/ நிழல் பதுமை ஆட்டம்
Shaft (Syn.Arrow Head)	...	அம்பு முனை
Shaman	...	சாமியாடி
Shard (Syn. Potsherd)	...	பானையோடு
Sheet, Broad	...	விரிவான தகவல் தாள்
Sheet, Gallery	...	காட்சிக்கூட விளக்கத்தாள்
Sheet, Herbarium	...	உலர் பயிர் திரட்டுத் தாள்/ உலர் பயிர் தொகுப்புத் தாள்
	...	உலர் தாவரத் திரட்டுத் தாள்/ உலர் தாவரத் தொகுப்புத் தாள்
Sheet, Printed	...	அச்சுப்பதிக்கப்பெற்ற தாள்

Shifting Cultivation (Cf. Cultivation, Shifting) (Syn. Hoe Cultivation)	...	இடப்பெயர்ச்சி வேளாண்மை
Shop - Window Method	...	கடை - சன்னல் காட்சிப்படுத்து(ம்) முறை
Short-Term Course (Cf. Course, Short-Term) (Ant. Long - Term Course)	...	குறுகிய காலப் படிப்பு
Showcase	...	காட்சிப்பெட்டி
Showcase, Built - in	...	உள்பதிப்புக் காட்சிப்பெட்டி
Showcase, Diorama	...	சூழல் காட்சிப்பெட்டி
Showcase, Habitat	...	சூழல் காட்சிப்பெட்டி
Showcase, Horizontal	...	கிடைமட்டக் காட்சிப்பெட்டி
Showcase, Semi - Diorama	...	அரைச்சூழல் காட்சிப்பெட்டி
Showcase, Slopping	...	சரிவுக் காட்சிப்பெட்டி
Showcase, Table	...	மேசைக் காட்சிப்பெட்டி
Showcase, Vertical	...	செங்குத்துக் காட்சிப்பெட்டி
Showcase, Wall	...	சுவர்க் காட்சிப்பெட்டி
Side Scrapper(Stone Tool) (Cf. Scrapper, Side)	...	பக்கச் சுரண்டு(ம்) (கற்கருவி
Signage	...	குறியீடுகள்வழிக் காட்சிப்படுத்தும்
Silicagel	...	சிலிக்காஜெல்
Silurian Period (Cf. Period, Silurian)	...	சிலூரியன் காலம்
Silver Filigree Work (Cf. Filigree Work, Silver)	...	வெள்ளியிழை வேலைப்பாடு
Silver Ware (Cf. Ware, Silver)	...	வெள்ளிப் பாண்டம்
Silver Work (Cf. Work, Silver)	...	வெள்ளி வேலைப்பாடு
Simple Diorama (Cf. Diorama, Simple)	...	எளிய சூழல்காட்சிப்பெட்டி
Simple Diorama Showcase (Cf. Showcase, Simple Diorama) (Syn. Simple Dionama)	...	எளிய சூழல்காட்சிப்பெட்டி
Site, Habitation	...	இயற்கைச் சூழல்/ வாழிடம்
Site Museum (Cf. Museum, Site) (Syn. Archaeological Museum)	...	அகழ்விட அருங்காட்சியகம் அகழ்வைப்பகம்
Skeleton , Articulated	...	ஒருங்குதிரட்டப்பெற்ற எலும்புக்கூடு
Skeleton, Disarticulated	...	ஒருங்குதிரட்டப்பெறா எலும்புக் கூடு
Skeleton, Mounted	...	பொருத்தப்பெற்ற எலும்புக்கூடு
Skull (Syn. Cranium)	...	மண்டையோடு
Sliding Steel Screen	...	இழுவை எஃகுத் திரை
Slash and Burn Cultivation (Sf. Cultivation, Slash and Burn) (Syn. Hoe Cultivation/ Shifting Cultivation)	...	
Sling	...	கவண்
Slopping Showcase (Cf. Showcase, Slopping)	...	சரிவுக் காட்சிப்பெட்டி
Small Point	...	சிறு கூர்முனைக்(கற்க) கருவி

Snake Worship (Cf. Worship, Snake) (Syn. Ophiolaty/ Serpent Worship)	...	பாம்பு வழிபாடு
Soan Culture (Cf. Culture, Soan)	...	சோன் (கற்கருவிப்) பண்பாடு
Soan Industry (Cf. Industry, Soan)	...	சோன் (கற்கருவித்) தொழிலகம்
Soan Industry, Early	...	முந்தைச் சோன் (கற்கருவித்) தொழிலகம்
Soan Industry, Late	...	பிந்தைச் சோன் (கற்கருவித்) தொழிலகம்
Soap Stone (Cf. Stone, Soap)	...	மென்கல்/ மாக்கல்
Soap Stone Work (Cf. Work, Soap Stone)	...	மென்கல் வேலைப்பாடு/ மாக்கல் வேலைப்பாடு
Society Museum (Cf. Museum, Society)	...	சங்கம்சார் அருங்காட்சியகம்
Soul	...	உயிர்ப்பொருள்
Soul-Substance Theory	...	உயிர்ப்பொருள் கோட்பாடு
South Indian Bronze (Cf. Bronze, South Indian)	...	தென்னிந்திய வெண்கலப் படிமம்
South Indian School (Cf. School, South Indian)	...	தென்னிந்தியக் கலைப்பாங்கு
Spear Thrower	...	ஈட்டி எறிகருவி
Special Exhibition (Cf. Exhibition, Special)	...	சிறப்புக் கண்காட்சி
Special Handbook (Cf. Handbook, Special)	...	சிறப்புக் கையேடு
Specialized Museum (Cf. Museum, Specialized)	...	சிறப்புறு அருங்காட்சியகம்/ தனியியல் அருங்காட்சியகம்
Specimen	...	காட்சிப்பொருள்
Specimen, Attractive	...	கவர்ச்சிமிகு காட்சிப்பொருள்
Specimen, Drab	...	கவர்ச்சியற்ற காட்சிப்பொருள்
Specimen, Dry	...	உலர்நிலைக் காட்சிப்பொருள்
Specimen Duplicate	...	இரண்டாம் காட்சிப்பொருள்
Specimen, Mounted	...	பொருத்தப்பெற்ற காட்சிப்பொருள்
Specimen, Original	...	மூலக் காட்சிப்பொருள்
Specimen, Ornate	...	வேலைப்பாடமை காட்சிப்பொருள்
Specimen, Triplicate	...	மூன்றாம் காட்சிப்பொருள்
Specimen, Unmounted	...	பொருத்தப்பெறாக் காட்சிப்பொருள்
Specimen, Wet	...	ஈரநிலைக் காட்சிப்பொருள்
Spirit (Syn. Anima)	...	நன்மைசெய் ஆவி
Spirit, Benevolent	...	சோள ஆவி
Spirit, Corn	...	தீய ஆவி
Spirit, Evil	...	தீமைசெய் ஆவி
Spirit, Malevolent	...	(கற்கருவியின்) மேலகன்ற வெட்டு முனை
Splayed Cutting Edge (Cf. Cutting Edge, Splayed)	...	நிருவாகப் பணியாளர்/ ஆட்சிப் பணியாளர்
Staff, Administrative	...	காப்பாட்சியகப் பணியாளர்
Staff, Curatorial	...	காட்சிக்கூடப் பணியாளர்
Staff, Gallery	...	

Staff, Museum	...	அருங்காட்சியகப் பணியாளர்
Staff, Technical	...	தொழில்நுட்பப் பணியாளர்
Stamp (In Philately)	...	அஞ்சல்விலை
Stamp (In Seal)	...	அச்சு
Stand, Revolving	...	சுழல்நிலைத் தாங்கி
Stand, Ring	...	பிரிமனை
State Museum	...	மாநில அருங்காட்சியகம்
(Cf. Museum, State)		
(Syn. Provincial Museum)		
Static Speech Producing Box	...	நிலை(த்த) உரையை திரும்ப ஒலிக்கும்பெட்டி
Stegophygia	...	புட்டம்பெருத்தநிலை
Stick, Beating	...	அடி கோல்
Stick, Digging	...	தோண்டு கோல்
Stick, Throwing	...	எறி கோல்
Stone Age	...	கற் காலம்
(Cf. Age, Stone)		
Stone, Cap (A Kind of Megalithic Tomb)	...	தொப்பி வடிவக் கல்லறை
Stone, Cap (A Part of Megalithic Tomb)	...	மூடு கல்
Stone, Carver	...	கல் குடைவாளர் /
(Cf. Carver, Stone)		கல் செதுக்குநர்
Stone Carving	...	கல் குடைவுப்பொருள்
(Cf.Carving, Stone)		
Stone Circle	...	(பெருங்கற்காலக்) கல் வட்டம்
Stone, Core	...	மூலக் கல்
Stone, Grinding	...	(புதுக்கற்கால) அரவைக் கல்
Stone, Hammer	...	சத்தியல் கல் (கருவி)
Stone, Hat	...	தொப்பிவடிவக் கல்லறை
Stone Inlaying	...	கல்லினுள் பதித்தல்
(Cf. Inlaying, Stone)		
Stone, Mealing	...	(புதுக்) கற்கால அரவைக் கல்
Stone, Pounding	...	(புதுக்) கற்கால அரவைக் கல்
Stone, Ring	...	பிரிமனைக் கல் (கருவி)
Stone, Soap	...	மென்கல் /
		மாக்கல்
Stone Tool	...	கற்கருவி
(Cf. Tool, Stone)		
Stone Tool, Bifacial	..	இரட்டைமுனைக் கற்கருவி
Stone Tool, Core	...	முற்றுப்பெறாக் கற்கருவி
Stone Tool, Discoidal	...	வட்டுக் கற்கருவி
Stone Tool, Flake	...	செதில்வில்லைக் கற்கருவி
Stone Tool, Flint	...	தீக்கல் கற்கருவி
Stone Tool, Industry	...	கற்கருவித் தொழிலகம்
(Cf. Industry, Stone Tool)		
Stone Tool-Making	...	கற்கருவி ஆக்கம்
(Cf. Tool-Making, Stone)		
Stone Tool, Pebble	...	கூழாங்கல் கற்கருவி
Stone Tool, Unifacial	...	ஒற்றைமுனைக் கற்கருவி
Stone, Umbrella	...	குடைவடிவக் கல்லறை
Stone Ware	...	கல் பாண்டம்
(Cf. Ware, Stone)		
Stone Work	...	கல் வேலைப்பாடு
(Cf. Work, Stone)		

Stool. Riatal	...	(சிறு) சடங்கு இருக்கை
Stool. Ceremonial	...	(பெருஞ்)சடங்கு இருக்கை
Storage	...	(காட்சிப்பொருள்) வைப்பு இருப்பு
Storage. Museum	...	(அருங்காட்சியக)வைப்பு இருப்புக் காட்சிப்பொருள்
Storage, Reserve	...	(காட்சிப்பொருள்) வைப்பு இருப்பு
Storage, Visual	...	(காட்சிப்பொருள்) காட்சி வைப்பு இருப்பு
Store Room	...	(காட்சிப்பொருள்) வைப்பு அறை
(Cf. Room, Store)		
String Musical Instrument	...	நரம்பிசைக் கருவி
(Cf. Musical Instrument, String)		
String Puppet	...	கம்பிப் பாவை/
(Cf. Puppet, String)		கம்பிப் பதுமை
String Puppetry	...	கம்பிப் பாவைக் கூத்து/
(Cf. Puppetry, String)		கம்பிப் பாவை ஆட்டம்/
		கம்பிப் பதுமைக் கூத்து/
		கம்பிப் பதுமை ஆட்டம்
Stuffing	...	போலி உயினமாக்கம்
(Syn. Mounting of Animal/ Taxidermy)		
Suit of Armour	...	உடற் கவசம்
(Syn. Coat of Arms)		
Supplementary Label	...	துணைப் பெயர்ச்சீட்டு
(Cf. Label, Supplementary)		
Surface Collection	...	(காட்சிப்பொருள்) மேற்பரப்புத் திரட்டு/ (காட்சிப்பொருள்) மேற்பரப்புத் தொகுப்பு
(Cf. Collection, Surface)		
(Syn. Exploratory Collection)		
(Ant. Excavation)		
Surface Find	...	காட்சிப்பொருள் மேற்பரப்புக் கண்டுபிடிப்பு
(Cf. Find, Surface)		
Survival	...	எச்சம்
Survival	...	பண்பாட்டு எச்சம்
(Syn. Cultural Relic/ Cultural Remain/ Cultural Remnant/ Cultural Survival/ Cultural Vestigeal)		
Survival, Cultural	...	பண்பாட்டு எச்சம்
Sword	...	உடைவாள்
Sword, Antenna	...	உணர்கொம்புடை வாள்
Sword, Mid-rib	...	நடுநரம்புடை வாள்
Symbol	...	குறியீடு
Symbol, Fertility	...	வளமைக் குறியீடு
Symbolic Anthropology	...	குறியீட்டு மாந்தரியல்
(Cf. Anthropology, Symbolic)		
Symbolism	...	குறியீட்டியம்
Sympathetic Magic	...	தொற்று(ம்) மந்திரம்
(Cf. Magic, Sympathetic)		
(Syn. Contagious Magic)		
(Ant. Homoeopathic Magic/ Imitative Magic/ Mimatic Magic)		
Systematic Cataloguing	...	முறைப்படு(த்தப்பெற்ற) தகவல்
(Cf. Cataloguing, Systematic)		அட்டவணையாக்கம்

Systematic Display (Cf. Display, Systematic) (Syn. Systematic Exhibition/ Systematic Presentation)	...	முறைபடு(த்தப்பெற்ற) காட்சிப்படுத்தம்
Systematic Documentation (Cf. Documentation, Systematic)	...	முறைபடு(த்தப்பெற்ற) ஆவணமாக்கம்
Systematic Exhibit (Cf. Exhibit, Systematic)	...	முறைபடு(த்தப்பெற்ற) காட்சிப்பொருள்
Systematic Exhibition (Cf. Exhibition, Systematic) (Systematic Display/ Systematic Presentation)	...	முறைபடு(த்தப்பெற்ற) கண்காட்சி
Systematic Presentation (Cf. Presentation, Systematic) (Syn. Systematic Display/ Systematic Exhibition)	...	முறைபடு(த்தப்பெற்ற) காட்சிப்படுத்தம்

T

Table Showcase (Cf. Showcase, Table)	...	மேசைக் காட்சிப்பெட்டி
Talisman (Syn. Amulet)	...	தாயத்து
Talk, Gallery	...	காட்சிக்கூட உரை
Talk, Illustrated	...	காட்சி உரை
Tangible Cultural Heritage (Cf. Cultural Heritage, Tangible)	...	தொட்டுணர் பண்பாட்டு மரபுச்செல்வம்
Tantric Cult (Cf. Cult, Tantric)	...	தாந்திரிக வழிபாட்டுமரபு
Tantricism	...	தாந்திரிகவியம்
Taxidermist	...	போலி உயிரினமாக்குநர்
Taxidermy (Syn. Mounting (of Animal)) (Pop. Stuffing)	...	போலி உயிரினமாக்கல்
Taxidermy Course (Cf. Course, Taxidermy)	...	போலி உயிரினமாக்குநர் படிப்பு
Taxonomic Position	...	வகைபாட்டியல் நிலை
Taxonomist	...	வகைபாட்டியலாளர்
Taxonomy	...	வகைபாட்டியல்
Technical Assistant (Cf. Assistant, Technical/)	...	தொழில்நுட்ப உதவியாளர்
Technical Officer	...	தொழில்நுட்ப அலுவலர்
Technical Section (Cf. Section, Technical)	...	தொழில்நுட்பப் பிரிவு
Technical Staff (Cf. Staff, Technical)	...	தொழில்நுட்பப் பணியாளர்
Technique	...	உத்தி
Technique, Conservation	...	காப்பு உத்தி
Technique, Display	...	காட்சிப்படுத்த உத்தி
Technique, Exhibition	...	கண்காட்சி உத்தி
Technique, Flaking	...	செதில்வில்லையாக்கு(ம்) உத்தி
Technique, Minting	...	காசு அச்சிடு(ம்) உத்தி
Technique, Museological	...	அருங்காட்சியகவியல் உத்தி

Technique, Presentation	...	காட்சிப்படுத்த உத்தி
Technique, Preservation	...	பாதுகாப்பு உத்தி
Technique, Pressure-Flaking	...	அழுத்திச்செதில்வில்லையாக்கு(ம்) உத்தி
Technique, Tool Making	...	கற்கருவியாக்க உத்தி
Technological Evolution	...	தொழில்நுட்பப் படிமலர்ச்சி
(Cf. Evolution, Technological)	...	தொழில்நுட்ப அருங்காட்சியகம்
Technological Museum		
(Cf. Museum, Technological)		
(Syn. Science Centre/ Science Museum/ Science and Technology Museum)		
Teeth Mark	...	பற் குறி
(Cf. Mark, Teeth)		
Temple Jewellery	...	கோவில் அணிகலன்/ கோவில் நகை
(Cf. Jewellery, Temple)		
Tempora Painting	...	சுவர் ஓவியம்
(Cf. Painting, Tempora)		
(Syn. Fresco Painting/ Mural Painting)		
(Pop. Wall Painting)		
Temporary Display	...	இடையீட்டுக் காட்சிப்படுத்தம்
(Cf. Temporary, Display)		
Temporary Exhibition	...	இடையீட்டுக் கண்காட்சி/ தற்காலிகக் கண்காட்சி
(Cf. Exhibition, Temporary)		
(Ant. Permanent Exhibition)		
Temporary Hut	...	இடையீட்டுக் குடில்/ தற்காலிகக் குடில்
(Cf. Hut, Temporary)		
(Syn. Permanent Hut)		
Temporary Loan	...	இடையீட்டு இரவல் (காட்சிப்பொருள்)
(Cf. Loan, Temporary)		
(Ant. Permanent Loan)		
Temporary Loaning	...	(காட்சிப்பொருள்) இடையீட்டு இரவலாக அளித்தல்/ (காட்சிப்பொருள்) தற்காலிக இரவலாக அளித்தல்
(Cf. Loaning, Temporary)		
(Ant. Permanent Loaning)		
Temporary Presentation	...	இடையீட்டுக் காட்சிப்படுத்தம்/ தற்காலிகக் காட்சிப்படுத்தம்
(Cf. Presentation, Temporary)		
(Syn. Temporary Display/ Temporary Exhibition)		
(Ant. Permanent Presentation)		
Terrace Cultivation	...	அடுக்கு வேளாண்மை/ படிநிலை வேளாண்மை
(Cf. Cultivation, Terrace)		
Terracotta	...	சுடுமண்
Terracotta Art	...	சுடுமண் கலை(ப் படைப்பு)
(Cf. Art, Terracotta)		
Textile	...	துகில்
Textile, Embroidered	...	பூப்பின்னல் துகில்
Textile, Museum	...	துகிலியல் அருங்காட்சியகம்
(Cf. Museum, Textile)		
Textile, Printed	...	அச்சப்பதிக்கப்பெற்ற துகில்
Thamizhi Inscription	...	தமிழிக் கல்வெட்டு
(Cf. Inscription, Thamizhi)		
(Syn. Brahmi Inscription)		

Thamizhi Script (Cf. Script, Thamizhi) (Syn. Brahmi Script)	...	தமிழி வரியெழுத்து
Thematic Display (Cf. Display, Thematic) (Syn. Thematic Exhibition/ Thematic Presentation)	...	மையப்பொருள்வழிக் காட்சிப்படுத்தம்
Thematic Exhibition (Cf. Exhibition, Thematic) (Syn. Thematic, Display/ Thematic Presentation)	...	மையப்பொருள்வழிக் கண்காட்சி
Thematic Presentation (Cf. Presentation, Thematic)	...	மையப்பொருள்வழிக் காட்சிப்படுத்தம்
Theme	...	மையப்பொருள்
Thermacole	...	தக்கைப் பலகை
Thermo-Luminescence Dating Method (Cf. Dating Method, Thermo-Luminescence) (Abbr. TL Dating Method)	...	வெப்ப-ஒளி காலக்கணக் கீட்டு முறை
Thermometer	...	வெப்பஅளவீட்டுக் கருவி
Thermometer, Dry Bulb	...	உலர் குமிழ் வெப்பஅளவீட்டுக் கருவி
Thermometer, Wet Bulb	...	ஈரக் குமிழ் வெப்பஅளவீட்டுக் கருவி
Throwing Stick (Cf. Stick, Throwing)	...	எறி கோல்
Title Label (Cf. Label, Title) (Syn. General Label)	...	தலைப்புப் பெயர்ச்சீட்டு
Tjurunga (Syn. Bull Roarer)	...	ஏற்புச்சடங்குக் கருவி
TL Dating Method (Cf. Dating Method, TL) (Syn. Thermo-Luminescence Dating Method)	...	வெப்ப-ஒளி காலக்கணக்கீட்டு முறை
Tonsure	...	தலைமுடிமழிப்பு
Tonsuring	...	தலைமுடிமழித்தல்
Tonsuring Ceremony (Cf. Ceremony, Tonsuring) (Syn. Tonsuring Rite/ Tonsuring Ritual)	...	தலைமுடிமழிக்கும் (பெருஞ்) சடங்கு
Tonsuring Rite (Cf. Rite, Tonsuring) (Syn. Tonsuring Ceremony/ Tonsuring Ritual)	...	தலைமுடிமழிக்கும் (சிறு) சடங்கு
Tonsuring Ritual (Cf. Ritual, Tonsuring) (Syn. Tonsuring Ceremony/ Tonsuring, Rite)	...	தலைமுடி மழிக்கும் (சிறு) சடங்கு
Tool (Syn. Implement)	...	கருவி
Tool, Agricultural	...	வேளாண் கருவி
Tool, Chalcolithic	...	செம்புகற் கருவி
Tool, Chopper-chopping	...	துண்டாக்கு(ம்) கருவி
Tool, Copper	...	செம்புக் கருவி
Tool, Copper -Stone	...	செம்புகற் கருவி
Tool, Core	...	முற்றுப்பெறாக்(கற்) கருவி
Tool, Fire - Making	...	நெருப்பு உண்டாக்கு(ம்) கருவி

Tool, Flake	...	செதில்வில்லைக்(கற்) கருவி
Tool, Iron	...	இரும்புக் கருவி
Tool-Maker	...	(கற்)கருவிசெய்வோர்
Tool-Making	...	(கற்)கருவியாக்கம்
Tool-Making, Stone	...	கற்கருவியாக்கம்
Tool-Making Technique (Cf. Technique, Tool-Making)	...	(கற்)கருவியாக்க உத்தி
Tool, Megalithic	...	பெருங்கற்காலக் கருவி
Tool, Mesolithic	...	இடைக்கற்காலக் கருவி
Tool, Microlithic	...	நுண்கற்காலக் கருவி
Tool, Neolithic	...	புதுக்கற்காலக் கருவி
Tool, Palaeolithic	...	பழங்கற்காலக் கருவி
Tool, Pebble	...	கூழாங்கல் கருவி
Tool, Stone	...	கற் கருவி
Totem	...	குலக்குறி
Totemism	...	குலக்குறியியம்
Totem Pole	...	குலக்குறிக் கம்பம்
Tour, Guided	...	காட்சிக்கூடவிளக்கச் சுற்றுலா
Tour, Heritage	...	மரபுச்செல்வச் சுற்றுலா
Tower of Silence	...	பார்சி ஈமப்புதைப்பு
Traditional Art (Cf. Art, Traditional) (Syn. Idigenous Art)	...	மரபார்ந்த கலை(ப் படைப்பு)
Training Programme	...	பயிற்சிப் பயிலரங்கு
Trance	...	சாமியாடுதல் / சாமியாட்டம்
Trans curation	...	இடைநிலைப்பண்பாட்டாக்கம்
Transition Period (Cf. Period, Transition)	...	இடைநிலைக் காலம்
Transport Museum (Cf. Museum, Transport)	...	போக்குவரத்து அருங்காட்சியகம்
Trans-slide	...	ஒளிவூடு- படவில்லை
Travelling Exhibition (Cf. Exhibition, Travelling) (Syn. Circulating Exhibition)	...	பயணப்படு(ம்) கண்காட்சி
Travancore Coin (Cf. Coin, Travancore) (Syn.Travancore Chakaram)	...	திருவிதாங்கூர் காசு/ திருவிதாங்கூர் நாணயம்
Travancore Chakaram (Syn. Travancore Coin)	...	திருவிதாங்கூர் சக்கரம்/ திருவிதாங்கூர் சக்கரக் காசு/ திருவிதாங்கூர் சக்கர நாணயம்
Treasure	...	புதையல்
Treasure Trove Act	...	புதையல் பொருள் சட்டம்
Treasure Trove Hoard (Cf. Hoard, Treasure Trove)	...	புதையல் பொருள் குவியல்
Treasure Trove, Jewellery (Cf. Jewellery, Treasure Trove)	...	புதையல் பொருள் அணிகலன்/ புதையல் பொருள் நகை
Treasure Trove Object (Cf. Object, Treasure Trove)	...	புதையல் பொருள்
Treasure Trove Register (Cf. Register, Treasure Trove)	...	புதையல் பொருள் பதிவேடு
Treatment	...	(காட்சிப்பொருள்) சீரமைப்பு

Treatment, Chemical	...	(காட்சிப்பொருள்) வேதியியல் சீரமைப்பு
Treatment, Fumigation	...	(காட்சிப்பொருள்) எளிதில் ஆவியாகு பொருள்வழிச் சீரமைப்பு
Treatment, Parafin Wax	...	(காட்சிப்பொருள்) பாரஃபீன் சீரமைப்பு
Treatment, Preventive	...	(காட்சிப்பொருள்) முன்காப்புச் சீரமைப்பு
Treatment, Restorative	...	(காட்சிப்பொருள்) முந்துநிலையாக்கச் சீரமைப்பு
Treatment, Wax	...	(காட்சிப்பொருள்) (பாரஃபீன்) மெழுகுச் சீரமைப்பு
Tree-Top Hut (Cf. Hut, Tree-Top)	...	மர உச்சிக் குடில்
Tree Worship (Cf. Worship, Tree) (Syn. Phytolatry/ Plant Worship)	...	மர வழிபாடு
Trench	...	(அகழ்வாராய்ச்சிக்) குழி
Trenching	...	(அகழ்வாராய்ச்சிக்) குழி பறித்தல்
Traiasic Period (Cf. Period, Traiasic)	...	டிரையாசிக் காலம்
Tribal Art (Cf. Art, Tribal)	...	பழங்குடிக் கலை(ப் படைப்பு)
Tribal Bronze (Cf. Bronze, Tribal)	...	பழங்குடி வெண்கலப் படிமம்
Tribal Costume (Cf. Costume, Tribal)	...	பழங்குடி உடை
Tribal Craft (C. Craft, Tribal)	...	பழங்குடிக் கைவினை
Tribal Craftsman (Cf. Craftsman, Tribal)	...	பழங்குடிக் கைவினைஞர்
Tribal Craftsmanship (Cf. Craftsmanship, Tribal)	...	பழங்குடிக் கைவினைத்திறன்
Tribal Dance (Cf. Dance, Tribal)	...	பழங்கு ஆட்டம்/ பழங்குடிக் கூத்து
Tribal Deity (Cf. Deity, Tribal)	...	பழங்குடி இயல்தெய்வம்/ பழங்குடி இயல்மரபுத் தெய்வம்
Tribal Game (Cf. Game, Tribal)	...	பழங்குடி விளையாட்டு
Tribal Group	...	பழங்குடிக் குழு
Tribal Habitat (Cf. Habitat, Tribal)	...	பழங்குடிச் சூழல்
Tribal Jewellery (Cf. Jewellery, Tribal)	...	பழங்குடி அணிகலன்/ பழங்குடி நகை
Tribal Lore (Cf. Lore, Tribal)	...	பழங்குடி வழக்காறு
Tribal Medicine (Cf. Medicine, Tribal)	...	பழங்குடி மருத்துவம்
Tribal Musical Instrument (Cf. Musical Instrument, Tribal)	...	பழங்குடி இசைக் கருவி
Tribal Painting (Cf. Painting, Tribal)	...	பழங்குடி ஓவியம்
Tribal Pantheon (Cf. Pantheon, Tribal)	...	பழங்குடித் தெய்வவரிசை
Tribal People (Cf. People, Tribal) (Syn. Tribes)	...	பழங்குடி மாந்தர்

Tribes (Syn. Tribal People)	...	பழங்குடியினர்
Tribes, Aboriginal	...	தொல்முதுப் பழங்குடியினர்
Tribes, Agricultural	...	வேளாண் பழங்குடியினர்
Tribes, Artisan	...	கைவினைப் பழங்குடியினர்
Tribes, Food Gathering	...	உணவுதிரட்டுப் பழங்குடியினர்
Tribes, Hunting (Food) Gathering	...	வேட்டையாடி (உணவு) திரட்டு(ம்) பழங்குடியினர்
Tribes, Nomadic	...	நாடோடிப் பழங்குடியினர்
Tribes, Semi-Nomadic	...	அரை நாடோடிப் பழங்குடியினர்
Tripartite Number (Cf. Number, Tripartite)	...	முப்பகுதி எண்
Triplicate Specimen (Cf. Specimen, Triplicate)	...	மூன்றாம் காட்சிப்பொருள்
Trophy	...	வெற்றிச்சின்னம்
Trophy, War	...	போர் வெற்றிச்சின்னம்
Trusty Museum (Cf. Museum, Trusty)	...	அறக்கட்டளையினர் அருங்காட்சியகம்

U

Ultra-Violet Filter (Abbr. UV Filter)	...	புறஊதா (கதிரியக்க) வடிகட்டி
Ultra-Violet Lamp (Abbr. UV Lamp)	...	புறஊதா (கதிரியக்க) விளக்கு
Ultra-Violet Monitor (Abbr. UV Monitor)	...	புறஊதா (கதிரியக்கக்) காட்டி
UltraViolet Radiation (Abbr. UV Radiation)	...	புறஊதாக் கதிர்வீச்சு
Ultra-Violet Ray (Abbr. UV Ray)	...	புறஊதாக் கதிர்
Umbrella Stone (Cf. Stone, Umbrella)	...	குடைவடிவக் கல்லறை
Unifacial Stone Tool (Cf. Stone Tool, Unifacial) (Ant. Bifacial Stone Tool)	...	ஒற்றைமுனைக் கற்கருவி
Unilinear Evolution (Cf. Evolution, Unilinear) (Ant. Multilinear Evolution)	...	ஒருபோக்குப் படிமலர்ச்சி
Unilinear Blade (Cf. Black, Unilinear) (Ant. Bimarginal Blade)	...	ஒற்றைவிளிம்புக் கிழிப்பான் (கற்கருவி)
University Museum (Cf. Museum, University)	...	பல்கலைக்கழக அருங்காட்சியகம்
Unmounted Specimen (Cf. Specimen, Unmounted) (Ant. Mounted Specimen)	...	பொருத்தப்பெறாக் காட்சிப்பொருள்
Upper Palaeolithic Age (Cf. Age, Upper Palaeolithic) (Syn. Upper Palaeolithic Period)	...	மேற் பழங்கற் காலம்
Upper Palaeolithic Period (Cf. Palaeolithic Period, Upper) (Syn. Upper Palaeolithic Age)	...	மேற் பழங்கற் காலம்

Urban Culture (Cf. Culture, Urban) (Ant. Folk Culture/ Rural Culture)	...	நகரியப் பண்பாடு
Urban Lore (Cf. Lore, Urban)	...	நகர்புறப் பண்பாடு
Urban People (Cf. People, Urban) (Ant. Rural People)	...	நகரிய மாந்தர்
Urn (Syn. Burial Urn)	...	(ஈமத்) தாழி
Urn, Burial	...	ஈமத் தாழி
Urn Burial (Cf. Burial, Urn)	...	ஈமத்தாழிப் புதைப்பு
Utilitarian Art (Cf. Art, Utilitarian)	...	பயன்பாட்டுக் கலை(ப் படைப்பு)
Utilitarian Vessel (Cf. Vessel, Utilitarian)	...	பயன்பாட்டுப் பாண்டம்
UV Filter (Cf. Ultra-Violet Filter)	...	புறஊதா(க் கதிரியக்க) வடிகட்டி
UV Lamp (Cf. Ultra-Violet Lamp)	...	புறஊதா(க் கதிரியக்க) விளக்கு
UV Monitor (Cf. Ultra-Violet Monitor)	...	புறஊதா(க் கதிரியக்க) க்காட்டி
UV Radiation (Cf. Ultra-Violet Radiation)	...	புறஊதாக் கதிர்வீச்சு
UV Ray (Cf. Ultra-Violet Ray)	...	புறஊதாக் கதிர்
V		
Vacuum Cleaner	...	வெற்றிடத் துடைப்பான்
Vaishnavite Bronze (Cf. Bronze, Vaishnavite)	...	வைணவ (சமய) வெண்கலப் படிவம்
Vaishnavite Sculpture (Cf. Sculpture, Vaishnavite)	...	வைணவ (சமய)ச் சிற்பம்
Value, Cultural	...	பண்பாட்டு விழுமியம்
Value, Curio	...	விந்தைப்பொருள் விழுமியம்
Value, Exhibit	...	காட்சிப்பொருள் விழுமியம்
Vandal (Syn. Art Vandal) (Ant. Connoisseur/ Art Connoisseur)	...	அழிப்பு
Vandalism (Syn. Art Vandalism) (Ant. Patronage/ Art Patronage)	...	கலை(ப் படைப்பு) அழிப்பியம்
Vegetative Offering (Cf. Offering, Vegetative)	...	பயிர்ப் படைவல் / தாவரப் படைவல்
Verbal Literacy (Cf. Literacy, Verbal)	...	பேச்சுவழி எழுத்தறிவு
Vertebrate Fossil (Cf. Fossil, Vertebrate)	...	முதுகெலும்புடை புதையுயிரிப் படிவம்

Vertical Showcase (Cf. Showcase, Vertical)	...	செங்குத்துக் காட்சிப்பெட்டி
Vessel, Bamboo	...	மூங்கில் பாண்டம்
Vessel, Ceremonial	...	(பெருஞ்சடங்குப் பாண்டம்
Vessel, Earthen	...	மண் பாண்டம்
Vessel, Ritual	...	(சிறு) சடங்குப் பாண்டம்
Vessel, Utilitarian	...	பயன்பாட்டுப் பாண்டம்
Vestibule	...	கூண்டு/ சிற்றறை
Vestigeal (Syn. Relic/ Remain/ Remnant/ Survival)	...	எச்சம்
Vestigeal, Cultural	...	பண்பாட்டு எச்சம்
Vijayanagar Coin (Cf. Coin, Vijayanagar)	...	விஜயநகரத்தார் காசு / விஜயநகரத்தார் நாணயம்
Village Complex (Cf. Complex, Village)	...	சிற்றூர் கூட்டுவளாகம்
Village Deity (Cf. Deity, Village) (Syn. Deity) (Ant. God/ Goddess)	...	சிற்றூர் தெய்வம்/ சிற்றூர் இயல்தெய்வம் / சிற்றூர் இயல்மரபுத்தெய்வம்
Village Dwelling	...	சிற்றூர் வாழிடம்
Viscera	...	உள்ளுறுப்புத்தொகுதி
Visual Aid (Cf. Aid, Visual) (Syn. Audio Visual Aid/ Audio-Visual Equipment/ Secondary Exhibit/ Accessory Material)	...	காட்சித் துணைப் பொருள்/ கட்புலத் துணைப் பொருள்
Visual Art (Cf. Art, Visual)	...	காட்சிவழிக் கலைப் படைப்பு
Visual Literacy (Cf. Literacy, Visual)	...	காட்சிவழி எழுத்தறிவு
Visual Storage	...	(காட்சிப்பொருள்) காட்சி வைப்பு இருப்பு
Volatile Oil (Cf. Oil, Volatile) (Ant. Non - Volatile Oil)	...	எளிதில் ஆவியாகும்) எண்ணெய்
Votive offering (Cf. Offering, Votive)	...	நேர்த்திப் படையல்

W

Walk-through Diorama (Cf. Diorama, Walk-through)	...	உள்நடைச் சூழல்காட்சிப்பெட்டி
Wall Painting (Cf. Painting, Wall) (Syn. Fresco Painting/ Mural Painting/ Tempora Painting)	...	சுவர் ஓவியம்
Wall Showcase (Cf. Showcase, Wall)	...	சுவர்க் காட்சிப்பெட்டி

War Medal (Cf. Medal, War)	...	போர்ப் பதக்கம்
War Trophy (Cf. Trophy, War)	...	போர் வெற்றிச்சின்னம்
Ware, Bell Metal	...	வெண்கலப் பாண்டம்
Ware, Bidri	...	பித்திரிப் பாண்டம்
Ware, Black	...	கறுப்பு மட்பாண்டம்
Ware, Black and red	...	கருப்பு சிவப்பு மட்பாண்டம்
Ware, Bone	...	எலும்புப் பாண்டம்
Ware, Bronze	...	வெண்கலப் பாண்டம்
Ware, Ceramic	...	பீங்கான் பாண்டம்
Ware, Chocolate Brown	...	சாக்வேட்டுப் பழுப்பு மட்பாண்டம்
Ware, Earthen	...	மண் பாண்டம்
Ware, Enamel	...	எனாமல் பாண்டம்
Ware, Glass	...	கண்ணாடிப் பாண்டம்
Ware, Golden	...	பொன் பாண்டம்
Ware, Horn	...	கொம்புப் பாண்டம்
Ware, Imitation Bidri	...	போலிப் பித்திரிப் பாண்டம்
Ware, Ivory	...	துந்தப் பாண்டம்
Ware, Jade	...	ஜேட் பாண்டம்
Ware, Koptagiri	...	கோப்தகிரிப் பாண்டம்
Ware, Lac(quer)	...	அரக்குப் பாண்டம்
Ware, Metal	...	உலோகப் பாண்டம்
Ware, Polished Grey	...	வழுவழுப்பான சாம்பல்நிறப் பாண்டம்
Ware, Porcelain	...	பீங்கான் பாண்டம்
Ware, Buff	...	வெளிர் சிவப்புப் பாண்டம்
Ware, Red	...	சிவப்புப் பாண்டம்
Ware, Silver	...	வெள்ளிப் பாண்டம்
Ware, Stone	...	கற் பாண்டம்
Ware, Wooden	...	மரப் பாண்டம்
Ware, Metal	...	உலோகப் பாண்டம்
War Trophy (Cf. Trophy, War)	...	போர் வெற்றிச்சின்னம்
Wax Model (Cf. Model, Wax)	...	மெழுகு மாதிரியுரு
Wax Mould (Cf. Mould, Wax)	...	மெழுகு அச்சு
Wax Treatment (Cf. Treatment, Wax) (Syn. Parafin Wax Treatment)	...	(காட்சிப்பொருள்) மெழுகுச் சீரமைப்பு
Weapon	ஆயுதம்/ படைக்கலன் / போர்க் கருவி
Weaponry (Syn. Armoury)	...	படைக்கலத் தொகுப்பு / ஆயுதத் தொகுப்பு
Wet Analysis (Cf. Analysis, Wet)	...	ஈரநிலைப் பகுப்பாய்வு
Wet bulb Thermometre (Cf. Thermometre, Wet Bulb) (Ant. Dry Bulb Thermometre)	...	ஈரக் குமிழ் வெப்பஅளவீட்டுக் கருவி
Wet Preservation (Cf. Preservation, Wet) (Ant. Dry Preservation)	...	ஈரநிலைப் பாதுகாப்பு

Wet Specimen (Cf. Specimen, Wet) (Syn. Dry Specimen)	...	ஈரநிலைக் காட்சிப்பொருள்
Wire Dummy (Cf. Dummy, Wire) (Syn. Dummy / Mannequin/ Wire Mannequin)	...	கம்பிப் போலியுரு
Wire Dummy Display (Cf. Display, Wire Dummy) (Syn. Wire Dummy Presentation/ Wire Mannequin Display/ Wire Mannequin Presentation)	...	கம்பிப் போலியுருக் காட்சிப்படுத்தம்
Wire Dummy Presentation (Cf. Presentation, Wire Dummy) (Syn. Wire Dummy Display/ Wire Mannequin Display/ Wire Mannequin Presentation)	...	கம்பிப் போலியுருக் காட்சிப்படுத்தம்
Wire Mannequin (Cf. Mannequin , Wire) (Syn. Dummy / Mannequin/ Wire Dummy)	...	கம்பிப் போலியுரு
Wire Mannequin Display (Cf. Display, Wire Mannequin) (Syn. Wire Dummy Display/ Wire Dummy Presentation/ Wire Mannequin Display/ Wire Mannequin Presentation)	...	கம்பிப் போலியுருக் காட்சிப்படுத்தம்
Wire Mannequin Presentation (Cf. Presentation, Wire Mannequin) (Syn. Wire Dummy Display/ Wire Dummy Presentation/ Wire Mannequin Display)	...	கம்பிப் போலியுருக் காட்சிப்படுத்தம்
White Magic (Cf. Magic, White) (Syn. Benevolent Magic) (Ant. Black Magic/ Evil Magic/ Malevolent Magic)	...	தூய மந்திரம்
Whole Culture (Cf. Culture, Whole) (Ant. Part Culture)	...	முழுமைப் பண்பாடு
Whole, Culture	...	பண்பாட்டு முழுமை
Wind Musical Instrument (Cf. Musical Instrument, Wind) (Syn. Aerophone)	...	காற்று இசைக் கருவி
Wood Carver (Cf. Carver, Wood)	...	மரக் குடைவாளர்/ மரச் செதுக்குநர்
Wood Fossil (Cf. Fossil, Wood)	...	மரப் புதையுயிரிப்படிவம்
Wood Inlaying (Cf. Inlaying, Wood)	...	மரத்தினுள் பதித்தல்
Wood, Painted Work	...	சாயம்பூசப்பெற்ற மரப் பொருள் வேலைப்பாடு

Work, Bamboo	...	மூங்கில் வேலைப்பாடு
Work, Bidri	...	பித்திரி வேலைப்பாடு
Work, Bone	...	எலும்பு வேலைப்பாடு
Work, Cane	...	பிரம்பு வேலைப்பாடு
Work, Embroidery	...	பூப்பின்னல் வேலைப்பாடு
Work, Enamel	...	எனாமல் வேலைப்பாடு
Work, Filigree	...	உலோகயிழை வேலைப்பாடு
Work, Glass	...	கண்ணாடி வேலைப்பாடு
Work, Gold	...	பொன் வேலைப்பாடு
Work, Horn	...	கொம்பு வேலைப்பாடு
Work, Imitation Bidri	...	போலிப் பித்திரி வேலைப்பாடு
Work, Inlay	...	உள்பதிப்பு வேலைப்பாடு
Work, Ivory	...	தந்த வேலைப்பாடு
Work, Jade	...	ஜேட் வேலைப்பாடு
Work, Koptagiri	...	கோப்தகிரி வேலைப்பாடு
Work, Lac (quer)	...	அரக்கு வேலைப்பாடு
Work, Metal	...	உலோக வேலைப்பாடு
Work, Pearl	...	முத்து வேலைப்பாடு
Work, Pith	...	நெட்டி வேலைப்பாடு
Workshop	...	பயிலரங்கு
Workshop, Creativity	...	படைப்பாற்றல் பயிலரங்கு
Workshop, Modelling	...	மாதிரியுரு உருவாக்கப் பயிலரங்கு
Workshop, Museum	...	அருங்காட்சியகப் பயிலரங்கு
Work, Silver	...	வெள்ளி வேலைப்பாடு
Work, Soap Stone	...	மென்கல் வேலைப்பாடு/ மாக்கல் வேலைப்பாடு
Work, Stone	...	கல் வேலைப்பாடு
Worship	...	வழிபாடு
Worship, Ancestor	...	முன்னோர் வழிபாடு
Worship, Animal	...	விலங்கு வழிபாடு
Worship, Idol	...	உருவ வழிபாடு
Worship, Mother Goddess	...	தாய் அயல்தெய்வ வழிபாடு
Worship, Phallic	...	ஆண்குறி வழிபாடு
Worship, Plant	...	பயிர் வழிபாடு/ தாவர வழிபாடு
Worship, Serpent	...	பாம்பு வழிபாடு
Worship, Snake	...	பாம்பு வழிபாடு
Worship, Tree	...	மர வழிபாடு
Worship, Yoni	...	பெண்குறி வழிபாடு

X

Xylophone ... சைலஃபோன்

Y

Yoni Worship ... பெண்குறி வழிபாடு

(Cf. Worship, Yoni)

(Ant. Phallic Worship)

Youth Dormitory ... இளையோர் கூடம்

(Cf. Dormitory, Youth)

(Syn. Dormitory)

Z

Zoolatry (Syn. Animal Worship)	...	விலங்கு வழிபாடு
Zoology Gallery (Cf. Gallery, Zoology)	...	விலங்கியல் காட்சிக்கூடம்
Zoomorph (Cf. Morph, Zoo)	...	விலங்கு வடிவம்
Zoomorphic (Cf. Morphic, Zoo)	...	விலங்கு வடிவிய
Zoomorphism (Cf. Morphism, Zoo)	...	விலங்கு வடிவியம்

